

—  
கணபதி துணை.

# பத்துப்பாட்டு மூலமும்

## மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கிணியருரையும்.


**1102**

---

இவை

மகாமகோபாத்தியாய தாக்ஷினுத்ய கலாநிதி  
உத்தமதானபுரம், வே. சாமிநாதையரால்  
பரிசோதித்து,

பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்கணுடன்



சென்னை : அரசு பதிப்புக்குழுமம்

கேள்வி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.

[ மூன்றும் பதிப்பு ]

பிரஜோத்பத்தி ஞு ஆவணி மீ.

—  
கணபதிதுணை.

## பத்துப்பாட் ⑥

ந ச் சி ன ர் க் கி னி ய ரு ரை.

---

முதலாவது  
திருமுருகாற்றுப்படை.

---

[க.—திருப்பரங்குன்றம்.]

1 உலக முவப்ப வலனேர்பு திரிதரு

(குறிப்பு)

1. நால்களின்முதலில் மங்கலமொழிகளுள் உலகமென்பதைத் தனித்தேனும் அடைமொழியுடன் சேர்த்தேனும் அமைத்தலும் அதன் பரியாயமொழிகளை அவ்வாறே அமைத்தலும் மரபு. அவற்றுட் சில வருமாறு:— “உலகங் திரியா” (மணி. க: 1); “உலகமுன்றும்” (வளையா. கட.); “உலகெலா முணர்ந்து” (பேரிய. கட. 1); “உலகம் யாவையும்” (கம்ப. கட. 1.) இவற்றில், உலகமென்பது தனித்து வந்தது.

“நனந்தலை யுலகம்” (மூல்லை. 1); “ஆர்கவி யுலகத்து” (முது. க: 1); “மூவாமுதலா வுலகம்” (சீவக. 1); “அலையார்ந்த கட அலகம்” (ஆரூப்படைய. கலம். 1); “மலர்தலை யுலகத்து” (நாற். 1); “நீடாழி யுலகத்து” (வில்லி. கட. 1.) இவற்றில், உலகமென்பது அடையடுத்து வந்தது.

“வையகம் பனிப்ப” (நெடு. 1); “யார்மண் டலத்தினில்” (ஆரூப்படைய. திருவந். 1.) இவற்றில், உலகமென்பதன் பரியாயமொழிகள் தனித்து வந்தன.

“மணிமலைப் பனைத்தோண் மாநில மடங்கை” (சிறுபான். 1); “மாநிலஞ் சேவடி யாக” (நற். கட.); “கண்ணகன் ஞாலம்”

## பத்துப்பாட்டு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்  
கோவற விமைக்குஞ் சேண்விளாங் கவிரொளி  
யுறுநர்த் தாங்கிய மதலுடை நோன்றூட்

(தீரி. 1); “இருங்கிலமடங்கை” (திருவோற்றியேரூபா. 1.) இங்கே பரியாய மொழிகள் அடையடுத்துவந்தன.

வலனேர்புதிரிதரு: “நீனிற விசம்பின் வலனேர்பு திரிதரு” படி. 67.

இந்த அடி, ஆசிரியத்துட் பிறதனை விரவிவங்ததற்கும் (தோல். செய். சூ. 28. பேர்.), தாஅ வண்ணத்திற்கும் (ஷட் ஷட் சூ. 261. ஷட்), சிர்வகை இனைமோனைக்கும் (ஷட் ஷட் சூ. 92. ந.) மேற்கோள்.

“அது வடமொழியன்று; என்னுடைய உலகமென்றது உயிர்க்கிழவைனே; ‘உலகமுவப்ப’ என்றதுபோல” (சீவக. 1. ந.); “‘உலகமுவப்ப’ வலனேர்புதிரிதரு”.....என்பனபோல, ‘புகழ்தரு’ ஒருசொல்” தந்தைச. 407 - உரை.

2. ஞாயிறு புகழப்படுதல்: “முங்கீர் மீமிசைப் பலர்தொழுத் தோன்றி, யேமுற விளக்கிய சடர்” (நற். உகந : 6 - 7), “தயங்கு திரைப் பெருங்கட லுலகுதொழுத் தோன்றி, வயங்குகதிர் விரிந்த வரு கெழு மண்டிலம்” (அகநா. உகந : 1-2), “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு, மேருவலக் திரி தலான்”, “உலகுதொழு மண்டிலம்” (சீலப். ச : 4 - 6, கச : 4), “பேராழி யுலகைனத்தும் பிறந்தகவி யிருணீங்க, வோராழி தனை நடத்து மொண்ஸ்டரைப் பரவுதுமே” (கலிங்க. 7); “ரவிவாழி”, “அகவிடங்கொழுங் துவாதசாதித்தர்” (தக்க. 9, 354), “பலர் புகழ் ஞாயிறு படரி னல்லதை” (சீவ. போ. சிறப்பு.), “இகன் மைந்தன், நனைய வித்திமற் றென்னினு மிருஙிலங் தாடொழுத் தக் கோனே” வி. பா. சம்பவச. 35.

இவ்வடிமுருகன் செங்கிற முடையோன் என்பதற்கும் (சீலப். ச : 36 - 9, அடியார். பக. 39), வினையுவமத்தின் கண்ணும் (தோல். உவம. சூ. 12. இளம்.), உருவுவமத்தின் கண்ணும் (ஷட் ஷட் சூ. 16. பேர்.) ஆங்கெண்பது வருமென்பதற்கும், ஆங்கு உவம உருபென்பதற்கும் (தந்தைச. 283 - உரை) மேற்கோள். ‘ஆங்கு’ என்பது வினை யெச்ச மென்று பொருள்படும்படி இவ்வடிமையை எடுத்துக் காட்டுவர்; இ. கோ. சூ. 86 - உரை.

1-2. இவ்வடிகள் ஈரசைச் சிர்களுக்கு மேற்கோள்; தோல். செய். சூ. 12 - பேர்.

3. சேண்விளாங் கவிரொளி: முருத. 18.

4. நோன்றூட்: “வன்றூளினை” தீவ். பேருமாள். ச : 1.

5 செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை  
மறுவில் கற்பின் வானுதல் கணவன்  
கார்கோண் முகந்த கமஞ்சுன் மாமழை  
வாள்போழ் விசம்பில் வள்ளுறை சிதறித்  
தலைப்பெய றலைஇப தண்ணறுங் கானத்

5. செறுநர்த் தேய்த்த : “செறுநர்த் தேய்த்து” (முநுத. 99); “படியோர்த் தேய்த்த” (மலைபட. 423; பதிற். எக : 6.)

செல்லுறழ் தடக்கை : “நல்லமர்க் கடங்களின் செல்லுறழ் தடக்கை” பதிற். இட : 10.

இவ்வடி கட்டளைப் பொழிப்பு மோனைக்கும் (தோல். செய். கு. 92 - ந.), உறழூண்பது வினையுவமத்திற்கும் (ஷ. உவம. கு. 12 - இமை.), பயனிலை யுவமத்திற்கும் (ஷ. ஷ. கு. 14 - பேர்.) உரிய உவமவுருபாமென்பதற்கும் மேற்கோள்.

6. “செயிர்தீர் கற்பிற் சேயியை கணவ” புறநா. ஈ : 6.

மறுவில் கற்பு : “செயிர்தீர் காட்சிக் கற்பு” (தோல். கள. கு. 22 : 2); “தீதிலா வடமீனின் றிறம்” சிலபி. க : 27.

5 - 6. “படியோர்த் தேய்த்த பல்புகழ் தடக்கை கெடுவேள்” அகநா. 22 : 5 - 6.

1 - 6. செய்யுளுறப்பாகிய நோக்கின்வகை மூன்றாணுள் இடையிட்டு நோக்கும் நோக்கிற்கு இவ்வடிகள் மேற்கோள்; ‘உலகம் ..... கணவனென்ற வழி, ஒளியென்பது அதன் அயற்கிடந்ததனை நோக்காது கணவனை நோக்குதலின், இடையிட்டு நோக்கிற்று’ தோல். செய். கு. 98 - இமை.

7. கமஞ்சுன் மாமழை : “முழங்கு கடன் முகந்த கமஞ்சுன் மாமழை” (நற். கந்ச : 1.); “கமஞ்சுன் மாமழை கார்பயங் திறுத்தென” அகநா. கந்ச : 2.

“கமங்கிறைக் தியலும்” என்பதற்கு இது மேற்கோள்; தோல். உரி. கு. 57 - இமர். சே. ந.; இ - வி. கு. 290 - உரை.

8. வாள்போழ் விசம்பு : “வாள்போழ் வானத்து வயக்குக்கிரி சிதறி” (ஊற். கு. 147. மேற்.); “வின்னம் போழும் வாள்” பாக., க. 8 : 13.

வள்ளுறை : “மைப்பனை யனைய துந்தம் வள்ளுறை சிதறி” கிருவால. கட : 6.

8 - 9. வள்ளுறை.....தலைஇய.....கானம்: “நன்னூறை யழி துளி தலைஇய” (துறுந். நடு : 4), “துளிதலைத் தலைஇய சரால்” அகநா. கந்ச : 9.

10 திருள்படப் பொதுளிய பராரை மராஅத்  
துருள்பூங் தண்டார் புரஞ் மார்பினன்  
மால்வரை நிவந்த சேனுயர் வெற்பிற  
கிண்கிணி கவைஇய வொண்மெசஞ் சீறடிக்  
கஜைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட்

15 கோபத் தன்ன தோயாப் பூந்துகிற  
பல்காச நிரைத்த சில்கா மூல்குற்  
கைபுளைந் தியற்றூக் கவின்பெறு வனப்பி

10. இருள்படப் பொதுளிய: சிலப். உச: 108.

“பராரை - பருவரை; செய்யுள் முடிவு ‘பராரை மராஅத்து’ எனவும், வழக்கு முடிவு பருவரை யெனவும் முடியும்” (தக்க. 156 - உரை); பராரை, மராத்தென்பன பரியாரை மராவத்தென்பவற்றின் திரிபுகள்; இ. கோ. கு. 125 - உரை.

9 - 10. “தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று, மூளிமுதற் பொதுளிய மூட்புறப் பிடவரும்” கலி. காக: 1 - 2.

11. மராஅத்துருள் பூ: “உருள்பூங் கடம்பின் பெருவாயில்” (பத்திற். ச - ஆம் பத்தின்பதிகம்), “உருள்பூங் கடம்பி வெளிதா ரோயே”, “உருளினர்க் கடம்பி வென்றுபடு கம்தார்”, “உருளினர்க்கடம்பி வெனுவேட்கு” (பரி. இ: 81; உக: 11, 50), “உருளினர்க் கடம்பி வெனுந்தார்க் கண்ணியன்” (கலி.), “உருள்பசங் தாரவன்” (காசி. 1 - 25 : 10), “உருள்பசங்தா ரிளங்குமரன்” ஷி. ஷி. 32 : 1.

கார்காலத்திற்குரியது கடம்பென்பதும் அது முருகத்துருயிதென் பதும்: “கார்ந்துங் கடம்பின் கண்ணிகுடி...முருகே” (நஷ். நச: 8 - 11), “கார்ந்துங் கடம்பின்.....தெரியற், சூர்க்கவ முருகன்” (புநா. உங: 3 - 4), “கார்க்கடப்பங் தாரெங் கடவுள்” (சிலப். உச - பாட்டுமடை, “நேரிழை”), “காரலர் கடம்பன்” மணி. ச: 49.

13. “கிண்கிணி கவைஇய தெய்வச் சிற்றடிக் கமலப் போது” பாங். கா. 1: 46.

15. “‘வெண்டுகில்’ என்றும், ‘கோபத்தன்ன தோயாப்பூந்து கில்’ என்றுங் கூறவின், துகில் வெண்மை செம்மை யிரண்டிற்கும் பொது”; “என்றது, அரத்தங் தோயாமல் அரத்த சிறுக்கூச இயல்பாகக் கொண்ட துகிலாயிற்று; ‘கோபத்தன்ன தோயாப் பூந்துகில்’ போல இத்துகிலும் இவர்க்குள் தென்றூர்” சிவக. 34, 2685 - ந.

16. “பல்காச நிரைத்த கோடேந் தல்குல்” (அங்நா. எநி: 19), “பல்காச நிரைஇய வல்குல்” பேநுங். 1. 40 : 99.

17. வனப்பென்பது பல உறுப்புக்கிரண்டவழிப் பெறுவதோர் அழகென்பர்; தோலி. செய். 235 - பேரி. ந.

ஞவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்  
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனிக்

- 20 துணையோ ராய்ந்த விணையீ ரோதிச்  
செங்கால் வெட்சிச் சிறித மிடையிடுபு  
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்  
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்  
திலகங் தைஇய தேங்கமழ் திருநுதன்
- 25 மகரப் பகுவாய் தாழைமன் னுறுத்துத்  
துவர முடித்த துகளறு முச்சிப்  
பெருந்தண் சண்பகஞ் செரிலீக் கருந்தகட்  
டுளைப்பூ மருதி னெள்ளினை ரட்டிக்

18. பொலம்புனையவிரிழை : “பொலம்புனை யவிரிழை கலங்கலம் புனன்மனி” பரி. கசு : 6.

இழை - இழைக்கப்பெற்ற அணி. தேவர்களும் செயற்கையணிகளை அணிவரென்பது இங்கே உணரற்பாலது. “பணிகள் செய்வார் மயன் முதலியோர்; ‘நாவலொடு.....இழை’ என்றார் பிறரும்” (சிவக. 2811 - ந.) பெயரிய வென்பது பெயரடியாகப் பிறங்தவினை ; இ. கோ. சு. 68 - உரை, மேற்.

21. செங்கால்வெட்சி : “செங்கால் வெட்சியு நரங்தமு நாக மும்” மனி. ந : 161 - 2.

23. ரூய்வுத்தி : ‘தெய்வவுத்தி யென்னும் பூண்’ கலி. கசு : 13 - த.

தெய்வவுத்தியும் வலம்புரியும் கூந்தலில் அணியப்படுதல் : “தெய்வ வுத்தியொடு செழுநீர் வலம்புரி.....மையீ ரோதிக்கு மாண்புற வணிக்து” சிலப். கூ : 106 - 8.

24. மு. “திலகங் தைஇய தேங்கமழ் திருநுதல்” (நஸ். கூ : 6), “தேங்கமழ் திருநுதற் றிலகங்தைஇயும்” (அகநா. நாக : 3.) தேங்கமழ் திருநுதல் : “தேமூ ரொண்ணுதல்” துறுநி. உ. : 5.

25. மகரப்பகுவாய் : “எறிமகர வலய மணிதிகழ் நுதலியர்” (பரி. க. 0 : 77); “பொலம்புனை மகரவாய் நுக்கியகிகழிகை” கலி. சிச : 6.

26. “இலக்கணமெல்லாம் முற்றச்செய்தகுழல் என்றது திருமுநு காற்றுப்படையில், ‘துவரமுடித்த துகளறு முச்சி’ என்பதற்கு முற்ற முடித்த ஒச்சியெனப் பொருள்கொண்டவா றுணர்க” துறீசை. 7 - உரை.

28. மருதினெள்ளினர் : “தேங்கமழ் மருதினர்” முருது. 34.

26 - 8. “செருகல் - செருகுதல்; ‘துவர.....மருதின்’ எனத்

## பத்துப்பாட் 6.

கிளைக்கவின் ரெமுதரு கீழ்ரீச் செவ்வரும்  
 30 பினைப்புற பினையல் வளைஇத் துணைத்தக  
 வன்காது நிறைந்த பிண்டி யொண்டவிர்  
 நுண்டு ஞுகங் திளைப்பத் திண்காழ்  
 நறுங்குற ரெரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை  
 தேங்கமழ் மருதினைர் கடுப்பக் கோங்கென்  
 35 குவிமுகி மிளமூலைக் கொட்டி விரிமலர்  
 வேங்கை நுண்டா தப்பிக் காண்வர  
 வெள்ளிற் குறமுறி கிள்ளுபு தெறியாக்

திருமநுகாற்றுப்படையுட் சௌஇ யென்பதற்குச் செருகியென்று உரை  
 கூறியவாறு கண்டுகொள்க ' தத்தை. 42 - உரை.

29. “கிளைக்கழு நீர்க்கஜுஞ் சிவப்பிற் கேழ்த்தவே ” (சிவக. 1016); “கண்ணும் நீர்க்கீழ்மரும்பினது சிவப்பினுஞ் சிவந்தன ” ஷ. ந.

30. இனைப்புற பினையல் : “ இனைத்த கோதை ”; முருத. 1200.

31. காதில் அசோகங்தனிரைச் செருகல் : “ செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் ” (முருத. 207), “ சாய்குழைப் பிண்டித் தளிர் காதிற் றையினன் ”, “ கடிமலர்ப் பிண்டிதன் காதிற் சௌஇ ” பரி. கக: 95, கல: 88.

வேங்கைத்தாதை அணிதல் : “ புவியுரு மருளப் பூத்த பூங் துணர் வேங்கை யொள்வீப், பலபறித் துகுத்த தாது பைக்தொடி மகளிர் கீட்ட, வலர்கரத் தேங்கி யம்பொற் சனங்கெனும் வேங்கை யோடுங், குலவவெங் களபக் கொங்கைக் குவட்டின்மேற் செறியப் பெய் தும் ” காஞ்சிப். திருக்கண். 256.

35 - 6. எகிலிற்குக் கோங்கரும்பு : “ யாணர்க், கோங்கி னவிர் முகை யெள்ளிப், பூணகத் தொடுங்கிய வெம்முலை ” (சிறுபாணி. 25 - 6), “ முலையேர் மென்முகை யவிழ்ந்த கோங்கின் ” (துறூர். உஙிச: 2), “ முதிர் கோங்கின் முகையென.....பெருத்தனின் னினமூலை ” (கலி. சூக: 23 - 4), “ கோங்குமுகைத் தன்ன குவிமூலை ” (அகநா. உசு: 11), “ கோங்கின், முகைவனப் பெய்திய விளமூலை ” புநா. ந.கு.க: 9-10.

37. தளிர்களை அப்புதல் : “ பொறிப்பூம் புங்கி னெழிற்றகை யொண்முறி, சனங்கணி வனமூலை யணங்குகொளத் திழிரி ” நற். கக: 5 - 6.

24 - 37. “ தேங்கமழ் திருத்தல் திலகக் கைஇயும், பல்விச் சூதிர்மலர் கிள்ளி வேறுபட, கல்விள வனமூலை யல்லியொ டப்பியும் ” அகநா. ந.ஆக: 3 - 5.

கோழி யோங்கிய வென்று விற்கொடி  
வாழிய பெரிதென் ரேத்திப் பலருடன்  
40 சீர்திகழ் சிலம்பகன் சிலம்பப் பாடிச்  
குரர மகளி ராடுஞ் சோலை  
மந்தியு மறியா மரணபயி லடுக்கத்துச்  
சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்  
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்  
45 பார்முதிர் பனிக்கடல் கலங்கவள் புக்குச்  
குர்முத ரதிந்த சுடரிலை நெடுவே  
ஹஸ்திய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்  
சுழல்விழிப் பசுங்கட் குர்த்த நோக்கிற்

38. வென்று விறல்: “வென்று விற்களம்” முநுத. 55.

கோழுக்கொடி : முநுத. 219.

38 - 9. கொடியை வாழ்த்தல்: “கொடிபாடித் தேர்பாடு” (முத்), “பாம்புண் பறவைக் கொடிபோல வோங்குக.....கொடி” பு. வே. 227.

43. சுடர்ப்பூங்காந்தன்: “தீயி னன்ன வொண்செங் காந்தள்” (மலைபட. 145) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.

இவ்வடி பெருமையிற் சிறப்பிற்றோக் குறிப்பின் வந்த உவமத் திற்கு மேற்கோள்; தோல். உ.வம. கு. 10 - பேர்.

42 - 3. மங்தியு மறியா.....காந்தள்: “கலைகையற்ற காண்பி நெடுவரை” (மலைபட. 315), “மங்தியு மறியா மரம்பயி லொருசிறைக், குன்றக வெற்பன்” (நம். ககச: 7), “கடுவனு மறியாக் காடிறங் தோரே” (ஜங். நஈச: 4), “மங்தியு மறியா மரம்பயி விறும்பி, னெண்செங் காந்த னவிழுந்த வாங்கண்”, “உயர்வரை மருங்கிற் காந்தளஞ் சோலைக், குரங்கறி வாரா மரம்பயி விறும்பில்” அகநா. கூ: 8 - 9, நகா: 8 - 9.

45. “பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு” (பரி. டி: 1); “பாருடைப் பனிக்கடல்” (சீவக. 274); “பார்முதிர் பனிக்கடல்” பாக. 3. கருத்தமன். 50.

46. “குர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்” அகா. இக: 10.

45 - 6. “வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்குர் கொன்ற, யைம் பூட் சேங்ய” பெநும்பாண். 457 - 8.

“தடிதல் - வெட்டுதல்; ‘குர்முதல்.....நெடுவேல்’ என்பதனு னுணர்க்” தத்தீச. 405 - உரை.

கழல்கட்கூகையொடு கடும்பாம்பு தூங்கப்

50 பெருமூலை யலைக்குங்காதிற் பினர்மோட்

குருகூருகூரு செலவி னஞ்சவரு பேய்மகள்

குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்

கண்டொட்டுண்ட கழிமுடைக் கருந்தலை

யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர

55 வென்றடு விற்களம் பாடித்தோள் பெயரா

நினங்தின் வாய டுணங்கை தூங்க

விருபேருருவி னெருபேரியாக்கை

யுறுவேறு வகையி னஞ்சவர மண்டி

யவுணர் நல்வல மடங்கக் கனிமினர்

60 மாழுத றிடிந்த மறுவில் கொற்றத்

தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேய்

49. கழல்கட்கூகை : “கழல்கட்கூகை குழறுகுரற் பாணி”  
பத்தி. உட : 36.

50 - 51. “மோடேந் தரிவை.....சார்ந்தோர் துட்கெனும் பேள யுருவம்” பெந்தி. 2. 8 : 106 - 10.

53. கண்டொட்டுண்ட : “கண்டொட்டுண்டு” மனி. கு : 125.

56. “கொள்ளிவாய்ப்பேய் சூத்து துணங்கையிட் டோடி யாடித் தழலு சொரியும் பின்தைவாங்கித் தான்றிடின்று” காரைக். திருவாலங்காட்டு. 7.

58. அறுவேறு வகையின் : ‘அறு’ என்னுமுதனிலைத்தனிவினை அற்று எனப் பொருள்பட்டு வினையெச்ச மாயிற்றென்பதற்கு மேற்கோள் ; இ - கோ. கு. 66 - உரை ; நன். வி. கு. 351.

57 - 61. “ஸரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச், குர்கொன்ற செவ்வேலான்” (கலி. கந : 25 - 6), “ஸருகுவத் தொருபெருஞ்சுர் மருங் கறுத்த விகல்வெப்யோய்” தோல். செய். 152 - பேர். ந. மேற். “செஞ்சுடர்”

59 - 61. “கூடார் மெலியக் கொலைவே னினைந்தான்”; “ஆவர் வருங்கும்படி வேல் னினைந்தான் என்றது முருகனை ; ‘அவணர்..... சேய்’என்றார்” கிவக. 2828, ந.

45 - 61. “மாக்கடன் முன்னி, யணங்குடை யான ரேமக் புணர்க்குஞ், குருடை முழுமுத றிடிந்த பேரிசைக், கடுஞ்சின விறல்வேன்” (பத்தி. கக : 3 - 6); “கடுஞ்சுர் மாழுத றிடிந்த ருத்தவே, லடுபோராள்”, ‘நீர்நிரங் தேற்ற சிலங்தாங் கழுவத்துச், குர்நிரங்து சுற்றிய மாத்துத்த வேலோய்’ (பரி. க : 70 - 71, கத : 3 - 4); “உரவுகீர் மாகொன்ற

சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு

நலம்புரி கொள்கைப் புலம்பிரிங் துறையுஞ்

செலவுநீ நயங்தனை யாயிற் பலவுட

65 னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப

விண்ணே பெறுதிநீ முன்னிய விணையே

செருப்புகண் ரெடுத்த சேனுயர் நெடுங்கொடி

வென்வேலான்”, “மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப் போர், வேல்வல்லான்” (கலி. உள் : 15-6, காச : 13-4); “உரவுநீர் மாகொன்ற வேல்”, “பாரிரும் பெளவத்தி னுள்புக்குப் பண்டொருகாட், குர்மாத் தழிந்த சடரிலை வெள்வேலே” (சிலப். குன்றக். பாட்டுமடை, ‘உரையினி’); “அகறிரைப் பரப்பிற் சடையசைங் தலையாது, கீழினர் சின்ற மேற்பகை மாவின், ஒருட விரண்டு கூறுபட விடுத்த.....அமையா வென்றி யரத்தநெடு வேலோய்”, “கட்டுடைச் சூருடல் காமங் கொண்டு, பற்றியிட்டுகுஞ்து பசுங்கடல் கண்டு, மாவொடுக் கொன்ற மனி நெடுக் திருவேல்”, “கடன்மாக் கொன்ற தீப்படர் நெடுவேல்”, “கருங் கடல் குடித்தலிற் பெருந்தழுற் கொழுந்து, மாவுயிர் வெளவலிற் நீவிழிக் கூற்றும்.....ஆகிய மனிவேற் சேவலங் கொடியோன்”, “மனி திரைக் கடலுண் மாவெனக் கவிழ்ந்த, களவுடல் பிளங்த வொளிகெழு திருவேற், பணிப்பகை யூர்தி”, “மாவெனக் கவிழ்ந்த மறிகட லொன் றுங், கடுங்கனந் பூழி படும்படி கோக்கிய, தாரையெட் டைய கூரிலை நெடுவேற், காற்படைக் கொடியினன்”, “மேல்கடற் கவிழ்முகப் பொரி ழுடன் மாவி, நெடுங்கடற் பரப்பு மடுக்கெதாழி லரக்கரு, மென்னுளத் திருஞ மிடைபுகுஞ் துடைத்தர, மந்திரத் திருவேண் மறங்கெழு மயிலோன்”, “நீர்மாக் கொன்ற சேயோன்”, “பெருங்கள விணார்தங் தலை கீழ்க் குலவிய, விடமாக் கொன்ற நெடுவேற் குளவன்” (கலி.); “கருங் கடலுண் மாத்தழிந்தான்” பு. வே. 103.

62. செம்மலுள்ளம்: “செம்ம லுள்ளமொடு செல்குவி ராயின்” (சிறுபாண். 145), “செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு” (துறுந். உள் : 5; உள்கு : 5), “அருங்தொழின் முடித்த செம்ம லுள்ளமொடு” அகநா. காச : 5.

63. ‘புலம் புரிந்துறையும்’ என்பதும் பாடம்.

65. ‘இன்னிசை’ என்பதும் பாடம்.

67. “ஆரையில் கொள்க்கொள், நாடோ ரெடுத்த நலம்பெறு புனை கொடி” (மதுரை. 367 - 8); “வென்றெழு கொடியொடு” (நெடுங். 87); “மலைநீர், வென்றெழு கொடியிற் ரேன்றும்” (மலைபு. 581-2);

வரிப்புனை பந்தொடு பாவை தாங்கப்  
பொருநர்த் தேய்த்த போரரு வாயிற்

70 றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து  
மாடமலி மறுகிற் கூடற் குடவயி  
னிருஞ்சேற் றகல்லவயல் விரிந்துவா யசிழ்ந்த  
முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்

“வான்றோய் வெல்கொடி” (பதின். க்க : 1); “வென்று வென்றெடுத்த  
கொடிதான் நடங்குமதில்” சீலப். கு. 217 - அடியாரி.

68. மதில்மேற்பந்தும் பாவையும் நாற்றல்: “பந்தும் பாவையும்  
பசுவரிப் புட்டிலு, மென்றிவை பலவுன் சென்றுசென் றெறியு, முங்கை  
மகளிரை யியற்றி” (தோல். புறத்தினை. கு. 12 - ந. மேற்), “பந்தும்  
பாவையும் பசுவரிப் புட்டிலும் பலவுன்சென் றெறிகிற்கு, முங்கை மாதரை  
யியற்றுப் பின்றைமொய்ப் பகழிவா யிலிற்றுக்கி” (தனிகை. சீபரிசூரன்.  
58), “பகைவரைப் பாவை மாரெனத் தெரிப்பப் பந்தொடு பாவைக ஓங்  
கித், தகைசிறி தறியா வாயில்சா ஞஞ்சிற் றடப்பெரு கொச்சியும்”  
திருநாகைக். திருநகரப். 90.

வரிப்புனைபந்து: “வரியணி பந்தும்” (நம். ஈ. 0. கு. 1), “வரிப்  
பந்துகொண்டொளித்தாய்” பு. வே. 238.

வரியென்னு முதனிலைத்தனிவினை வரிக்கெதன்று வினையெச்சப்  
பொருள்பட்டு வந்தது; வரிப்புனைபந்து, வரிந்து புனைக்க பந்தென  
வருதல் பற்றித் தொகைவிரியென இரண்டேயென்பர்; இ. கோ. கு.  
66, 84 - உரை; நன். வி. கு. 351.

69. போரருவாயில்: “புலாஅ லம்பிற் போரருங் கடிமிளோ”  
புறநா. காக: 5.

70. திருவீற்றிருந்ததீதீர்: “திருங்கூடலூரிலை பெற்ற தீதீர்சிறப்பின்”  
(நேடேஸ். 89); மு. “திருவீற் றிருங்த திருக்கர் வரைப்பின்” பெருங்.  
1. 40 : 232.

71. “மாடம் பிறக்கிய மலிபுகழ்க் கூடல்” (மதுரை. 429);  
“மாடமலி மறுகிற் கூடலாங்கண்” (அகநா. ந.ச.ச: 20); “மாட மறுகின்  
மருவி மறுகுறக், கூடல் விழையுங் தகைத்து”, “நான்மாடக் கூட  
னகர்” (பரி. உ. 0 : 25 - 6, “உலகமொரு”); “மதிமலி புரிசை மாடக்  
கூடற் பதி” (திருமகப்பாகரமி); “கொடிமாடக்கூடல்” சீலப். குன்ற.  
73. இது வல்லிசை வண்ணத்திற்கு மேற்கோள்; தோல். செய்.  
கு. 217 - பேர்; யா. வி; யா. கா. ஒழிபு. கு. 8 - உரை.

71 - 3. “முநுகாற்றுப்படையுள், ‘மாடமலி.....துஞ்சி’ என்ற  
வழி, ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க”  
தோல். புறத். கு. 27 - இளம்.

கட்கமழ் நெய்த ஓதி யெற்படக்

75 கண்போன் மலர்ந்த காமரு சனைமல  
ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங்  
குன்றமர்ந் துறைதலு முரிய னதாஅன்று

[உ.—திருச்சீரலைவாய்.]

வைந்துதி பொருத வடுவாழ் வரிநுதல்  
வாடா மாலை யோடையொடு துயல்வரப்

80 படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக்  
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்

ஙகரேரடு திசைசட்டிக் குன்றத்தைக் குறித்தல் : “கறங்கிசை விழவி னுறங்கை குன்று, நெடும்பெருங் குன்றத்து” அகநா. ச: 14-5.

75. “கண்போ னெய்தல்”, “கழிசேர் மருங்கிற் களைக்கா ணீடுக், கண்போற் பூத்தமை கண்டு துண்பல, சிறுபா சடைய நெய்தல் குறுமோ” (நற். அ: 8, உ: 9 - 12); “பாசடை னிவங்த களைக்கா னெய்தல்..... கயலும்கு மகளிர் கண்ணின் மானும்” (துறுந். க: 4 - 6); “கண்போ னெய்தல்” (ஜங். கடுக: 8); “மால்வரை மலிசனை மலரேய்க்கு மென் பதோ.....பல்விதழ் மலருண்கண்” (கலி. சடு: 9 - 11); “நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலம், கண்ணென மலர்ந்த சளையும்”, “இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல்” (அகநா. நஅ: 10-11, கஎ0: 4); “கண்ண விழ் நெய்தலும்” (சீலப். கச: 77); “கண்ணின் மலரக் கருநீலம்”, “குறுஞ்சனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே” பு. வே. 205, 290.

76. “அஞ்சிறை வண்டி னரியின மொய்ப்ப” ஜங். சஅகு.

73 - 6. “முட்டாள சுடர்த்தாமரை, கட்கமழு நறுநெய்தல், வள்ளித விழித்தீலம்.....வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை” மதுறை. 249 - 58.

77. “குன்றமர்ந்து” பரி. கஎ : 29.

71 - 7. கூடற்குடவயிற் பரங்குன்று : “குர்மருங் கறுத்த சடரிலை நெடுவேற் சீர்மிகு முருகன் றண்பரங் குன்றத்து” (அகநா. கிக: 10-11); “கொடிதுடங்கு மறுகிற்கூடற் குடாது, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, ஒடியா விழவி னெடியோன் குன்றத்து; “வண்டுபட நீடிய குண்டு சளை நீலத்து” அகநா. கசக: 14-7.

80. படுமணியிரட்டு மருங்கு: “படுமணி யிரட்டும் பாவடிப் பனைத்தா, னெடுநல் யானை”, “ஒளிதிக மே஋டை பொலிய மருங்கிற் படுமணி யிரட்ட வேறி”, “தாடாழ் படுமணி யிரட்டும் பூதுத லாடியல் யானை” புறநா. எ: 3-4, கசக: 18-9, கசகு: 6-7.

81. ழ. “கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்” புறநா. நசு2: 7.

- கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்  
டைவே றருவிற் செய்வினை முற்றிய  
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
- 85 மின்னுற மிழமைப்பிற் சென்னிப் பொற்ப  
நகைதாழ்பு துயல்வருஞம் வகையமை பொலங்குழை  
சேண்விளங் கியற்கை வாண்மதி கவைதி  
யகலா மீனி னவிர்வள விழைப்பத்  
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
- 90 மனனேர் பெழுதரு வாணிற முகனே  
மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப்  
பல்கதிர் விரிந்தன் ரெருருமுக மொருமுக  
மார்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக்  
காதலி அவந்து வரங்கொடுத் தன்றே பொருமுக

82. காற்று செலவுக்கு: (முநுத. 170); “கால்கிளர்ந் தன்ன ஆர்தி” (பதிற். “இருங்கண்யானை”); “வளியி னியன்மிகுஞ் தேருங் களிறும்” (கல. டின: 15); “நீலயானை.....கால்கிளர்ந்து” (மணி. கக: 20-22); “காவிற்கடியது” (பேஞ்சி. 1. 42: 226); “காற்றன்றேற், கடிமை யென்னும்.....மத்தயானை” கம்ப. அகிகாயன். 216.

81-2. “கடுஞ்சின விறல்வேள் கவிதூர்ந்தாக்கு” (பதிற். கக: 6); “ஊர்ந்ததை, ஏரிபுரை யோடையிடை யிழைக்குஞ் சென்னிப், பொரு சமங் கடங்த புகழ்சால் வேழும்” (பரி. உக: 1-2); “காற்றி னியிர்த்த செலவிற்றுய்க் - கூற்றுங், குறியெதிர்ப்பை கொள்ளுஞ் தகைமைத்தே... களிறு” (முதி.); “காற்றெனக் கடுங்கட் கூற்றென.....தோன்றிய தடவருங் கடாக்களிறு”, “காற்றெனக் கடவெனக் கருவரை யுருமெனக், கூற்றெனக் குஞ்சரங் கொண்டுபுக் கானரோ” (சீவாக. 973, 1837); “பாகன், காற்றெற னத்தெறு கனவெனக் களைகடவென்னக், கூற்ற மென்னமேற் றாண்டினன் குவலயா ப்டம்? பாகவதம், கா. 17: 14.

83-4. ஜுவகை யுருவின்முடி: “உவமை ஸீங்கிய கைவகைத் தாய வேற் றருவின், மவவி” கந்த. முதனுட்பானு. 252.

85. உறழ் : வினைப்பா அலுவமம்; தோல். உவம. கு. 12. பேரி. மேற்.

89. தாவில் கொள்கை : (முநுத. 175.) மு. “தவஞ் செய் வார் தங்கருமஞ் செய்வார்” (துறஸ். 206); “என்னுயிர்க் குறுவதஞ் செய்ய வெண்ணினேன்” கம்ப. அயோத்தி.மங்கிர. 15.

91. மாயிருண் ஞாலம்: “இருள்தருமா ஞாலம்” தீவி.

## க.-திருமுருகாற்றுப்படை.

கந்

- 95 மந்திர விதியின் மரபுளி வழாஅ  
வந்தனர் வேள்வியோர்க் கும்மே யொருமுக  
மெஞ்சிய பொருள்களை யேழுற நாடித்  
திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகஞ்  
செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக்
- 100 கறுவுகொ ஜெஞ்சமொடு களம்வேட் டன்றே யொருமுகங்  
குறவர் மடமகள் கொடிபோ னுசப்பின்  
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே  
யாங்கம், மூவிரு முகனு முறைநவின் ரெழுகலி  
ஏரந்தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
- 105 செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு  
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்

95. “மரபுளிவழாஅ வந்தனர் - முறைமையின் வழுவாத அந்தன  
ரென ஐந்தாவதுவிரிதலானும்” தோல். இடை. சு.2-ந.

95-6. மந்திரவிதியின் மரபுளி வழாஅ வந்தனர் : “ மந்திர விதியினாக்க னூளன் ” பேருங். 3.6:42.

99-100. பகைவரை வென்று களவேள்வி வேட்டல் : “ அரசுபட வமருமுக்கி.....களம்வேட்ட, அடுதிறலுயர் புகழ்வேங்தே ” (மதுரை. 128-30); “ அரசுபட வமருமுக்கி.....அடுகளம் வேட்ட வடிபோர்க் செழிய ”, “ புலவக்களம் பொலிய வேட்டோய் ” (புறநா. உக:6-11, நடை : 12); “ பாண்டியன் சோழர் காய்ந்து, பெருங்கள வேள்வி செய்த பட்டுடைக் காட்டு நாட்டு ” (திருவால. சஈ : 54); களவேள்வி யென்பது வாகைத் திணையுள் ஒரு துறைக்குப் பெயர் ; “ அடுதிற லணக்கார, விடுதிறலான் களம் வேட்டன்று ” (பு.வே.160) என்பது அதன் இலக்கணம்.

104. மு. (புறநா. இக: 1, கடுஇ. : 10); “ தாழாரமார்பினூன் ” 1. வே. 43.

104-5. மார்பிற், செம்பொறி வாங்கிய மொய்ம்பில் : “ பொறி யுடைமார்ப ” (பேருங். ந. 2: 8); “ பொறிகுலாய்க் கிடங்த மார்பிற் புண் னையன் ” (சிவக. 1706); “ செவ்வரை யாகத்தான் ” சீகாளத்தீப். நக்கிர. ந.ந.

104-6. “ மார்பிடை வரையு மூன்றுள் ” என்பதற்கு இவ்வடி மேற்கோள் ; சிவக. 1462-ந.

106. வண்புகழ் : “வந்தோன் பெருமளின் வண்புகழ் நயக்கூன ” (மநுத. 285); “ வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு ” (தோல். செய். சு. 79); “வண்புகழ் பாரி காரி ” திருப்புகழ்.

- விண்செலன் மரபி ஸீனயர்க் கேந்திய  
 தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை  
 எலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை  
 110 யங்குசங் கடாவ வொருகை யிருகை  
 யையிரு வட்டமொ டெஃ்குவலங் திரிப்ப வொருகை  
 மார்பொடு விளங்க வொருகை  
 தாரோடு பொலிய வொருகை  
 கிழ்வீழ் தொடியொடு மீமிசைச் கொட்டப வொருகை  
 115 பாடின் படுமணி யிரட்ட வொருகை  
 நீனிற விசம்பின் மலிதுளி பொழிய வொருகை  
 வானர மகளிர்க்கு வதுவை சூட்ட  
 வாங்கப், பன்னிரு கையும் பாற்பட வியற்றி  
 யந்தரப் பல்லியங் கறங்கச் திண்காழ்

வசிக்து வாங்கென்பது ஆசிரியவரிச் சீராகிய நிரைபு சேர்புக்கு உதாரணம் ; தோல். செம். கு. 13-பேர். ந.

111. ஜயிருவட்டம் : “கையொடு வானிடைச் செல்வ கணிப்பி, லையிரு வட்டம்” கந்த. சூரபன்மன்வதை. 123.

114. “தொடியணி தோளன்” (முருத. 211), “கழுரூடிச் சேய்” தறுந். க : 3.

115. “பாடின் படுமணி யூறிதுத் திரங்க” (பேருங். 1. 38 : 153); “பாடின் படுமணி யார்த்திடும்” கந்த. திருவிளை. 12.

116. நீனிறவிசம்பு: (பேரும்பாளி. 135; மதுரை. 581: பட். 67); “இருணிற விசம்பில்” மலைபடி. 1.

118. இனைத்தென அறிந்த சினைக்கிளவி வினைகொண்டு முடிய மிடத்து உம்மைபெறு மென்பதற்கு இது மேற்கோள் ; தோல். கிளவி. கு. 38 - சே. ந.; “பன்னிரு.....இயற்றி யென்புழியும், தொகுதிப் பெயர் வினையோடு தொடராது கையென்பதனேடு ஒட்டி நிற்றலின், வினைப்படுதொகுதி யன்றுகலான், உம்மைவேண்டா பிறவெனின், அங் வனம் ஒட்டினின்றதாயினும், நான்மறை முதல்வர், ஜங்தலைகாக மென்பன போலாது, இருசொல்லும் ஒருபொருண்மேல் வருதலிற் கையென்பத னேடு ஒட்டி யியைந்த இயற்றியென்னும் வினை தொகுதிப் பெயரோடும் இயைந்ததாம் ; அதனான் அது வினைப்படு தொகுதியாமாகவின், உம்மை வேண்டு மென்க ” கு. வி. கு. 315 - உரை.

90-118. கந்தர்க்கிலவேண்பா, 42-53 கண்ணிகளிற் கூறப்பட்டுள்ள முருகக்கடவுளின் திருமுகங்கள் திருக்கரங்கள் இவற்றின்செயல்கள் பெரும்பாலும் இவ்வடிகளைத்தழுவியே விளக்கப்பட்டிருக்கின்றன.

120 வயிரெழுஷ் திசைப்ப வால்வளை ஞரல  
வரந்தலீக் கொண்ட வுருமிடி முரசமொடு  
பல்பொறி மஞ்ஞஞ வெல்கொடி யகவ  
விசம்பா ஒக விரைசெலன் முன்னி  
யுலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சி

125 ரலிவாய்ச் சேறலு நிலைஇய பண்பே யதா அன்று

120. வயிரும்வளையும் இனைத்துச் சொல்லப்படுதல் : “வயிரும் வளைய மார்ப்ப” (மலிலை. 92); “வளைஏறல வயிரார்ப்ப” (மதுரை. 185); “பயிர்வளை யரவமொடு வயிரெடுத் தாதி” (பேரங். 1.38: 4); “சங்குங் கருங்கோடும்.....ஆர்ப்ப”, “வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே” பு. வே. 24,207.

121. உருமுடி முரசம் : “ முரசதிர்ச் தன்ன இன்குர வேற் ரெடு, நிரைசெல னிவப்பிற் கொண்லு ” (துற்திச். 49-50); “விண் னைதி ரியிழிசை கடுப்பப் பண்ணமைத்துத், தின்வார் விசித்த முழவு ”, “மழையெதிர் படுகண் முழவுகண் னிகுப்ப ” (மலைபட. 2-3, 532); “இன்னிசை முரசினியங்கி.....சென்மழை தழுவ ” (நஸ். ககள: 10-12); “கடிப்பிகு முரசின் முழங்கி” (துறுந். உள: 3); “படுமழைமுரசினிரங்கி”, (புறநா. நடு0: 4); “இடிமுரசியம்ப ”, “முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி” (பரி : ச : 19, உ : 4); “இடியுமிழ் முரசம் ” (அகநா. நடுசக:2, கீவக. 2900); “உருமினிடி முரசார்ப்ப ” (முத்.) “கோல மார்முர சிடி யுமிழ் தழங்கென முழங்க ” (கீவக. 2392); “இடியார் பஜைதுவைப்ப ” (பு. வே. 121); “முழங்கின முகிலென முரசமே ” தக்க. 530.

முருகனுக்கு மயிற்கொடியு முரியது : “மணிநிற மஞ்ஞஞ யோக்கிய குட்கொடி ” (பரி. கள: 48), “பல்பொறி மஞ்ஞஞ வெல்கொடி யுயரிய ” (அகநா. கசக: 15), “மணிமயி லுயரிய மாரூ வென்றிப், பினி முக ஆர்தி யொன்செய் யோனும் ” (புறநா. நடுக: 7-8.) ‘தேவசேநைபதியு டைய கொடிகளாகிய மயில்கள்’, ‘பிள்ளையாருடைய துவசவாகன மான தோகைமயில்கள்’ தக்க. 23, 114-உரை.

“முருகக்கடவுளின்கொடி கோழிக் கொடியன்றே வெளின் அவர் மயிற் கொடியையு முடையார் ‘பல்பொறி..... அகவ ’ திருமுருகாற்றுப் படை ; மற்றும் புராணங்களிற் கண்டுகொள்க ” தக்க. 23-உரை.

124. “உலகங் திரியா வோங்குயர் விழுச்சீர் ” மனி. க : 1.

125. “வரைவயிறு கிழித்த நிழறிகழ் செடுவேற், நிசழ்பூண் முருகன் றீம்புன லலைவாய் ” (தோல். களவியல், சு. 23. மேற். “பையுண்மாலை ”); “திருமணி விளக்கி னைவாய்ச், செருமிகு சேய் ” (அகநா. உகூக : 20-21); “வெண்டலைப் புணரி யலைக்குஞ் செங்கி,

[ந. — திருவாவினன்குடி.]

சீரை தைஇய வடுக்கையர் சீரோடு  
வலம்புரி புரையும் வானரை முடியினர்  
மாசற விமைக்கு முருவினர் மானி  
னுரிவை தைஇய லுண்கெடு மார்பி

- 130 னென்பெழுங் தியங்கு மியாக்கையர் நன்பகர்  
பலவுடன் கழிந்த வண்டிய ரிக்கொடு  
செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங்  
கற்றே ரயியா வறிவினர் கற்றேர்க்குத்  
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
- 135 கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை  
யாவது மறியா வியல்பினர் மேவரத்  
துனியில் காட்சி முனிவர் முற்புகப்  
புகைமுகந் தன்ன மாசி அவுடை  
முகைவா யவிழ்ந்த தகைசு மூகத்துச்
- 140 செவிநேர்பு வைத்த செய்வுறு திவவி  
ங்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

“ நெடுவே ணிலை இய காமர் வியன்றுறை ” (புறநா. ஞ. 18-9) ; “ சீர் கெழு செங்திலுஞ் செங்கோடும் வெண்குன்று, மேரகழு நீங்கா விறை வன் ” (சிலப். குன்றக்) ; “ நஞ்செங்தின் மேய வள்ளி மனுளற்குத் தாதை கண்டாய் ” தே. மறைக்காடு.

127. புரையென்பது மரபுபற்றி வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தோல். உவம. சு. 17 - இளம்.

128. “ மாசற விளங்கிய யாக்கையர் ” மதுரை. 456.

130. “ உயிர்ணிலைமற் றென்பியக்கங் கண்டும் புறந்தரார் ” தீதி நேறி. 87.

138. “ புகைவிரிங் தன்ன பொங்குதுகில் ” (புறநா. ஈகா. 20) ; “ ஆவி யன்ன பூங்துகில் ”, “ ஆவி யந்துகி லாரமர்க் தார்களே ”, “ பாலா ராவிப் பைங்துகில் ” (சிவக. 67, 873, 1094) ; “ ஆவி நண்டுகில் யாப் புறுத் தாயினும் ”, “ ஆவி துண்டுகில் யாப்புறுத்து ”, “ ஆவி நுண்டுகி லணிநலம் ” (பேருங். 1. 36 : 64, 165 ; 1. 40 : 228) ; “ கரியவன் வெண்டுகில் கவர்தல் காட்டுவான், விரிமலர்ப் பசுந்தொடை வேணின் மன்னவன், பொருகளை முகத்தெழு புகைழு கங்குற, சிரைவளைச் செங்கர நிட்டு வார்சிலர் ” பாகவதம், கோவியரமணங்த. 55.

140-41. “ குரலோர்த்துத் தொடுத்த சகிர்புரி நரம்பு ” மஸைப. 23.

## க.—திருமூருகாற்றுப்படை.

கள்

- மென்மொழி மேவல ரின்னரம் புளர  
நோயின் றியன்ற யாக்கையர் மாவி  
னவிர்தளிர் புரையு மேனிய ரவிர்தொறும்
- 145 பொன்னுரை கடுக்குஞ் திதலைய ரின்னகைப்  
பருமாங் தாங்கிய பணிந்தேந் தல்குன்  
மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக்  
கடுவொ டெடாடுங்கிய தூம்புடை வாலெயிற்  
றழிலென வயிர்க்கு மஞ்சவரு கடுந்திறற்
- 150 பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிக்கைப்  
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளோறு  
வலவயி னுயரிய பலர்புகழ் தினிதோ  
ஞமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண்  
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு

143-4. “தேமா மேனிச் சில்வளை யாயம்” (சிறுபாண். 176); “நறுவடிப், பைங்கண் மாஆத் தந்தளி ரண்ன, என்மா மேனி” (துறுந்தங்க : 5-7); “கழிகவி னினாமாவின் றளிரன்னுய்” (கலி. இன : 13); “மாந்தவிரே மாமேனி” சிவக. 652.

145. பசலைக்குப் பொன் : “பொன்னிற் பசந்து”, “பொற்சனைக் கேர்வர மாமூலை” (பாண்டிக்கோவை); “நின்மேனி, பொன்னிற் பசந்து புலம்புவதென்” கிளாவித்தெனிவு.

கடுக்குமென்பது உருவுவமத் தின்கண் வருமென்பதற்கு இவ்வடிமேற்கோள்; தோலி. உவம. சு. 16, இளம்.பேரி ; இ. வி. சு. 642-உரை.

151. புள்ளணி நீள்கொடி : “புள்ளணி நீள்கொடி புணர்களை தோன்றும்” (சிலப். கக : 136); “மண்ணுறு திருமணி புரையு மேனி, வின்னுயர் புட்டொடி விறல்வெய் யோனும்” புறநா. இசு : 5-6.

150-51. “பூவைப்பு மேனியான், பாம்புன் பறவைக் கொடி” டி. வே. 227.

151-2. வெள்ளேறு வலவயினுயரிய : “ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியு மவ்வே ரென்ப” “எற்று வலனுயரிய” (புறநா. க: 3-4; இசு : 1); “அரசப் பெருக்கொடி யொருவலத் துயரி” பேருங். 8. 19 : 196).

153-4. “உமையொடு புணர்ந்த விமையா நாட்டத்துக், கண்ண ணாக் கவிரொளிக் கடவுள்” (பேருங். 1. 53 : 15-6; 5.4: 51-2); “என் னூர் மும்மதி வெய்த விமையா முக்கண்.....பிஞ்ஞகனே” (தே.திருக் கள்ளில், 3); “இமையாத முக்கண் மூவரிற் பெற்றவர்” தீருச்சீற். 14.

- 155 நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்  
வேள்வி முற்றிய வென்று கொற்றத்  
தீரிரண் டேந்திய மருப்பி னெழின்டைத்  
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை  
மெருத்த மேற்ப திருக்கிளர் செல்வனு
- 160 நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய  
வலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்  
பலர்புகழ் மூவருந் தலைவர ராக  
வேழுறு ஞாலங் தன்னிற் ரேஞ்சித்  
தாமரை பயந்த தாவி அழியி
- 165 நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப்  
பகலிற் ரேஞ்று மிகலில் காட்சி  
நால்வே றியற்கைப் பதினென்று மூவரோ  
டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர்  
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
- 170 வளிகிளர்ந் தன்ன செலங்னர் வளியிடைத்  
தீயெழுங் தன்ன திறலினர் தீப்பட  
வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய  
வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை சொன்மா  
ரந்தரக் கொட்டினர் வந்துடன் காணத்

“‘இமையா.....செல்வனும்’ தீநூழுகாஸ்ருப்படை; இமைத் தகண் விழித்ததுபோல விழிக்க வெனக் சொல்லியது: விழிஸ்தலாவது பிரச்சவலித்தல்” தக்க. 334-டரை.

164-5. “நான்முக வொருவற் பயந்த பல்விதழ்த், தாமரைப் பொகுட்டின்” பேருங்பான். 403-4.

167. நால்வே றியற்கைப் பதினென்று மூவர் : “காலெண் டேவரு நயந்துநிற் பாடுவோர்” பரி. கூ : 28.

167-8. “நால்வகைத் தேவரு மூவறு கணங்களும்” சிலை. கு : 176.

169. “மீன்பூத் தன்ன வான்கலம்” பேருங்பான். 477.

170-71. வளியிடைத் தீயெழுங் தன்னதிறல்: “கான்முளை, யெரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றம்” (தீட். “இருங்கண்”), “ஹரிஸ்தலைஇய தீயும்” புறநா. கூ : 4.

173. உருமிடித்தன்ன குரலினர்: “இடியன்ன பெருங்குரலான்” தகடுகி.

175 தாவில் கொள்கை மடந்தையொடு சின்ன  
ளாவி னன்குடி யசைதலு முரிய னதாஅன்

[க.—திருவேரகம்.]

றிருமுன் றெய்திய வியல்யினின் வழாஅ  
திருவர்ச் சுட்டிய பல்வேஹு தொல்குடி  
யறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்

180 டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை  
முன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்  
திருப்பிறப் பாளர் பொமுதறின்து நுவல  
வொன்பது கொண்ட முன்றுபுரி நுண்ணாண்  
புலராக் காழுகம் புலர வுடலி

185 யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்  
தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி  
நாவியன் மருங்கி னவிலப் பாடி  
விரைபுற நறுமல ரேந்திப் பெரிதுவங்  
தேரகத் துறைதலு முரிய னதாஅன்று

175. “தாவில் கொள்கைத் தங்தொழில்” முநுத. 89.

177. “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தோல். புறத். 20); “ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த, வீத வேற்றலென் ஒறுபுரிச் தொழுகும், அறம்புரி யந்தணர்” பதிற். உச : 6-8.

181-2. “அந்தண ராங்கட னிறுக்கு, முத்தீ”, “ஒன்றுபுரிச் தடக்கிய விருபிறப் பாளர், முத்தீ” புறநா. உ:22-3, நகல: 12-3.

179-82. “ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர், முத்தீச் செல் வத்து நான்மறை முற்றி, யைம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பு, மறுதொழி வங்தணர்” சீலப். உந : 67-70.

183. “ஒன்பது போலவர் மார்பினி னாவிழழ” தே. திருநா.

181-4. “புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுகிக்கை, முந்தாண் மார்பின் முத்தீச் செல்வத், திருபிறப் பாளர்” சீலப். உடு: 126-8.

185. “அட்டா னுனே குட்டுவன், உச்சிக் கூப்பிய கையின ரென் ரூற் போல்வன கடைச் சங்கத்திற்கு ஆயின சொற்கள் இக்காலத்திற்கு ஆகாவாயின” (தோல். செய். சூ. 80-ந.) வினைக்குறிப்புமுற்று வினை யெச்சமாயிற்றென்பதற்கு இவ்வடிமேற்கோள்; நன். வி. சு. 351..

186-7. “நாவியன் மங்கிர நடுங்கா தோதி” பணி. உந: 52.

## [இ.—குன்றதோறுடல்.]

- 190 பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல  
நம்பொதிப் புட்டில் விரைவுக் குளவியொடு  
வெண்க தாளங் தொடுத்த கண்ணிய  
நறஞ்சாங் தணிந்த கேழ்கிளர் மார்பிற்  
கொடுந்தொழில் வஸ்விற் கொலைஇய கானவர்
- 195 நிடமை விளைந்த தேக்கட் டேறற்  
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து  
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர  
விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறஞ்காற்

192. “வெண் கூதாளத்துத் தண்புங் கோதையர்” பட். 85.

191-2. “குல்லை குளவி கூதாளங் குவளை” (நற். உங்க : 5); “கூதாளங் எங் கவினிய குளவி முன்றில்”, “நாறிதழ்க் குளவியொடு கூதாளங் குழைய” புறநா. கசுஅ : 12, நடுங் : 7.

193. “ஏறஞ்சாங் தணிந்த கேழ்கிள ரகலம்” அகநா. உசு : 14.

195. “வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்”, “திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்” (மலைபடு. 171, 522); “ஊம்பகம் பழுவிய தீம்பிழி” (பதிற். அக : 21); “நெடுங்க ஞூடமைப் பழுஙிக் கடுங்திற்ற, பாப்புக் கடிப்பன்ன, தோப்பி”, “அம்பகை விளைந்த தேக்கட் டேறல்” அகநா. நசுஅ : 6-7, நசுங் : 14.

194-7. கட் குடித்துக் குரவை யயர்தல் : “அருங்குறும் பெறித்த கானவ குவகை, திருந்துவே வண்ணற்கு விருந்திறை சான்மென, நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு, மான்றேற் சிறுபறை கறங்கக் கல்லென, வான்றேய் மீமீசை யயருங் குரவை” (மலைபடு. 318-22); “பெருமலை, வாங்கமை பழுவிய நறவன்டு, வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே” (நற். உங்க : 8-10); “குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள், வாங்கமைப் பழுவிய தேறன் மகிழ்ந்து, வேங்கை நீழுற் குரவை யயரும்” புறநா. கடக : 1-3.

196-7. “தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைவு, மறு கிற் றாங்குஞ் சிறுகுடிப் பாக்கத்து” (அகநா. கசுஅ : 3-4); “தொண்டகங் தொடுமின் சிறுபறை தொடுமின்” சிலப். உச : 16.

198-200. “தண்கயத் தமன்ற வொண்புங் குவளை, யரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி, பின்னுப்புறங் தாழுக் கொன்னே குட்டி” (அகநா. காங் : 5-7); “குருகிர் விடுத்ததோர் கோல மாலை” சீவக.

- குண்டுசீன பூத்த வண்டுபடு கண்ணி  
 200 யினைத்த கோதை யைனத்த கூந்தன்  
 முடித்த குல்லையிலையுடை நஶம்பூச்  
 செங்கான் மராஅத்த வாவினை ரிடையிடுபு  
 சரும்புணத் தொடுத்த பெருந்தன் மாத்தழை  
 திருந்துகா மூல்கு நினைப்ப வுடை  
 205 மயில்கண் டன்ன மடநடை மகனிரோடு

199. “குண்டுசீனக் குவளையொடு” (துறுந். கிக : 2)

“குண்டுசீனபூத்த வண்டுபடு கண்ணி, நூலாக் கலிங்கம் வாலரைக் கொள்ளி யென்பன, பூத்தபூவான் இயன்ற கண்ணி, நூலாத நூலான் இயன்ற கலிங்கமென ஒற்றுமை நயம் பற்றிச் செய்ப்படு பொருண்மேல் நின்றன” (தோல். வீனை. கு. 37-ந.); இவ்வடி, பெயரெச்சம், செய்வ தாதி அறுபொருட் பெயரன்றிப் பிற பெயர் எஞ்ச நின்றதற்கு மேற் கோள்; நன். வி. கு. 340. “தண்டுகில், குண்டு.....கண்ணி என் ரூற்போல ஒற்றுமை நயம்பற்றி, தண்ணிய நூலாற் செய்ததுகிலென்று கொள்க” தழுசை. 217-உரை.

200. “இனைப்புறு பினையல்” முருத. 30.

202. “செங்கான் மராஅத்து” (நற். கசா : 5, ஜங். நாக : 2.) வாவினை: “மராஅத்து வாஅன் மெல்லினை” (அகநா. கஉன : 13); “மரா அத்து.....வலஞ்சுரி வாவினை” ஜங். நாக : 2-3.

203. “சரும்புண விரிந்த பெருந்தன் கோதை” அகநா. கநக : 4.

201-4. “பல்பூம் பகைத்தழை ஹடங்கு மல்குல்” (நற். அ : 2); “தண்ணறும் பிடவமும் தவழ்கொடித் தளவமும், வண்ணவன் டோன்றியும் வயங்கினார்க் கொன்றையு, மன்னவை பிறவும் பண்மலர் துதையத், தழையுக் கோதையு மிழையு மென்றிவை, தைதீனர் மகிழ்ந்து தினோஇ விளையாடு, மடமொழி யாயத்தவர்” (கலி. கா.க. : 2-7); “அம்புங் தொடலை யனித்தழை யல்குற், செம்பொறிச் சிலம்பி னினையோள்” (புறநா. நாக : 2-3); “அந்தழை யல்குலும்” பு. வே. 123.

205. மயில் கண்டன்ன மடநடை: “மடநடை மஞ்ஞை” (முருத. 310); “பீவி மஞ்ஞையி னியலி” (பெரும்பாண். 331); “நன்மா மயிலின் மென்மெல வியலி” (மதுரை. 608); “அணிமயி லன்ன வகைநடைக் கொடிச்சியை” (ஜங். உகிஅ : 2); “மணிமயிற் ரெறுழில்” (பரி. “வாஞ்செரழிலி”, 62); “வருநல மயிலன மட நடை மலைமகள்” (தே. இடைமருது.); “மயிலெனப் போந்து” (தீருச்சீற். 224); “நடை மயிலே” பிரயோக. 42.

“மயில்.....மகனிர்”, “கண்டன்ன” இ-கோ. கு. 86, 117-மேற்.

செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்  
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்  
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்  
குழலன் கோட்டன் குறும்பல் வியத்தன்

210 ரகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்  
கொடிய வெடியன் ரூடியனி தோள்  
ஏரம்பார்த் தன்ன வின்குரற் ரெகுதியொடு

206. “பவழத் தன்ன மேனித் திகழூளிக், குன்றி யேய்க்கு  
முடிக்கை.....சேவலங் கொடியோன்” (துறுத். கடவுள். 2-5);  
“உடைய மொலியலுஞ் செய்யை.....உருவு முருவத்தீ யொத்தி”  
(பரி. கக: 97-9); “குன்றியுப் கோபமு மொன்றிய வடுக்கை”  
(தோல். உவம. கு. 11, பேர். மேற்.); “குன்றி கோபங் கொடிவிடு  
பவள, மொண்சைக் காந்த ளாக்கு நின்னிறம்” (தோல். சொல்.  
சே. மேற்.); “வென்றிச் செவ்வேள்” சிலப். உடு : 25.

207. முநுத. 31-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க; “ஒண்டும்  
பிண்டி யொருகாது சௌஇ” துறித்தி. 119.

208. “கச்சினன் கழலினன் ஢ந்தார் மார்பினன்” அகநா.  
எசு : 7.

209. “வல்லானென்னும் வினைக்குறிப்புமுற்று வினையெச்சமாய்  
நின்றது; என்னை? தீநுழகாற்றுப்படையுள், குழலன் கோட்டன்  
குறும்பல்வியத்த வென்பதற்குக் குழலை யூதிக் கோட்டைக் குறித்துப்  
பல்வியத்தை ஒவிப்பித்தென முற்றுவினையை எச்சமாக நீசீனுக்கினி  
யரீ கூறியவரையிற் கண்டு கொள்க” தத்தை. 8-உரை.

211. கெடியன்: “உருகெழு நெடுவேள்” (முநுத. 273); “கடம்  
பமர் கெடுவேள்” (பேரும்பாணி. 75); “கெடியாய்” (பரி. கக: 84);  
“கெடுவேட் பேண”, “வெறிகமழ் கெடுவேள்”, “கெடுவேண்  
மார்பி ஞாம் போல”, “காடுகெழு கெடுவேள்” (அகநா. உ. 6,  
க. 27, க. 10: 1, ஏ. 2: 5); “கெடுவேணிலைஇய காமர் வியன்றுறை”  
(புநா. இதி: 19.) தொடியனி தோளன்: “கழரூடிச் சேளம்” துறுந்.  
க : 8.

210-11. “சேவலங் கொடியோன் காப்ப” (துறுத். கடவுள். 5);  
“சேவற் கொடியன் தொடியனி தோளன்.....எனத் தொடர்  
மொழி யீற்றின் விகுதி பொருந்தியது” இ-சோ. கு. 117. உரை.

212. “ஏரம்பின் முரலு யம்வரு முரற்சி, விறவியர்” (மதுரை.  
217-8); “ஏரம்புமீ திறவா துடன்புணர்க் தொன்றிக், கடவு தறிந்த  
வின்குரல் விறவியர்” (யலைபடு. 535-6); “ஏரம்பார்த் தன்ன தீங்கிள

குறும்பொறிக் கொண்ட நறுந்தன் சாயன்  
மருங்கிற கட்டிய நிலேனீர்பு துகிலினன்  
215 முழவற்ற தடக்கையி னியல் வேந்தி  
மென்றேட் பல்பினை தழீஇத் தலைத்தந்து  
குன்றுதொ ரூடலு நின்றதன் பண்பே யதாஅன்று

[க.—பழுமதிர்சோலை.]

சிறுதினை மலரொடு விரைவு மறியறுத்து  
வாரணக் கொடியொடு வயிற்பட நிதீவி  
220 யூர் கொண்ட சீர்செழு விழவினு  
மார்வல ரேத்த மேவரு நிலையினும்

வியளே” (ஜங். காடு : 4); “இருங்கடற் பவளச் செவ்வாய் திறங்கி  
வள் பாடினோ, நரம்பொடு லீனை நாவி னவின்றதோ வென்று கைங்  
தார்” சீவக. 658.

215. உறமென்பது மெய்யுவம் ஏருபாய் வருமென்பதற்கு இவ்  
வடி மேற்கோள்; தோல். உவம. சு. 15, இள். பேர்.

214-6. “மைந்த, ரெல்வளை மகளிர் தலைக்கை தருங்து”  
புறநா. உச : 9.

217. “குன்றுதொறு.....பண்பேயெனத் தொறுவென்பது  
தான் சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி  
நிற்கும்” (தோல். இடை. சு. 48, சே. ந.; இ-வி. சு. 279, உரை.)  
‘தொறு’, என்னும் இடைச்சொல் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்;  
நன். சு. 420, மயிலை.

208-17. “முருகாற்றுப்படையுள், கச்சினன் கழுவினன்.....  
பண்பே யென்புழி வந்த வினையெச்ச வினைக்குறிப்புமுற்றுக்கள் ஆக்  
கம் பெற்றுப் பொருளுணர்த்துக்கால், கச்சைக் கட்டிக் கழலையனிந்து  
கண்ணியைச் சூடிக் குழலையுதிக் கோட்டைக் குறித்துப் பல்லியங்களை  
யெழுப்பித் தகரைப் பின்னிட்டு மயிலையேறிக் கொடியையுர்த்து  
வளர்ந்து தோளிலே தொடியையனிந்து துகிலையுடித்து எந்தித் தழீஇத்  
தலைக்கை கொடுத்து ஆடலும் அவற்கு நிலைநிற பண்பெனச் செய்தெ  
னெச்சப் பொருளை உணர்த்தி நின்றவாறு காண்க” தோல். எச்.  
சு. 63-ந.

218. “மறிக்குர வறுத்துத் தினைப்பிரப் பரீஇ” (குறுத். உசந :  
1); “உருவச் செங்கினை குருதியொடு தாழ்” அகநா. உர : 10.

219. வாரணக்கொடி: முருத. 38, 227.

கோழியை வாரணமென்றற்கு இவ்வடி மேற்கோள்; தோல். மரபு.  
சு. 68, உரை.

வேலன் றைஇய வெறியயர் களனுங்  
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்  
யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்

225 சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு  
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையிலு  
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர  
நெய்யோ டையவி யப்பி யைதுரைத்துக்

222. “சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி” (ழநுத. 283); “வேலன் புனைந்த வெறியயர் களங்தொறும்” (துறுத். இங் : 8); “வேலன் வெறியயர் வியன்களம்” (அசநா. காஷ : 18-9); “வெறியயர் வெங் களத்து வேண்மகன்” (நாலடி. இளமை. 6); “வேலனூர் வந்து வெறியாமெ வெங்களத்து” சீலப். குன்றக்.

வேலன் ஆடுதல் சிறுபான்மை புறத்திற்குங் கோடற்கு இவ்வடி மேந்கோள்; தோலீ. புறத். கு. 5, ந.

224. “ஆலமுங் கடம்பு நல்யாற்று உடிவுங், கால்வழக் கறு நிலைக் குன்றமும் பிறவு, மவ்வவை மேய வேறு வேறு பெயரோ, யெவ்வயி னேயுகியே” (பரி. ச : 67-70); “பெருவேண் மறைந்து பெரும்புன லாடும்” (பெருங். 1.42 : 56.) “துறையிசை-நீர்த் துறை யில்; நீர்த்துறையில் நின் திருவடியைச் சூறுது மவரெங்க; யாறுங் குளனுமென்று ராகவின்” சீலப். குன்ற. அரும்பத.

225. கடம்பு முருகக்கடவுளஞ்கு இடம்: “கடம்பமர் கெடுவேள்” (பெருங். ஈஸ். 75); “கடம்பமர்க்கு”, “கடம்பம ரணி நிலை” (பரி. கக : 2,104); “செல்வக் கடம்பமர்க்கான்” (ஜந். ஜம். 1); “செவ்வேள்.....மராஅத்தண் சாயை நின்றணக்கும்” (தத்தைச. 132); “கடம்பமர் மன்றத் ரெங்கக் கந்தனைச் சிங்கை செய்வாம்” (திருவால. கடவுள். 18); “கடம்பமர் காளை” குந்த. வள்ளியம்மை. 65.

224-5. “துறையு மாலமுங் தொல்வலி மராஅமு, முறையுவி பராஅய்ப் பாய்ந்தனர்” கலி. காக : 13-4.

226. மன்றமும் பொதியிலும்: “மாதவ ரிடங்களு மன்றமும் பொதியிலும்” (மணி. 20 : 30); “மன்றம் பொதியிலு மாமயில்சேர்” தத்தைச. 34.

225-6. “மன்றமும் பொதியிலுஞ் சந்தியுஞ் சதுக்கமும்” மணி. உஷ : 59.

228. நெய்யோ டையவி யப்பி: “ஐயவி யப்பிய நெய்யணி கெடுகிலை” (நெடுநல். 86); “நெய்யோ டிழைக்கு மையவித் திரள்காழ்” (நற். ந-எஏ : 3); “ஐயவி யப்பிய நெய்யணி முச்சி” மணி. 3 : 134.

குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி

230 முரண்கொ ஞாருவி னிரண்டெட னுழைச்

செந்தால் யாத்து வெண்பொரி சிதறி

மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்

குருதியொடு விரைஇய தாவென் ளரிசி

கில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்

235 சிறுபச மஞ்சளோடு நறுவிரை தெளித்துப்

பெருந்தண் கண்வீர நறுந்தண் மாலை

துணையற வறுத்துத் தூங்க நாற்றி

நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி

நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி

240 யிமிழிகை யருவியொ டின்னியங் கறங்க

வுருவப் பல்பூத் தூஉப் பெருவரக்

குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்

முருகிய நிறுத்து முரணின் ருட்க

முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக

229. “குடந்தம் பட்டுச் சூழ்போந்து குழைந்து வழுத்தி” கூர்ம. தக்கன்வேள்வி. 52.

233. “குருதிச் செந்தினை பரப்பி” மருது. 242.

232-3. “மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி” (பேரும் பாணி. 143); “விடையும் வீழ்மின்” புறநா. உசூ : 1.

234. “பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ”, “அறிதல் வேண்டு மெனப் பல்பிரப் பிரீஇ” (அங்நா. கஹ : 9, உசூ : 9); “பரங்தெலாப் பிரப்பும் வைத்து” (சிவக. 369); “அகவற் கொண்ட வலியும் பிரப்பும்” பேருங். 1. 34: 186.

232-4. “பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉப்” (அங்நா. உக : 9-10); “கொழுவிடைக்கறை விராவிய பலிக்குறை னிரப்பி, வழுவில் பல்பிரப் பிரீஇவெறி யாட்டயர் மன்றத்து” தணிகை. நாடு. 46.

233-4. “கில்பலி யரிசியும்” மணி. கா : 95.

239. நறும்புகை யெடுத்து : “நறையி னறும்புகை நனியமர்க் தோயே” (பரி. கச : 20.) மு. “குறிஞ்சிபாடுமி னறும்புகை யெடு மின்” (கில்ப. குன்றக்.); “ஜயவி சிங்கி நறைபுகைத் தாய்மலர் னாய்க், கொய்யாக் குறிஞ்சி பலபாடி”, பு. வே. 79.

- 245 ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்  
 கோவோய் வைத்துக் கொடுமணி யியக்கி  
 யோடாப் பூட்கைப் பினிமுகம் வாழ்த்தி  
 வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட  
 வாண்டாண் உறைதலு மறிந்த வாரே
- 250 யாண்டாண் டாயினு மாக காண்டக  
 முந்துநீ கண்டுழி முகனமர்க் தேத்திக

245. “வெறியயர் வியன்களம் பொலிய வேத்தி” (அகநா. உசு:11.) ஆடுகள்: “அணங்குறு மகளி ராடுகளங் கடிப்ப” (துறித்தி. 175); “யானுமோ ராடுகள மகளே” துறுந். ஈக : 4.

246-45. “களஙன் கிழூத்துக் கண்ணி குட்டி, வளங்கர் சிலம்பப் பாடிப் பலிகொடுத், துருவச் செங்தினை கருதியொடு தாழ்ய், முரு காற்றுப் படுத்த வருகெழு எனோள்” அகநா. உச : 8-11.

“246. “கோடுவாய் வைம்மின் கொடுமணி யியக்குமின்” சிலப். உச : 17.

247. ஓடாப் பூட்கை: “ஓடாப் பூட்கை யறங்கையும் வறிதே” (சிறுபான்ஸ். 83) பினிமுகம் - முருகக்கடவுளின் ஊர்தியாகிய யானை: “சேயுயர் பினிமுக மூர்ந்து”, “பினிமுக மூர்ந்த வெல்போ ரிறைவு” (பரி. இ:2, கள : 49); “பினிமுக ஓர்தி யொண்செய் யோனும்” (புறநா. சிசு : 8); “பினிமுக மேற்கொண்டு” (சிலப். உச. “உரையினி”); “பினிமுக மஞ்ஞலூ செருமுகத் தேங்திய, மூவிரு திருமுகத் தொருவே வற்கு” (கல். 7, மயிலேறும். மேற்.) யானையை வாழ்த்துதல்: “கடம் புங்களிறும் பாடி” (தோல். பொருளியல், சு. 16, ந. மேற்.) ஓடாப் பூட்கை: நள். சு. 166, மயிலை. மேற்.

246-7. “ததும்புடி ரின்னியங் கறங்கக் கைதொழு, துருகெழு கிறப்பின் முருக மனைத்தரிசிக், கடம்புங் களிறும் பாடி” அகநா. கந்து : 9-11.

248. வேண்டுகர் வேண்டியாங் கெய்தல்: “வேண்டிய வேண்டியாங் கெய்தலால்” (துறுள், 265); “வேண்டுவார் வேண்டுவாசே மீவான் கண்டாய்”, “மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாப் நியே” கே. மறைகை, ஒயாறு.

249. “திசைநாறிய குன்றமரங் தாண்டாண்டு” (பரி. கள : 29); “ஆண்டாண் உறைகுவர்” கலி. ஈக : 21.

250. பி-மி. ‘ஆங்காங்காயினுமாக’.

251. “முகனமர்க் தின்சொல்னுக்” (துறுள், 92.) பி-நி. ‘முக மலர்க்கேத்திகி.’

கைதொழுஷப் பரவிக் காலுற வணங்கி  
நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சனீ  
யைவரு லொருவ னங்கை யேற்ப

- 255 வறுவர் பயந்த வாறமர் செல்வ  
வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை  
மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே  
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ  
விழையணி சிறப்பிற் பழையோள் குழவி  
260 வானேர் வணங்குவிற் ரூஜைத் தலைவ  
மாலை மார்ப நூலறி புலவ  
செருவி லொருவ பொருவிறன் மள்ள

253-5. “கடவு லொருமின் சாவினி யொழிய, வறுவர் மற்றை  
யோரும்.....சிவங்தோங் கிமயத்து நீலப் பைஞ்சனைப், பயந்தோ  
ரெங்ப பதுமத்துப் பாயல்” (பி. டி : 44-9); “சரவணப்பூம் பள்ளி  
யறைத் தாய்மா ரறுவர், திருமூலைப்பா ஒண்டான்” சீலப். உச :  
“உரையினி.”

256. ஆல்கெழு கடவுட் புதல்வ : “ஆலமர் செல்வற் கமர்ந்த  
னன் கொடுப்ப” (சிறுபாண். 97); “ஆலமர் செல்வ னணிசார் பெரு  
விறல்”, “ஆலமர் செல்வ னணிசான் மகன்” (கலி. அக : 7, அங : 14);  
“ஆலமர் கடவு னன்னானின் செல்வம்”; (புறநா. ககா : 9); “ஆலமர்  
செல்வன் புதல்வன்” (சீலப். குன்றக.); “ஆலமர் செல்வன் மகன்”  
யணி. ந : 144.

257. மலைமகண் மகனே : “மலைமகண் மகனை” (சீலப்.  
குன்றக.); “மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே யென்றற் றெட்டக்கத்  
தன காரணச்குறியாக்கந் தொடர்ந்தன” நவி. வி. கு. 275.

258. கொற்றவை சிறுவ : “சேய்பயந்த மாமோட்டுத் துணங்கை  
யஞ் செல்விக்கு” பேந்மூன். 458-9.

259. பழையோள் : “தொல்லைநாயகி” தக்க. 120.

261. தூலறி புலவ : “தூலறி புலவரை நோக்க” (சீலப். உடு :  
116.) புலவ : “பலர்புகழ் னன்மொழிப் புலவ ரேரே”, “புலமை  
யோய்” (மநுத. 268, 280); “சுங்கத் தமிழின் றலைமைப் புலவா”  
முத்துவித்தமார். தாலப்.

262. பொருவிறல் மள்ள : “பொருமறையார் கழல்வீரர்  
வீரன்” சிவநூனசித். முருகக்.

- வந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை  
மங்கையர் கணவ மைந்த ரேறே
- 265 வேல்செழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ  
குன்றங் கொன்ற குன்றுக் கொற்றத்து  
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ  
பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே  
யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
- 270 எசையுநர்க் கார்த்து மிசைபே ராள  
வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேனம்  
மண்டமர் கடந்தநின் வென்று டகலத்துப்  
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள்  
பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்
- 275 சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி

266. “குருகு பெயர்க்குன்றங் கொன்ற கெடுவேலே”, “குருகு பெயர்க்குன்றங் கொன்றோன்” (சிலப். ८८); “குருகுபெயர்க் குன்றங் கொன்றோன்” (மணி. இ : 13); “மலையைக் கொல்லுமென்றது, மலை பண்டு பிராண்ணுடையவாய்ப் பறந்து திரிந்தமையின்; ‘குன்றம்.....  
.....கொற்றத்து’ இது திருமூகாற்றுப்படை” தக்க. 170, உரை.

267. “விண்பொரு நெடுவரைப் பரிதியின்” (முருத. 219.)  
“விண்குத்து நின்வரை வெற்ப” நாலடி. 226.

குறிஞ்சிக்கிழவு : “குறிஞ்சிக் கிழவனென் ரேதுங் குவலயமே”  
கந்தாலங்காரம், ५.

269. பெரும்பெயர் : “பெரும்பெய ரியவுள்” (முருத. 274);  
“தண்டா வீகைசின் பெரும்பெய ரேத்தி (பெநும்பாணி. 460); “பெரும் பெயர் முருக” (பரி. இ : 50); “செல்வன் பெரும்பெய ரேத்தி”  
(அகநா. சுஹ : 18); “பெரும்பெயர் வேந்தன்” (டி. வே.); “பெரும் பெயர்ப் பிரமன்” (சிவக. 207); “பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு”,  
(சிவதூணபோதம், சிறப்பு.); “பெரும்பெயரே பெயராக வந்த, வொரு வாய்மை தன்னை நினையினு மூள்ள முருகுவதே” பந்தாக்கர. ५.

271. அலந்து, இடுக்கண் பட்டென்பதற்கு இவ்வடி மேற்கோள்  
தஞ்சை. 352, உரை.

272. “மண்டமர் பலகடங்து” சலி. க : 8.

273. கெடுவேள் : 211-ஆம் அடிக் குறிப்பைப் பார்க்க.

275. “சூர்மருங் கறுத்த சுடரிலை கெடுவேற், சிர்மிகு முருகன்”  
(அகநா. இக : 10-11.) சூர்மருங்கறுத்த : “மன்மருங்கறுத்த மழுவா

- போர்மிகு பொருங் குரிசி லெனப்பல  
யானறி யளவையினேத்தி யானது  
நின்னளங் தறிதன் மன்னுயிர்க் கருமையி  
னின்னடி யுள்ளி வந்தனென னின்னெனுடு
- 280 புரையுந ரில்லாப் புலமை யோயெனக்  
குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன்  
வேறுபல் தூருவிற் குறும்பல் கூனியர்  
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி  
யளியன் ரூனே முதுவா யிரவென்
- 285 வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென  
வினியவு நல்லவு நன்பில வேத்தித்  
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்  
வான்றோய் நிவப்பிற் ரூன்வந் தெய்தி  
யணங்குசா அயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
- 290 மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி

ணெடியோன் ” (மணி. 22 : 25); “ மழுவாளான் மன்னர் மருங் கறுத்த மால்போல் ” தோல். புறத். சு. 13, ந. உரை. மேற்.

279-80. நின்னெடு புரையுந ரில்லாப் புலமையோய் : “ நின்னு வார் பிறரின்றி நீயே யானுய் ” (தே. தனித்திருத்தாண்டகம்); “ மற்று ருக் தன்னென்பா ரில்லாதான் காண் ” (ஷ. திருவாரூர்); “ தனக்கு வமையில்லாதான் ” துறள், 7.

281. “ நீசில மொழியா வளவை ” சிறுபாண். 235.
283. “ சாறயர் களத்தின் வீறுபெறத் தோன்றி ” (சிலப். க : 162.) பி-ம். ‘வேறுபெறத் தோன்றி.’
- 282-3. “ சாறுகொண்ட களம்போல, வேறுவேறு பொலிவா தோன்ற ” புறநா. 22 : 16-7.
284. “ முதுவா யிரவல ” (சிறுபாண். 40); “ செல்லு முதுவா யிரவல ” (பதிஃ். சுக : 3); “ முதுவா யிரவல ” புறநா. சஅ : 7.
285. “ வந்தேன் பெரும வாழிய செடிதென ” பேந்பாண். 461.
290. “ பூங்க ஏன்கண் பொறுக்கென்று மேவித்தன், முவா விளங்காட்டி ” சிலப். க : 34-5.

289-90. “ அறுமுகமில்லை ; அணிமயில் இல்லை யென்று சொல்லு வார்களென்று வேறு காட்டினால் ; தலைமகள் கடம்புகுடி உடம்பிடி யேக்தித் தன்னைக் குமரனென்று பிறர் கருத வந்த காரணம், ‘ பண்டை.....காட்டி ’ என்றாராதலால் ” சிலப். குன்றக். அரும்பத.

யஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென  
வன்புடை நன்மொழி யளைஇ விளிவின்  
றிருணிற முங்கீர் வளைஇய வுலகத்  
தொருநீ யாகித் தோன்ற விழுமிய  
295 பெறலரும் பரிசு னல்குமதி பலவுடன்  
வேறுபஃப் றகிலி னுடங்கி பகில்சமங்  
தார முழுமுத ஹருட்டி வேரற்  
பூவுடை யலங்குசினை புலம்பவேர் கீண்டு

292. அன்புடை நன்மொழி : “ சர நன்மொழி ”, “ ஆர்வ நன் மொழி ” (சிறுபானி. 93, 99); “ இன்சொலா லீர மளைஇ..... சொல் ” (துறள், 91) ; “ அன்புட னளைஇய வருண்மொழி ” மணி. தி : 63.

294. பி-ம். ‘ ஒரு நீயாக ’

294-5. இவ்வடிகள், “ இன்மை யுரைத்தாற் கதுங்கறைக்க லாற் ரூக்காற், றன்மெய் துறப்பான் மலை ” என்பதற்கு மேற்கோள் ; கலி சங், ந.

63-295. “ முருகாற் றுப்படையுள், புலம் பிரிந்துறையும் சேவடி மெனக் காந்தமுக்குறி சின்னென்குசத்து இன்னைச வாய்ப்பப் பெறுதியென வும் கூறி அவனுறையு மிடங்களுங்குறி ஆண்டுச்சென்றுல் அவன் விழுமிய பெறலரும் பரிசில் நல்குமெனவுங்குறி ஆண்டுத் தான்பெற்ற பெரு வளம் அவனும் பெறக் கூறியவாறு கான்க. இதனைப் புலவராற்றுப் படை யென்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற் றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி, முருகாற் றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைக்கானேர் இரவலைனை ஆற்றுப்படுத்ததென்பது பொருளாகக் கொன்க : தோல். புறத். சு. 36, ந.

296. அருவிக்குத்துகில் : “ அவிர் துகில் புரைய மங்வெள் ளருவி ” (துறித்தி. 55); “ அறவைத், தாவிரி கடுப்பத் துவன்றி மீரிசைத், தன் பல விழிதரு மருவி ” (புறநா. கடிச : 10-12); “ மாநில மாண்ட துகிலு மிழ்வ தொத்தருவி, மானீல மால்வரை ளாடகேள் ” (திணைமா. 6); “ கதிதோறுங் துகில்புரை சுறுநீரிற் ரேய்வன ” (கம்ப. வனம்புகு. 11); “ பெளவநீராடைத் தரணிமான் மார்பிற் பயிலுமுத் தரியமும் போன்று .....தெய்வமா நதிகீர் பரக்கும் ” வி. பா. சிறப்பு. 8.

297. ஆரமுழுமுதல் : “ வாழை முழுமுதல் ” மநுத. 307.

298. “ பூவுடை யலங்குசினை புலம்பத் தாக்கிக், கல்பொரு திரங் குங் கதழ்வீ மிருவி ” துறுந். கந்ச : 4-5.

## க.—திருமுருகாற்றுப்படை.

நக

வின்பொரு நெடுவரைப் பரிதியிற் கூடுத்த

300 தண்கம மூலரிறுல் சிதைய நன்பல

வாசினி முதுசளை கலாவ மீமிசை

நாக நறுமல ருதிர ஷுகமொடு

மாமுக முசக்கலை பனிப்பப் பூதுத

விரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று

305 முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று

நன்பொன் மலைவிறங் கிளரப்பொன் கொழியா

வாழை முழுமுத முமியத் தாழை

யினாநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்

கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற

310 மடநடை மஞ்சனு பலவுடன் வெரீஇக்

கோழி வயப்பெடை யிரியக் கேழ்லொ

ஒரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன

குருஉயயி ரியாக்கைக் குடாவடி யுளியம்

பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்

315 டாமா நல்லேறு கிலைப்பச் சேணின்

நிழுமென விழிதரு மருவிப்

300. அலர்தல் - பரத்தலென்பதற்கு இவ்வடி மேற்கோள் தஞ்சை. 261, உரை.

304-ஏ. “யானை, முத்துடை மருப்பின்” மலைபடி. 517-8.

309. “கறிக்கருந்துணருகுப்ப” திருவிளை. நாடு. 35.

310. மருத. 205-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.

312-3. “இரும்பனஞ் செறும்பி னன்ன பருஉமயிர்க், சிறுகடபன்றி” (அகதா. உள : 7-8); “பனஞ்செழும் பன்ன பன்மயிரமுன்கை” (பெருங். 2. 8 : 107); “பெண்ணைவன் செறும்பிற் பிறங்கிச் செறி, வன்ன வன்மயிர்” (கம்ப. கங்கை. 33); “இரும்பனை வெளிற்றின் புன்சா யெனமலி மயிரி னுக்கைக், கரும்பெருங்கரடி” விநாயக. நாடு. 26.

315. சிலைத்தல் இசைப்பொருளை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தோல். உரி. சு. 62, பேர். சே. ந ; இ. வி. சு. 285, உரை.

316. “இழுமென்று வந்திங் கிழிய மலையருவி” (சிலப். குன்றக்.); “இழுமெ னேதையி னிழிதரு மருவி” (ஆளைக்கா. நாடு. 14); “வெள்ளருவி யிழுமெ னேதையும்” தணிகை. நாடு. 46.

292-316. தோல். இடை. சு. 27, ந. மேற்.

பழமுதிர் சோலை மலைகிழி வோனே.

317. மலைகிழிவோனே : “ ஒளிறிலங் கருவிய மலைகிழி வோனே ” (பேரும்பாண். 500); “ நிலைபெறு தணிகை மலைகிழி வோனே ” தணி கையாறு. 417.

தோல். பெயர். சு. 11, கல். மேற். பெயரிடத்து னகர வீற்றயல்கரம் ஓகாரமா மென்பதற்கு இவ்வடி மேற்கோள்; இ. வி. சு. 326, உரை; நன். வி. சு. 353.

### இதன் போருள்.

க.—திருப்பரங்குன்றம்.

1. உலகமென்பதுமுதற் கணவன் (6) <sup>1</sup> என்னுங்குணையும் ஒரு தொடர்.

உலகம் உவப்ப—சிவான்மாக்கள் உவப்ப,

உலகமென்பது பலபொருளொருசொல்லாய் நிலத்தையும் உயிர் களையும் ஒழுக்கத்தையும் உணர்த்திந்திர்குமேனும் ஈண்டு உவப்பவென்ற தனுன், மண்ணிடத்துவாரும் சிவான்மாக்களை உணர்த்திற்று.

[வலனேர்பு திரிதரு:] ஏற்பு வலன் திரிதரு - எழுங்கு உ மகா மேருகை வலமாகத்திரிதலைச்செய்யும்,

2. பலர் புகழ் ஞாயிறு - எல்லாச்சமயத்தாரும் புகழும் ஞாயிற்றை, கடற் கண்டாங்கு - கடவிடத்தே கண்டாற்போல,

இது வினையெச்சவுவமம் ; 3 “ விரவியும் வருட மரபின வெங்ப ” என்பதனால் தொழிலுவமமும் வண்ணவுவமமும் பற்றிவந்தது ; என்னை ? ஞாயிறு இருளைக்கெடுக்குமாறுபோலத் தன்னை மனத்தால் நோக்கு வார்க்கு மாயையைக் கெடுத்தவிற் ரெழிலுவமமும், தன்னைக் கட்டுல வூல் நோக்குவார்க்குக் <sup>4</sup> கடவிற் பசுமையும் ஞாயிற்றின் செம்மையும்

1 ( ) இந்த நகவளைவுக்குட்பட்ட எண்ணும், இப்படியே பின்னர் ஆங்காங்குப் பதிப்பிக்கப்படும் எண்களும் தத்தம் முன்புள்ள ‘மொழி களையேனும், அம்மொழிகளைப் பொருளாகப் பெற்ற மொழிகளையேலு முடைய மூலத்தின் வரியைப் புலப்படுத்தும்.

2 “ ஞாயிறு போற்றுதும்.....மேருவலங்கிரிதலான் ” சிலப். மங்கல.

3 தோல்காப்பியம், உவமலியல், சு. 2.

4 “ மாக்கட னிவங்கெதழுதரு, செஞ்ஞா யிற்றுக் கவினை ” (முநா. ச: 15 - 6); “ உத்தியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனக ரத சதகோடி சூரியர்கள், உதயமென வதிகவித கலபகக மயிலின் மிசை யுகழுதிவி னிருளகல வொரு சோதி வீசுவதும் ” தநுவதப்பி, ஸ்ரீபாத.

## க.—திருமுருகாற்றுப்படை.

நஞ்

போல மயிலிற் பச்சமையும் திருமேனிச் செம்மையும் தோன்றவின் வண் னைவுவமமும் கொள்ளக்கிடங்தமை காண்க.

3. [ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி :]

1 ஓ அற இமைக்கும் அவிர் ஒளி - இருவகையின்திரியங்களும் தாம் செல்லுதற்குரிய பொருள்கண்மேற் சென்றுதங்குதல் இல்லையாக இமைத் துப் பார்த்தற்குக் காரணமாகும், விளங்குகின்ற ஒளி.

ஓ என்பது ஓரெழுத்தொருமொழியாகிய தொழிற்பெயர். இமைத் தல் - கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்; அது 2 “துதல திமையா நாட்டம்” என்பதனுலூணர்க.

சேண் விளங்கு ஒளி - கட்டுலனுல்நோக்குவார் கண்ணிடங்களைல் வாவற்றினும் சென்று விளங்குகின்ற ஒளியினையும்,

உவப்ப எழுங்கு திரியும் (1) ஞாயிற்றைக் கடற்கண்டாங்கு (2) அவிர் கின்ற ஒளி (3) யெனத்தொழிலுவமம் கொள்ளுங்கால் வினைமுடிக்க. உவப்ப எழுங்கு திரியுஞாயிற்றைக் கடற்கண்டாங்குச் சேண்விளங் கொளியென வண்ணவுவமங் கொள்ளுங்கால் வினைமுடிக்க.

4. உறுஙர் தாங்கிய 3 மதன் உடை நோன்றுள்— தன்னைச் சேர்ந் தவர்கள் தீவினையைப்போக்கி அவரைத் தாங்கிய, அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய வலியினையுடைய தாளினையும்,

5. செறுஙர் தேய்த்த 4 செல் உறழ் தட கை - அழித்தற்குரியாரை அழித்த இடியைமாறுபட்ட பெருமையினையுடைய கையினையும் உடைய,

6. மறு இல் கற்பிள் வான் ஸ்தால் சணவன்—5 மறக்கற்பில்லாத

---

1 ஓவற - ஒழிவற. இமைக்கும் - விட்டுவிளங்கும். அவிரதல் - பாடஞ்சு செய்தல் (போறுவரை.)

2 அநநா. கடவள். 4. 3 மதனுடை - அழகுடைய (வேறுவரை.)

4 செல்லறழ் - மேகத்தைதூத்த (வேறுவரை.)

5 மறக்கற்பு அறக்கந்பு: மறக்கற்பு சீறிய கற்பென்றும் கொடுக் கற்பென்றும், அறக்கற்பு ஆறிய கற்பென்றும் அருட்கற்பென்றும் வழங்கப்பெறும்; ‘வருத்தமில்லாத அருட்கற்பினையுடைய தெய்வ யானையார்’ (நநு. 175, ந.); “ஆறிய கற்பிற் சேறிய கல்லிசை, வண்டார் கூந்த வொன்டொடி கணவ” (பதிற். கூ. 49-50); ‘வீரபத் தினி மறக்கற்புடையாள்; கோப்பெருந்தேவி அறக்கற்புடையாள்; ஆக ஆறியகற்பும் சீறியகற்புமெனக் கற்பு இருவகை’ (சிலப். பதிகம், 38-54, அடியார்.); “கொங்களை மலர்சரியக் கூப்பிடுவாள் கொடுக்கற்பும்” வி. பா. சுதுபோர். 253.

1 அறக்கற்பினையும் ஒளிபொருங்கிய நுதலினையுமுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன் ;

இப்பெயரை முற்கூறினார், படைத்தற்கும் காத்தற்கும் உரிமை தோன்ற.

2 மழுவில் சுற்பின்வானுதல்; கணவன்பது எண்டு முருகனென் னுங் துனையாய் நின்றது.

ஒளியினையும் (3) தாளியையும் (4) கையினையும் (5) உடைய கண வெனை முடிக்க.

7. கார்கோளன்பது முதல் மார்பினன் (11) என்னுங்துனையும் ஒரு தொடர்.

கார்கோள் முகங்த கமஞ்சுல் மா மழை - கடவிலே முகங்த தனதுண்டாகிய நிறைவினையுடைத்தாகிய சூலினையுடைய பெருமையை யுடைய மழை,

கார் முகக்கப்படுதலிற் கடல் கார்கோளன்று பெயர் பெற்றது ; ஆகுபெயர்.

8. 3 வாள் போழ் விசம்பில் வள் உறைசிதறி - திங்களும் ஞாயி றும் இருளை நீக்கும் ஆகாயத்தே பெருமையையுடைய துளியை முற் படச்சிதறி,

வாள்: ஆகுபெயர்.

9. தலைப்பெயல் 4 தலைஇய தண் ஏறு கானத்து—கார்காலத்து முதற்பெயலைச் சொரிந்த தண்ணிய நறிய காட்டிடத்து,

10. இருள் பட 5 பொதுளிய பராரை மராஅத்து — இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய 6 செங்கடம்பினது,

பராரை: பண்புத்தொகைச்சங்கிமுடிபு வேற்றுமையென்றனர்க.

11. 7 உருள் பூ தண் தார் புரஞும் மார்பினன்—தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலையசையும் மார்பினை யுடையவன் ;

1 பி - மி. அருட்கற்பு.

2 ‘கொடியோள் கணவன் .....இது நன்னென்னும் பொருட்டாய் நின்றது’ (மலைபடி. 424, ந.) என்றது இங்கே அறியத்தக்கது.

3 வாள் போழ் - திங்களும் ஞாயிறும் அளவிடப்பட்டாற்போன்ற (வேறுரை.) 4 தலைஇய - தழைத்த (வேறுரை.)

5 பொதுளிய - செருங்கிய (வேறுரை.)

6 பி-மி. வெண்கடம்பினது.

7. உருள்பூ - தேருருள்போன்ற உட்டப்பூ (வேறுரை.)

உருள்பூ சிவமத்தொகையாகவின் உருள்பூ உருட்பூவென உறுத்சீ  
முடிபெய்தும்; இனி உருண்டபூ உருளும்பூவென வினைத்தொகையுமாம்.

மழை சிதறித் தலைஇய கானத்து மராஅத்துத் தார் புரஞும் மார்  
பின்னென முடிக்க.

இது 1 போகத்திற்குரிய தார்; இதனை முற்குறினார், வானுதல்  
கணவன் (6) என்றதனைநோக்கி.

12. மால்வரை என்பதுமுதற் சென்னியன் (44) என்னுங்து இனை  
யும் ஒரு தொடர்.

மால் வரை சிவந்த சேண் உயர் வெற்பில் - பெருமையை  
யுடைய மூங்கில் வளர்ந்த தேவருலகளவாகச் செல்லவுயர்ந்த மலையில்,  
2 வரைகளை யுடைமையின் வரையாயிற்று; இஃது ஆகுபெயர்;  
3 “பெரிய வரைவயிரங் கொண்டு” என்றார் பிறரும்; இனித் திருமால்  
போலும் குவடுகளோக்கிய வெற்பென்றுமாம்; 4 “மாயோ னன்ன மால்  
வரைக் கவாஅன்” என்றார் பிறரும்.

13. கிண்ணினி 5 கவவியை ஒன் செஞ்சிரி - சிறுசதங்கை சூழ்ந்த  
ஒள்ளிதாகிய சிவந்த சிறிய அடியினையும்,

14. கனை கால் - திரண்டகாவினையும்,

வாங்கிய நுச்ப்பின் - வளைந்து நுடங்கிய இடையினையும்,

பனை தோள் - பெருமையையுடைய தோளினையும்,

மூங்கில்போலும் தோளென்றுமாம்.

15. கோபத்து அன்ன தோயா 6 பூ துகில் - இங்கிர கோபத்தை  
யொத்த ந்றம்பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய  
துகிலினையும்,

1 “மாலைமார்ப்” என்றதில் மாலையென்பது இன்பத்திற்குரிய  
மாலையென்பர்; மூருத. 261, ந.

2 “வரை, கண்களை யுடைமையான் ஆகுபெயரான் மூங்கிற்குப்  
பெயராயிற்று. வரை மலையாகதோவெனின்..... ‘மால.....  
வெற்பில்’ எனக் கூறியதனுன் உணர்க்” தஞ்சை. 49, உரை.

3 “அரிய வரைகிண்டு காட்டுவார் யாரே, பெரிய வரைவயிரங்  
கொண்டு - தெரியிற், கரிய வரைவிலையார் காய்த்தாலென் செய்வார்.  
பெரிய வரைவயிரங் கொண்டு” யா. வி. சு. 60, மேற்.

4 நற்றினை, கட: 1.

கவவியை - கட்டிய (வேறுரை).

5 இவ்வாரே பூங்கலிங்கமென்பதற்குப் பூத்தொழிலையுடைய கலிங்க  
மென்று பொருளெழுதுவர் (கலி. இசு: 11 - ந.) பூத்தொழிலையுடைய  
துகில்: சிலப். ப. 180, 196, 352; “சித்திரப்படாம்” சிலப். ஏ: 1.

தெய்வத்தின் ஆணையால் தானே விவங்கிருத்தவின், தோயாத்துக்கி வென்றார்.

16. பல்காசு சிரைத்த சில் காழ் அல்குல்—பலமணிகள்கோத்த ஏழுவட்பாகிய 1 மேகலையையணிந்த அல்குலினையும்,

அஃது, 2 “என்கோவை காஞ்சி யெழுகோவை மேகலை - பண் கொள் கலாபம் பதினாறு - கண்கொள், பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு, வீரிசிகை யென்றுணரற் பாற்று” 3 என்பத்தலூணர்க்.

17. கை புனைந்து இயற்று கவின் பெறு 4 வனப்பின்-ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப்பெறு கின்ற அழகினையும்,

என்றது : மாணிடமகளிர்க்குத் 5 தாயர்பலரும் கைசெய்து பிறப்பிக் கும் அழகன்றி இவர் தெய்வத்தன்மையான் இயல்பாகப்பெற்ற அழகினை யுடைய ரென்றவாறு.

18. 6 நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை - 7 சாம்பு சாதமென்று நாவலோடுத்துப் பெயர்பெற்ற பொன்னால் நிருமித்து விளங்குகின்ற பூணினையும்,

பொலம்: 8 “பொன்னன் கிளவி” என்பதனுன் முடிக்க.

19. சேண் இகங்து விளங்கும் செயிர் தீர் மேனி - சேய்தில்<sup>7</sup> தைக் கடங்து விளங்குகின்ற குற்றந்தீர்ந்த நிற்கினையுமுடைய குரா மகளிர் (41) என்க.

1 “பல்காழ்” (போநுந். 39) என்பதற்கும் மேகலையென்றே பொரு வெளிதுவர்.

2 “என்கோவை மேகலை காஞ்சி யிருகோவை, பண்கொள் கலாப மிரு பத்தொன்று - கண்கொள், பருமம் பதினான்கு முப்பத் திரண்டு, வீரிசிகை யென்றுணரற் பாற்று” 8 எனவும் பாடம்.

3 இர்த்தச் செய்யுளின் பொருண்முறை தீவாசரி, பிங்கலி, தூடா மணி என்பவற்றிலும், இதன் பாடபேதச்செய்யுளின் பொருண்முறை “எண்ணிச்சன்டூட்டி” (திருவிளை. திருமண. 158) என்னும் செய்யுளிலும் காணப்படுகின்றன.

4 எனப்பு - இளமைகிறம் (வேறுரை.)

5 ஆட்டுவாள், ஓட்டுவாள், ஓலுறுத்துவாள், கொடிபயிற்றுவாள், கைத்தாயேனத் தாயர் ஜூவராதவின், ‘தாயர் பலரும்’ என்றார் (தீவக. 363, ந.) இவரை, “அடியோர் பாங்கு” என்பர்; சிலப். கச: 85, அடியார்.

6 நாவற்பழுத்துச் சாறுபட்டுப் பேதமான பொன்னால் (வேறுரை.)

7 “பொன்னுக்குச் சாம்புநதம்” திருவள்ளுவு.

8 தோல், புன்ளிமயங்கியல், சு. 61.

20. துணையோர் ஆய்வு இனை ஈராய்ந்த கடையொத்த நெய்ப்பினையுடைய மயிரிலே,

21 - 2. [செங்கால் வெட்சிச் சிறித மூடையிடுபு, பைந்தாட் குவளைத் தாவிதழ் கிள்ளி:] செங்கால் வெட்சி சிறு இதழ் இடை பைந்தாள் குவளை தா இதழ் கிள்ளி இடுபு - சிவந்தகாலையுடைய வெட்சியுடைய சிறிய பூக்களை 1 விடுபூவாகத் தாவி அதற்குமிலே பசுத்த தண்டினை யுடைய குவளையினது தூய இதழ்களைக் கிள்ளியிட்டு,

23. செய்வாத்தியொடு 2 வலம்புரி உயின் வைத்து - 3 சிதேவி யென்னும் தலைக்கோலத்துடனே வலம்புரிவடிவாகச் செய்த தலைக்கோலத்தையும் வைத்தந்துரிய தீடத்தே வைத்து,

24 - 5. 4 திலகம் தைஆய தேம் கமழ் திரு துதல் மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து—திலகமிட்ட மணஞாறுகின்ற அஷ்கினையுடைய செற்றியின்கண்ணே சுருவினது அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கப்பண்ணி,

மகரப்பகுவாய்: ஆகுபெயர். மண்ணுறுத்தலை, 5 “ஆவதி மண்ணி” என்றாற்போலக் கொள்க. இனி மண்ணுறுத்துத் துவரமுடித்தவென மேலேகூட்டி, கழுவி முடித்தவென்றுமாம்.

26 - 7. துவரமுடித்த துகள் அறும் முச்சி பெரு தண் சண்பகம் செர்கி - வேண்டுவெனக்கட்டி முற்றமுடித்த குற்றமறுகின்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி,

27 - 8. சுரு தகடு 6 உளை பூ மருதின் ஒள் இனைர் அட்டி - கரிய புறவிதழினையும் மேலில் தூய்யினையுடைய பூக்களையுடைய மருதினது ஒள்ளிய பூக்கொத்துக்களை அதன் மேலேயிட்டு,

இது 7 முதலாகிய பொருட்கேற்ற அடையுத்து நின்றது.

29 - 30. கிளை கவின்று எழுதச் சீழ்கீர் செவ்வரும்பு இனைப்பு உறு பினையல் வளைஇ - பச்சென்ற அரும்புகளினின்றும் மேலேபோங்கு

1 விடுபு - கட்டாத்பு; பூக்கள் விடுபு, தொடைப்பு, கட்டுப்புவென மூவகைப்படுமென்பர்; சிலப். இ : 14, அடியரி.

2 வலம்புரி - வலம்புரிச்சங்கின்ற முத்தின்மாலை, சுந்தியாவட்டப்பு. (வேறுரை.)

3 “செங்கிருங் திங்களும் பூவுங் தலைசிறப்ப” தண்டி. உரை, மேற் 4 பொட்டு ஒன்றின (வேறுரை.)

5 மதுரைக்காஞ்சி, 494.

6 உளைப்பு - விரிந்தபு (வேறுரை.) “உளைப்பு மருதத்து” ஜங். ஏ.

7 முதலென்றது மருதமரத்தை; அடையென்றது உளைப்புவென்ற தனை.

அழகுபெற்றுத் தோன்றுகின்ற நீர்க்கீழ் சின்ற சிவந்த அரும்பைக் கட்டுதலுறுகின்ற மாலையை வளையவைத்து,

கவினென்னும் பண்படியாகக் கவின்றென்னும் தொழில் பிறந்தது. கீழ்க்கீரி: சீர்க்கீழ்க்கூன்னும் இலக்கணத்தோடு பொருந்திய மருடு.

அது பிகச்சிவத்தலின் 1 ஒப்பனைக்குக் கொள்வர்.

30 - 32. [துணைத்தக, வண்காது நிறைந்த பிண்டி யொண்டவர், தண்டு ஞாகங் திளைப்ப:] வள் காது துணை தக நிறைந்த பிண்டி ஒன் தவரிர் ஆண்டுண் ஆகம் திளைப்ப - வளவிய காதிலே தம்யில் ஒத்தற்குப் பொருந்த இட்டுநிறைந்த பிண்டியினது ஒன்றிய தவரிர் ஆண்ணிய பூஜை யுடைய மார்பிடத்தே அசையாகிறக்,

32 - 5. தின் காழ் நறு குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வைதே கமழ் மருது இனர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமூலை கொட்டி - தின்னிய வயிரத்தையுடைய நறிய சந்தனத்தையுரைத்த பொலிவினை யுடைய நிறத்தை யுடைத்தாகிய குழம்பை மண்காறுகின்ற மருதம் பூவை அப்பினைலாப்பக் கோங்கினது குவிந்த அரும்பையொத்த இளமூலையிலே யப்பி,

மருதினர் நிறத்திற்குவமம்.

35 - 6. விரி மலர் வேங்கை நண் தாது அப்பி - அவ்வீரம்புலர் வதற்கு முன்னே விரிந்த மலரையுடைய வேங்கைப்பூவினது ஆண்ணிய தாதையும் அதன் மேலே அப்பி,

36 - 7. [காண்வர, வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா:] வெள் வில் குறுமுறி கிள்ளுபு காண் வர<sup>2</sup> தெறியா - வீளவினது சிறிய தளி ரைக் கிள்ளி அழகுவர ஒருவர்மேல் ஒருவர் தெறித்துச் சப்பாமற் பட்டபொழுது,

38 - 9. [கோழி யோக்கிய வென்று வீற்கொடி, வாழிய பெரி தென் ரேந்தி:] வென்று அடி வீறல் கோழி ஓக்கிய கொடி பெரிது வாழிய என்று ஏத்தி - வஞ்சியாது எதிர்சின்று அடிகின்ற வெற்றியை யுடைய கோழிமேலாப் கின்றகொடி கெடுங்காலம் வாழுவதாகவென்று ஹாழ்த்தி,

39 - 41. [பலருடன், சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச், சூரை மகளி ராடுகுன் சோலை:] சூர் அரமகளிர்<sup>3</sup> பலருடன் சீர் திகழ் சிலம்புஅகம் சிலம்ப பாடி ஷுடிம் சோலை - கொடுக்கையையுடைய தெய்வமக்கிர் பல ருங்கூடிச் சீர்மை விளங்குகின்ற மலையிடமெல்லாம் ஆராரிக்கப் பாடி ஷுடும் சோலையினையுடைய,

1 ஒப்பனை - அலங்காரம்.

2 பிள்ளையார் சீபாதங்களை உள்ளிட்டதெறித்து (வேறுரை.)

3 பிழி 'பலவுடன்' பலவுடன்-பலதோத்திரங்களினாலே (வேறுரை.)

## க.—திருமூருகாற்றுப்படை.

ந.கு.

42. 1 மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து - மரமேறுதற் ரெழிலிலிற் சிறப்பையுடைய மந்திகளும் மரங்களின் நீட்டத்தால் ஏற்யறியாத மரங்களுக்கிண பக்கமலையிடத்து நின்ற,

உம்மை: சிறப்பும்மை.

43-4. சுரும்பும் மூசா சுடர் பூ காங்கள் பெரு தண் 2 கண்ணி மிலைந்த சென்னியன் - தான் வீரும்புதலிற் சுரும்பினரும் மொய்யாத கெருப்புப்போலும் பூவினையுடைய செங்காங்களினது பெரிய குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவன் ;

அடியினையும் (13) காவினையும் துசுப்பினையும் (14) துகிலினையும் (15) அல்குவினையும் (16) வனப்பினையும் (17) இகையினையும் (18) மேனியினையும் (19) உடைய சூராமகளிர் (41) பலருங்கூடி (39) இடையிட்டு (21) வைத்துத் (23) தாழுப்பண்ணிச் (25) சௌகீ (27) இணரட்டி (28) வலைது (30) திளையாசிற்கக் (32) கொட்டி (35) அப்பித் (36) தெறித்து (37) ஏத்திப் (39) பாடி (40) ஆடுஞ்சோலையையுடைய (41) வெற்பில் (12) அடுக்கத்துக் (42) காங்கட் கண்ணி மிலைந்த சென்னியென்ன முடிக்க.

இதனால் 3 அடையாளப்பூக் கூறினார். இது, 4 “ வெறியாட் டயர்ந்த காங்களும் ” என்பதனாலுணர்க.

“ 5 அகன்றபொருள் கிடப்பினு மனுகிய நிலையினு, மியன்றுபொருண் முடியத் தந்தன ருணர்த்தன், மாட்டென மொழிப பாட்டி யல் வழக்கின் ” என்னும் 6 மாட்டிலக்கணத்தான் இப்பாட்டுக்கள்பத்துத் தீடு செய்தார்களால்வின் இவ்வாறே மாட்டிமுடித்தல் யாண்டும் வருமென்றுணர்க.

45. பார் என்பதமுதற் சேய் (61) என்னுக்குணையும் ஒருதொடர்.

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு - பாராகிய நிலம் முற்றுப் பெற்ற குளிர்க்கியையுடைய கடல் தன் நிலை குலையும்படி உள்ளேசென்று,

1 மங்கி - அருக்கன் (வேறுரை.)

2 கண்ணி - சூடும்பூவென்றும் வழுங்கும் ; சீவக. 208, ந.

3 அடையாளப்பூ - ஒருவர்க்கே உரியபூ. கொன்றைமாலையைச் சிவபெருமானுடைய அடையாளப்பூவென்பர் ; சீவக. 208, ந.

4 தோல். புறத்தினை, கு. 5. 5 தோல். செய்யுள், கு. 211.

5 “ அகன்றுவச்த மாட்டு மூந்காற்றுப்படை முதலியவற்றுட்காண்க ; மொழிமாற்றுவது கேட்டோர் கூட்டியனருமாற்றுன் ஈரடிக்கண்ணே வருவதென்றும், மாட்டென்னுமுறுப்பாவது இரண்டிறந்தபலவடிக்கண்ணும் பல செய்யட்டொடரின் கண்ணும் அகன்றும் அனுகியும் வருமென்றமுணர்க ” தோல். எச்ச. கு. 18, ந.

பார் - பாறை ; மண்ணிடத்தே முதிர்ந்த கடலென்றுமாம்.

46. குர் முதல் தழங்த சடர் இலை செடி வேல் - குரபன்மாவாகிய தலைவனைக்கொன்ற எரிகின்ற இலைத்தொழிலையுடைய செடிய வேலாலே,

47. உலறிய கதுப்பின் - காய்ந்த மயிரினையும்,

பிறத் பல் - நிரை ஒவ்வாத பல்வினையும்,

பேற் வாய் - பெருமையையுடைய வாயினையும்,

48. சமூல் விழி பசு கண் - கோபத்தாற் சமூலும் வழியையுடைய பசிய கண்ணினையும்,

1 குர்த்த சோக்கின் - கொடுமைசெய்த பார்வையினையும்,

49 - 50. 2 சமூல் கண் கூகையொடு கடி பாம்பு தாங்க பெருமூலை அலைக்கும் காதின் - பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடே கடிய பாம்பு தாங்குகையினுலே பெரிய மூலையை வருத்துகின்ற காதினையும்,

பின்ற மோட்டு - சருச்சரையையுடைய பெரிய உடவினையும்,

மோடு - வழிமாம்.

51. உரு கெழு செலவின் - கண்டார் உட்குதல் பொருக்கும் கடையினையுமைடைய,

அஞ்சவரு பேய்மகள் - கண்டார்க்கு அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்,

52-3. குருதி குடிய கூர் உகிர் கொடுவிரல் கண் தொட்டு உண்ட கழிமுடை கரு தலை - உதிரத்தையளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய வீரலாலே கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட பிக்க முடை சாற்றத்தையுடைய கரிய தலையை,

இனி, தொட்டென்பதனை வினையெச்சமாக்காது தொழிற்பெயராக்கிக் கண் தோண்டிதலுண்டவன்று கூறுதலுமாம்.

54. ஒன் தொடி தட கையின் ஏதி - ஒன்றிய தொடியினையுடைய பெருமையையுடைய கையிலே எடுத்து,

55-6. வெரு ஏர வென்று அடி விற்றகள் பாடி - அடுணோர்க்கு அச்சக்கோன்ற எஞ்சியாது எதிர்சின்று கொல்கின்ற வெற்றிக்களத் தைப் பாடி,

தோன் பெயரா - தோளையகைத்து,

56. சினம் தின் ஹாயன் - சினத்தைத் தின்கின்ற ஹாயினையுடையாய்,

1 குர்த்தம் - கடைகம் (வேறுரை.)

2 சமூல்கண் - கழுன்று விழுவதுபோலும் கண், கடிம்பாம்பு - கோபத்தையுடைய பாம்பு. (வேறுரை.)

## க.—திருமுருகாற்றுப்படை.

சங்

வாயல்: வினையெச்சமுற்று.

1 துணங்கை தாங்க - துணங்கைக்கூத்தாட,

2 “பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும்.”

கதுப்பு (47) முதலியவற்றையுடைய பேய்மகள் (51) தலையை (53) ஏங்கி (54) வாயளாய்ப் (56) பாடித் (55) தாங்கவென முடிக்க.

57. 3 இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை - மக்கள் வடிவும் வக்கின் வடிவுமாகிய 4 இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றுகிய பரிய உடல்,

58. அறு வேறு வகையின் அஞ்சவர் மண்டி - ஆருகிப் வேறு ட்ட கூற்றாலே அச்சங்தோன்ற மிக்குச்சென்று,

என்றதனுண், 5 இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட அளிலே இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண் க்கொள்ள அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானுகிப் புணர்ச்சி விரிக்கு கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப அதனை இருக்க நன்றாக அவன் பக்கனின் றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகை என்றாலே இறைவன் கூறுகிய முத்தீக்கட்டபெய்து அதனைத் தம்மனைவியர் கையிற் கொடுப்ப அருந்ததியொழிந்த அறுவரும் வாங்கிக்கொண்டு மிகுங்கிச் சுன்முதிர்க்கு சரவணப் பொய்க்கையிற் 6 பதுமப்பாயலிலே

1 சிங்கிக் கூத்து (வேறுரை.)

2 “முடக்கிய விருகை பழுப்புடை மொற்றத், துடக்கிய நடையது துணங்கை யாகும்” (கிவா. பிங்கல.) என்றும் பாடம்.

3 இரு பேர் உரு - சூரனென்றும் பதுமனென்றும் இரண்டு பேரை நடைய வடிவம் (வேறுரை.)

4 இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றுகிய ட்டவென்றது, குதிரை முகமும் மக்களுடலுக்கொண்ட சூரபன்மாவின் உடலத்தை; ‘ஸரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச் சூர்’ (கலி. கா. : 25-6) என்பதற்கு, ‘கெடாத விரதத்தாலே முகம் குதிரைமுகமும் உடல் மக்களுடலுமாகிய இரண்டு அழகுக்குப் பொருந்திய சூரபன்மா’ என்றெழுதிய நாசினார்க்கினியர் உரையும், “சூரொடும்பொர வஞ்சிகுடிய பிள்ளை யார்ப்பட தொட்டாள், ஏருடம்பு மிசைந்திரண்டுதி ரப்பரப்பு மிரைத்தனம்” (தக்க. 231) என்பதனுரையில் அதனுரையாசிரியர் எழுதிய, ‘சூரபன்மாவான.....அசர்சேநைபதி பட்டுவிழ அவனுடைய குதிரையும் அசரனுமான இரண்டு வடிவம்’ என்ற பகுதியும் இங்கே கருதத்தக்கன.

5 254, 255-ஆம் அடிகளின் விசேடங்களையிலும் இக்கதை எழுதப் பட்டுள்ளது. 6 “பயக்தோ ரென்ப பதுமத்துப் பாயல்” பரி. சி: 49-

பயந்தாராக, ஆறுகூரைகின்ற காலத்து இந்திரன்தான் இருடிகளுக் குக் கொடுத்தனிலையை மறந்து ஆண்டுவந்து வச்சிரத்தான் ஏறிய அவ்வாறு வடிவும் ஒன்றைய் அவனுடனே பொருது அவனைக் கெடுத்துப் பின் குரபன்மாலைக் கொல்லுதற்கு அவ்வடிவம் ஆரையை வேறுபட்ட கூற்று மண்டிச்சென்றதென்ற புராணங்கூறிற்று. இதனை, 1 “பாயி ரூலே மண்டிச்சென்றதென்ற புராணங்கூறிற்று. இதனை, “பாயி ரும் பனிக்கடல்” என்னும் பரிபாடற்பாட்டானுணர்க. இவ்வாறன்றி 2 வேறு வேறு புராணங்கூறுவாருமூனர்.

இனி அவனுடல் அற்று வேறுவேறாம் வகையாலென்றுமாம்.

59. அவனர் கல்வம் அடங்க - அவனையொழிந்த அவனருடைய கல்வவெற்றி இல்லையாம்படி,

அடங்க என்றது, 3 “கணனடங்க” என்றாற்போலக் கொள்க.

59 - 60. 4 கவிழ் இனர் மா முதல் தடிந்த - கீழ்கோக்கின பூங்கொத்து துக்களையுடைய மாமரத்தை வெட்டின,

என்றது, அவனைரெல்லாரும் தம்முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்த தொருமாலை வெட்டினுடைன்றவாறு.

மறு இல்கொற்றந்து - குற்றமில்லாத வெற்றியினையும்,

61. எய்யா கல் இசை - 5 ஒருவரானும் அளந்தறியவான்னுத நல்ல புகழினையுடைய,

செ வேல் சேயன் - செய்ய வேலையுடைய சேய்,

ஏக்காலமும் போர்செய்தலிற் செவ்வேலன்றூர். 6 செய்யவனென் பது சேயென விகாரத்தால் நீண்ட தென்றுமாம்,

கடல் கலங்க உள் புக்குச் (5) குர் முதலின் (46) ஒரு பேரி யாக்கை (57) ஆறுவேறுகையின் அஞ்சவர மண்டிச்சென்று (58) பேய்மகள் (51) துணங்கை தாங்கும்படியாக (59) அங்குர்முதல் தடிந்த வேலானே (46) பின்னும் அவனர் கல்வமடங்க (59) மாமுதல் தடிந்த கொற்றந்துகிளையும் (60) கல்விசையினையுடைய சேயெனமுடிக்க. கணவன் (6) மார்பினன் (11) சென்னியனுகிய (44) சேயென்பன ஒரு பொருள் குறித்த வேறுபெயராய் நின்றன.

1 கு-ஆம் செய்யன்.

2 வேறு வேறு புராணமென்று கந்தப்பானம், தமாயஸ்.பவம் முதலியவற்றிற் கூறப்படும் செய்திகளை. 3 சிறுபாந்தி. 31.

4 மாயையினுலே கீழ் கோக்கிப் பூத்த மாவாய் நிற்குஞ் குரபன்யனை முதலோடே தடிந்த (வெறுயா.)

5 “நின்னாக் தறிதன் மன்னுயிர்க் கருமையின்” முத. 278.

6 செய்யவன் - சிவந்தவன்; “செய்யன்” முத. 206.

## க.—திருமுருகாற்றுப்படை.

சங்

62 - 3. [சேவடி படருஞ் செம்ம ஊள்ளமொடி, நலம்புரி கொள்கைப் புலம்பிரிச்துறையும் :]

1 புலம் பிரிச்து உறையும் அடி - மெய்ஞ்ஞானத்தான் அறிதலைக்கைவிட்டுத் தங்கும் திருவடி,

திருவடியே வீடாயிருக்குமென்றார் ; அது, 2 “தென்னன் பெருங்துறையான், காட்டா தனவெல்லாக் காட்டிச் சிவங்காட்டித், தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேங்காட்டி” 3 என்பதனுணும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றானு முனர்க.

சேவடி படரும் நலம் புரி கொள்கை செம்மல் உள்ளமொடி - அத் திருவடியிற் செல்லுதற்குக் காரணமான நல்லினைகளைப் பலபிறப்புக் களிலும் விரும்பி நிகழ்த்தின கோட்பாட்டானே தலைமையினையடைத் தாகிய உள்ளத்தோடே,

64. செலவு நீ நயந்தனை ஆயின் - செல்லுஞ்செலவை நீ விரும்பியே விட்டாயாயின்,

65 - 6. [பலவுட, னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப, வின்னே பெறுதினி முன்னிய விளையே:] நீ முன்னிய விளை பலவுடன் னன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதி - நீ முற்பிறப்பிற் கரு திச்செய்த நல்லினையாலே வீடுபெறுவார்க்கு உரியனவாகக்கறிய நற் குணங்கள் பலவுஞ்சேர என்றுகிய நெஞ்சத்திலுண்டாகிய இனிய வீடு பேற்றைத் தப்பாமல் இப்பொழுதே பெறுவை ;

67. செரு புகன்று எடுத்த சேண் உயர் ரெடி கொடி - போரை வென்று விரும்பிக் கட்டின சேம்பிலத்தே சென்றுயர்க்க நெடிய கொடிக்கு அருகே,

68. வரி புனை பங்கொடு பாவை தூக்க - நூலால் வரிச்து புனை யப்பட்ட பங்கும் பாவையும் அறுப்பாரின்மையின் தூக்கியேவிடும்படி,

என்றது : 4 பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின வென்றவாறு.

1 தேசத்தைவிட்டு (வேறுவை.) 2 திருவாசகம், திருவம்மானை, 6.

3 முருகவேஞாக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடின்மையின் இங்கே திருவாசகத்தை யெடுத்துக்காட்டினார் ; 100 - 102 ஆம் அடி களின் உரைக்கும் இஃது ஒக்கும் ; “தூதலினமது சத்தி யறுமுக னவனும் யாமும், பேதக மன்ற னம்போற் பிரிவிலன் யாண்டு நின்றுன், ஏதமில் குழலி போல்வான் யாவையு முனர்த்தான் சீரும், போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்” (கந்த. திருவிளை. 19) என்பது இங்கே அறியத்தக்கது.

4 “ செம்பொறிச் சிலம்பொடணித்தழை தூக்கும்..... புரிசை” (பதின். நில : 6 - 9) என்பதற்கு, ‘ சிலம்பும் தழையும் புரிசைக்கண்

## பத்துப்பாட்டு.

69. பொருள் தேய்த்த போர் அரு வாயில் - பொருவாரை இல்லையாக்குகையினுலே எக்காலமும் போர்த்தொழில் அரிதாகிய வாயி விளையும்,

70. திரு 1 வீற்றிருங்க தீது தீர் நியமத்து - திருமகள் வருத்த மின்றியிருங்க குற்றங்கீர்க்க அங்காடத்தெருவினையும்,

71. மாடம் மலி மறுகில் கூடல் குடவயின் - மாடங்கள்மிக்க ஏனைத்தெருக்களையுமுடைய மதுரையின் மேற்றிசையிடத்து,

அம் சிறை வண்டின் அரி கணம் (76) - அழகினையுடைத்தாகிய சிறகையுடைய வண்டிலுடைய அழகினையுடைய திரள்,

72. இரு சேறு அகல் வயல் விரித்து வாய் அவிழ்ந்த - கரிய சேற்றினையுடைய அகன்ற வயவிலே முறுக்குநெகிழ்ந்து பின்பு தாதும் 2 அல்லியும் தோன்றமலர்க்க,

73. முன் தாள் தாமரை துஞ்சி - முன்ளொயுடைத்தாகிய தாளை யுடைய தாமரைப்பூவிலே இராப்பொழுது துயில்கொண்டு,

73-4. வைகறை கள் கமழ் நெய்தல் ஓதி - விடியற்காலத்தே தேன் நாறுகின்ற நெய்தற்பூவை யூதி,

எல் பட - ஞாயிறு தோன்றின காலத்தே,

73-7. [கண்போன் மலர்க்க காமரு சுளை மல, ரஞ்சிறை வண்டி னாரிக்கண மோலிக்குங், குன்றமர்க் துறைதலு முரியன்:]

அஞ்சிறைவண்டி னாரிக்கணமென்பது முன்னேகூட்டிற்று.

கண் போல் மலர்க்க காமரு சுளை மலர் ஒவிக்கும் குன்று அமர்க்கு உறைதலும் உரியன் - கண்ணையொக்க விரித்த 3 விருப்பமருவின சுளைப் தங்கினவென்றது, எண்டிப் பொருளீரீரேல் ஸம்காலிற் கழுவினையும் அரையிற் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழுமினையும் அணித்தொன அவரைப் பெண்பாலாக ஒதுக்கத்தவா தென்க' என்றெழுதிய விசேடவரை இங்கே ஒப்பு கோக்கற்பாலது.

1 வீற்றிருங்க வென்பதற்கு இங்கே கூறியவாறே கீவக்கிந்தாமணி யிலும் பொருளெழுதுவர்.

2 அல்லி - அகவிதற்.

3 “காமருதும்பி” (சிறுபாண். 77), “காமருருவின்” (மதுரை. 422) என்பவற்றில், ‘காமரு’ என்பதற்கு இங்கே எழுதியவாறே விருப்பம் மருவினவென்றே பொருளென்றுவர்; “காமரு நோக்கினை” (கலி. அ0 : 14) என்பதில், ‘காமரு’ என்பதற்கு விருப்ப மருவுகின்ற வென் தெழுதிய பொருளும், ‘காமர்: கடைக்குறைத்து சின்றது; மருவும்: சுற்றுமிசை உகரம் மெய்யொடுக் கெட்டு மல்வீறு சந்தியாற் கெட்டது’; என்ற இவக்கணக் குறிப்பும் இங்கே பயன்படுவனவாம். “காமம் வரு மென்பது விகாரத்தாற் காமருவென சின்று கண்டார்க்கு விருப்பம் வருமென்பதாயிற்று” என்பர் அடியார்க்குநல்லார் ; சிலப். ச : 40.

## க.—திருமுருகாற்றுப்படை.

சுதி

ழக்களிலே சென்று ஆரவாரிக்கும் திருப்பாங்குளிலே செஞ்சமர்ச்திருத் தலுமுரியன்.

உம்மை: எதிரது தழீஇய எச்சவும்மை.

கூடற்குடவயிற் (71) குன்று; வண்டின் அரிக்கணம் (76) துஞ்சி (78) ஊதி (74) ஒலிக்குங் (76) குன்று.

அதான்று - அதுவன்றி,

அதான்றென அகரமிட்டெடுதுக, இதனை 1 “அன்றுவருகாலை” என்பதனானும், 2 “இன்றி யென்னும் விளையெந்த சிறுதி” என்பதனாள், “தொன்றியன் மருங்கின்” என்பதனானு முடிக்க.

## 2.—திருக்கிரைலவாய்.

78. வைங்குதி யென்பது முதல் அலைவாய்ச்சேறல் (125) என் அன்துணையும் ஒரு தொடர்.

வைங்குதி பொருத வடி ஆற் வரி தால் - கூர்மையுடைத்தாகிய தோட்டி வெட்டின வடுவழுங்கின புகரையுடைய மத்தகத்தே,  
வைங்குதி: ஆகுபெயர்.

79. வாடா மாலை ஓடையோடு துயல்வர - பொன்னரிமாலை பட்டத்தோடே கிடங்கு அசைய,

80. 3 படும் மணி இரட்டும் மருங்கின் - தாழ்கின்ற மணி மாறி யொலிக்கின்ற பக்கத்தினையும்,

கடு நடை - கடிய நடையினையும்,

81. கூற்றத்து அன்ன மாற்றப் போப்பின் - கூற்றுவளை யோத்த பிறரால் தடித்தற்கரிய வலியினையுடைய,

82. கால் கிளர்க்குன்ன வேதும் மேல்கொண்டி - ஓடிக்காற் காற் றறமுங்காலாத்த கரிற்றை யேறி,

மருங்கு (83) முதலியவற்றையுடைய வேதுத்தை உதவிலே மாலை பட்டத்தோடே யசைய ஏறியென முடிக்க.

83-4. ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய முடியோடு விளக் கிய முரண்மிகு திருமணி - ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய முடிக் குச் செய்யுங் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற முடியோடேகூடி விளக் கிய ஒன்றற்கொன்று மாறுபாடுமிகும் அழகுளையுடைய மணி,

ஐவேறுருவு: 4 “தாம முகுடம் பதுமங் கிம்புரி, கோடக பிவை முடிக் கைவே றருவே.”

1 தோல். உயிர்மயக். தூ. 56. 2 ஷு ஷூ தூ. 35.

3 ஓஹஸமணி (வேறுரை.)

4 “தாம முகுடம் பதுமங் கோடகங், கிம்புரி முடியுறுப் பைச் தெனக் கிளப்பர்” (தீவாகாம்); “கோடகங் கிம்புரி முகுடங் தாமம், பதும முடியுறுப் பிவையைங் தாகும்” பிங். 1169.

85. மின் உறம் இமைப்பின் சென்னி பொற்ப - மின்னோடே மாறுபடுகின்ற விளக்கத்தோடே முடிவிலே பொலிவபேற,

86. நகை தாழ்பு துயல்வருஷம் வகை அமை பொலங்குழம் - ஒளி தங்கி அசையும் தொழிற்கூறமெந்த பொன்னூற்செய்த மகரக்குழம்,

87-8. சேண் விளங்கு இயற்கை வாள் மதி கலை அகலா மீனின் அவர்வன இமைப்ப - சேய்நிலத்தே சென்று விளங்கும் இயல் பினையுடைய ஒளியையுடைய மதியைச்சூழ்ந்து நீங்காத மீன்கள்போல விளங்குவனவாய் ஒளியைக்கால,

மீன் - உரோகிணி முதலியன ; வியாழமும் வெள்ளியமாம்.

89. தா இல் கொள்கை தம் தொழில் முடிமார் - வருத்தமில்லாத வீரதங்களையுடைய தவத்தொழிலை முடிப்பாருடைய,

90. மனன் நேர்பு எழுதரு<sup>1</sup> வாள் நிறம் முகன் - மனத்திலே பொருந்தித் தோன்றுகின்ற ஒளியையுடைய நிறத்தையுடைய முகங்களிலே,

பொற்ப (85) இமைப்ப (88) எழுதருமுகனென்க.

முகனென்று ஆற்கும் பொது.

91-2. [மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப், பல்கதிர் விரிசு தன் ரூருமுகம்:] ஒருமுகம் மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க பல்கதிர் விரிந்தன்று - ஒருமுகம் பெருமையையுடைத்தாகிய இருட்சியையுடைய உலகம் குற்றமின்றும் விளங்கும்படி பலகிரணங்களையும் தோற்றுவித்தது ;

ஒரு முகமென்று முன்னே கூட்டிப் பொருள் கொள்க.

92-4. ஒருமுகம்<sup>2</sup> ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி காத வின் உவங்து வரம் கொடுத்தன்று - ஒருமுகம் தன்மேல் அஞ்புசெய்த வர்கள் துதிக்க அதற்குப் பொருந்தி அவர்க்கு இனிதாக நடந்து அவர் மேற் சென்ற காதலாலே மகிழ்ந்து வேண்டும் பொருள்களை முடித்துக் கொடுத்தது;

94-6. ஒருமுகம் மந்திர விதியின்<sup>3</sup> மரபுவி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும் - ஒருமுகம் மந்திரத்தையுடைய வேதத்திற்கூறிய முறைமை யிடத்துத் தப்பாத அந்தணருடைய யாகங்களில் தீங்குவராதபடி நினையாரிந்தும் ;

---

1 ஒளி விடுகின்ற ஆறுதிருமுகங்களை யுடையவன் ; அந்தத்திருமுகங்களினுடைய படிவங்கொல்வின் (வேறுரை.)

2 ஏழையர் இரங்து துதிக்க (வேறுரை.)

3 மரபுவி : உளி, முன்றுவதன் பொருள்படுவதோரிடைச்சொல். அந்தணர் - அழகிய தட்பத்தினையுடையார். ஓர்க்கும் - திருவள்ளத்து அடைக்கும் (வேறுரை.)

## க.—திருமுருகாற்றுப்படை.

சன

1 அந்தத்தை அணவுவார் அந்தனர் ; என்றது, வேதாந்தத்தையே கோக்குவாரென்றவாறு.

96 - 8. [ஒருமுக, மெஞ்சிய பொருள்களை 2 யேழுற நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே :] ஒரு முகம் எஞ்சிய பொருள்களை நாடி எம் உற திங்கள் போல திசை விளக்கும் - ஒருமுகம் ஈண்டு வழக்காத வேதங்களிலும் நூல்களிலுமின்ன பொருள்களை ஆராய்ந்து இருடிகள் ஏமமுறும்படி உணர்த்தித் திங்கள் போலத் திசைகளெல்லாம் விளக்குவிக்கும் ;

எம் - இரட்சை. 3 கலைநிறைதலிற் றிங்கள் உவமையாயிற்று.

98 - 100. [ஒருமுகஞ், செறுஙர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக், கறுவுகொண்டுசெமாடு களம் வேட்டன்றே :] ஒருமுகம் செல் சமம் முருக்கிக் கறுவுகொள் கெஞ்சுசெமாடு செறுஙர் தேய்த்து 4 களம் வேட்டன்று - ஒருமுகம் திருவுள்ளத்துச் செல்கின்ற எடுவுசிலைமையைக் கெடுத்து இவர்களைக் கொல்லவேண்டுமென்று கறுவுதல் கொண்ட திருவுள்ளத்தோடே சேற்ப்படும் அசரர் முதலியோரைப் பொன்றக் கெடுத்துக் களவேள்வியை வேட்டது ;

சமம் - எடுவு நிலைமை ; அதனைக் கெடுத்தலாவது, தேவரையும் அசரரையும் ஒப்பக்கருதாது தேவரைக்காத்து அசரரையழித்தல்.

100 - 102. [ஒருமுகங், குறவர் மடமகள் கொடிபோ னுசப்பின், 5 மடவரல் வள்ளி யொடு நகையமர்க் தன்றே :]

ஒருமுகம் குறவர் மடமகள் 6 கொடி போல் னுசப்பின் வள்ளி யொடு நகை அமர்ந்தன்று - ஒருமுகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகாகிய வல்லிபோலும் இடையினையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சி யைப் பொருந்திற்று ;

1 “அந்தனர் - வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார்” (மதுரை. 474, ந.) ; “அந்தத்தை யணவுவார் அந்தனர் ; என்றது, வேதாந்தத்தையே பொருளைன்று மேற்கொண்டு பார்ப்பாரென்றவாறு” கலி. கட. 3, ந.

2 ஏழுநாடி - இரக்கைபொருந்த ஆராய்ந்து ; எம் கடைக்குறை பட்டது (வேறுரை.)

3 “கலைகள் நிறைந்திருந்தமையற்றித் தலைவற்கு ஈண்டு மதி உவமை யாயிற்று” (சிறுபாண். 220, ந.) ; “நாடோறும் நிறைந்தமதி உலகறி யக் கலை நிரம்பினமை தோற்றுவித்தவின், உவமையாம்” சீவக. 454, ந.

4 போர்க்களத்தை விரும்பாளிற்கும் (வேறுரை.)

5 கற்பின் வரலாற்றினையுடைய வள்ளிகாய்ச்சியார் (வேறுரை.)

6 வல்லிசாதக் கொடி (வேறுரை.)

மடவரல் நகையெனக் கூட்டித் தனக்கு ஓரறியாமைதோன்றுச் சுதன்மையுடைத்தாகிய நகையென்று கூறுக.

அவளோடு 1 நகையமர்தவின் அறியாமை கூறினார். காமநுகர்ச்சி மில்லாத இறைவன் இங்கனம் நகையமர்ந்தான், உலகில் இல்லாழ்க்கை நடத்தற்கென்றுணர்க. அது, 2 “தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் ரம்பலவன்” என்பதனுள், “பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத் தோர், விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ” என்பதனு அனைர்க.

விரிந்தன்று (92) கொடுத்தன்று (94) வேட்டன்று (100) நகை மயர்ந்தன்று (102) ஓர்க்கும் (96) விளக்கும் (98) என்பன முற்றுச் சொல்.

102 - 3. [ஆங்கம் மூவிரு முகனு முறைவின் ரெழுகவின் :]

அ மூவிரு முகனும் - அவ்வாறு முகமும்,

ஆங்கு முறை ஏவின்று ஒழுகவின் - அத்தொழில்களிடத்துச் செய் யும் முறைமைகளைப் பயின்று நடத்துகையினுலே அம்முகங்களுக்குப் பொருந்த,

104 - 6. [ஆரங்க தாழ்ச்ச வம்பகட்டு ஃ மார்பிற், செம்பொறி வாங்கிய தோள்:]

ஆரம் தாழ்ச்ச அம்பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய தோள் - பொன்னுற்செய்த ஆரங்காங்கிய அழகையுடைத்தாகிய பெரு மையையுடைய மார்பிற்கிடக்கின்ற உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்றுவரியினையும் தண்ணிடத்தே வந்து விழும்படி வாங்கிக்கொண்ட தோள்,

வாங்கிய வென்றார், அவ்வரி தோளளவும் வங்குகிடந்தமை தோஸ்ரை ; 4 “வரையகன் மார்பிடை வரியு மூன்றுள்” என்றார் பிறரும். மொய்ம்பின் வண்புகழ் சிறைந்து - தம்முடைய வலியினுலே பெரிய புகழ் சிறையப்பட்டு,

சுடர் விடுபு வசிந்து வாங்குதோள் - சுடரையுடைய படைக்கலங்களைச் சுடர் விடுபு வசிந்து வாங்குதோள் - சுடரையுடைய படைக்கலங்களைச் சுடரையுடைய படைக்கலங்களைச் சுடரென்றார்; அஃது ஆகு பெயர்.

1 (பி-ம்.) ‘நகையமர்தல் இன்றி யமையாமை’

2 திருநாசகம், திருச்சாழல், க.

3 மார்பிலே சீதேவியைக் கைக்கொண்ட வலியினையுடைய, ஒளி விட்டு வளவியுக்கழ் சிறைந்து வளர்ந்து தீண்டுரிமிருந்த தோள்கள் (வேறுவா.)

4 கீவக. 1462.

## க. - திருமூருகாற்றுப்படை.

காக்

நிமிஸ் தோள் - பெருகு தோள்,  
நிறைந்து நிமிஸ்தோளன்க.

வசிங்தென்பது பிளங்தென்னும் பொருட்டாதவின், செய்வதை  
தொழிற்கும் செய்விப்பதை தொழிற்கும் பொது. அசரர் முதலியோரை  
அழிக்குங்காலத்துப் பண்ணிருக்கயினும் படைக்கலமேந்துவனென்று  
உணர்க; அஃது அறுவேறுவகையி னஞ்சவர மண்டி (58) என்றதனு  
ஊணர்க.

வசிங்தென்பதற்குப் படைக்கலங்களால் வடிப்பட்டென்று பொரு  
ஞரைத்தல் 1 இறைவனுதலிற் பொருந்தாது.

இனி மொய்ம்பினையுடைத்தாய் ஒளிவிட்டு நிறைந்து வளையவேண்டு  
மிடம் வளைந்து நிமிரவேண்டுமிடம் நிமிரும் தோளென்றும் உரைப்பர்.  
இதற்கு வசிங்தென்பதைனைத் தொடியொடுகொட்டப் (114) மணியிரட்ட  
(115) என மேலே கூட்டுக.

இனி, அவை போர்செய்யாக்காலத்து இங்ஙனயிருக்குமென்று  
அவற்றின் இயல்பு கூறுகின்றார்.

அத்தோள்களில் ஒருக்கயென்க.

107. [விண்செலன் மரபி னையர்க் கேங்திய தொருகை :] ஒருக்கை  
2 விண்செலல் மரபின் ஜயர்க்கு ஏந்தியது - ஒருக்கை எக்காலமும் ஆகா  
யத்தே இயங்குதல் முறைமையினையுடைய தெய்வவிருட்சஞ்சுக்குப்  
பாதுகாவலாக வெடுத்தது ;

108. [உக்கஞ் சேர்த்திய தொருகை :] ஒருக்கை உக்கம் சேர்த்  
தியது - எந்தியகைக்கு இணைத்தகை மருங்கிலே வைத்தது ;

என்றது : ஞாயிற்றின்வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்று  
வென்று கருதித் 3 தமதருளினுற் சடரொடுதிரிந்து அவ்வெம்மையைப்  
பொறுக்கின்ற முனிவரைப்பாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்த  
தாயிற்று. இதனாலே இக்கை மாயிருண்ஞாலமறுவின்றி விளங்கப் பல்  
கதிர் விரிந்த முகத்திற்கு (91 - 2) ஏற்ற தொழில்செய்ததாயிற்று. இது,  
4 “நிலமிசை வாழ்ந ரலமர நீரத், தெறுகதிர்க் கனவி வெம்மை தாங்க

---

1 இங்கே இவ்வாறு கூறியது, “வாண்மிகு வயமொய்ம்பின்”  
(பரி. கூ. 57) என்பதற்குப் பரிமேலழகர், ‘வாட்டழும்பு நெருங்கிய  
வெற்றிமொய்ம்பினையுடைய முருகன்’ என்றெழுதிய உரையைக் கரு  
திப்போலும்.

2 ஆகாயத்திலே இயக்கத்தை முறைமையாகவுடைய தேவர்க்கு  
(வேறுரை.)

3 “சடரொடுதிரிதரு முனிவரு மமரும்” சிலப். வேட்டுவ.

4 செய்யுள், சாந் : 1 - 4.

கிக், காலுண் வாகச் சுடரொடு கொட்டும், அவிர்ச்சை முனிவரு மருள்”  
என்ற புறப்பாட்டானுணர்க.

மனமும் முகமும் கையும் ஒருதொழிலைச் செய்தவின், ஏனைக்கை  
தொழிலின்றி மருங்கிலே கிடந்தது.

109-10. [ஸலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைதீய  
தொருகை, யங்குசங் தடாவ வொருகை:] ஒருகை அங்குசம் கடாவ  
ஒருகை எலம்பெறு 1 எலிங்கத்து குறங்கின்மிசை அசைதீயது - ஒருகை  
தோட்டியைச் செலுத்தாளிற்க மற்றைக்கை செம்மைநிறம்பெற்ற  
ஆடையையுடைத்தாகிய துடையின் மேலே கிடந்தது ;

இத்து யானையேறுவார்க்கு இயல்பென்று கூறினார். தன்னை வழி  
படுவாரிடத்து வருங்கால் யானை மேல்வந்து அருள்செய்தல் இயல்  
பாகவின், இக்கைகள் காலவினுவந்து வரங்கொடுத்த முகத்திற்கு (94),  
எற்றவாறுணர்க.

110-11. இருகை 2 ஜ் இரு வட்டமொடு எஃகு 3 வலம்திரிப்ப-  
இரண்டுகைகள் வியப்பையும் கருமையையுமுடைய பரிசையுடனே வேலை  
யும் வலமாகச் சமூற்ற,

இதனாலே, 4 அசரவங்து வேள்வியைக் கெடாமல் அவரை ஓட்டு  
தற்கு இவற்றைச் சமூற்றுதலின் வேள்வி ஓர்க்குமுகத்திற்கு (96) இக்கை  
கள் எற்றவாறுணர்க.

111-3. ஒருகை 5 மார்பொடுவிளங்க ஒருகை 6 தாரொடு  
பொவிய - முனிவர்க்குத் தத்துவங்களைக்கூறி உரையிறந்தபொருளை  
உணர்த்துங் காலத்து ஒருகை மார்போடே விளங்காளிற்க, ஒருகை மார்  
பின்மாலை தாழ்ந்ததனேடே சேர்ந்து அழுகுபெற,

என்றது : இறைவன் மோனமுத்திரையத்தனுயத் தானுயேயிருங்கு  
காட்ட 7 ஊமைத்தசம்புள் ஸீர்னிறைந்தாற்போல ஆனந்த மயமான ஒளி

1 புடைவை (வேறுரை.)

2 ஜூந்தாகிய பெருத்த பரிசை; பத்தூத் திருமுகத்தினையுடைய கேட  
கமெனினுமையைம் (வேறுரை.) 3 வெற்றிபெறச் சமூற்ற (வேறுரை.)

4 “அந்தண்மறை வேள்வி காவற்கார” (திருப்.); “அறங்குலு  
மகத்தழலு மவணமட வார்வயிற்றி னழலு மூள, மறங்குலவு வேலெடுத்த  
குமரவேள்” திருவிளை. கடவுள்.

5 மார்பினிடத்தே மெளனமங்கிரத்தைப் பேணுநிற்க (வேறுரை.)

6 தார் - மார்பிலுள்ளமாலை; “வண்ண மார்பிற் ரூருக் கொன்றை”  
புறநா. கடவுள்.

7 ஊமைத்தசம்பு - வாயில்லாதகுடம்; “குவிவா யமையாக் குட  
ங்கிற தீநீர், .....துரியமு மிறந்த தாயோன் றாய்மை, யருளினன்”  
ஞானுமிருதம், சா.

## க.—திருமூர்காற்றுப்பட்ட.

நீதி

மாணுகர்க்கு நிறைதலின், அதற்குரிய மோனமுத்திரைகாற்று ;  
1 “தன்னை யுன்னி யென்னை யாக்கிய போழ்தே யானவ ஞயினேன்”  
என்பதனுணர்க.

இக்கைகள் எஞ்சியபொருள்களை விளக்கு முகத்திற்கு (97 - 8) ஏற்றவாறுணர்க.

113 - 5. [ஒருகை, கீழ்வீழ்<sup>2</sup> தொடியொடு மீமிசைக் கொட்டப் பொருகை, பாடின் படுமணி யிரட்ட:] ஒருகை தொடியொடு மீமிசை கொட்டப் கீழ் வீழ் ஒருகை பாடு இன் படு மணி இரட்ட - ஒருகை தொடியொடு மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை கொடுப்பக் கீழேவீழ்ந்த மற்றைக்கை ஓசையினிதாகிய ஒவிக்கின்றமணியை மாறி யொலிக்கப்பண்ண,

இக்கை களவேள்வி வேட்கின்ற முகத்திற்கு (99 - 100) ஏற்றவாறுணர்க.

115 - 7. ஒருகை நீல் நிற விசம்பின் மலி துளி பொழிய ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - ஒருகை நீலநிறத்தையுடைய மேகத்தாலே மிக்க மழையைப் பெய்வியாசிற்க, ஒருகை தெய்வமக கிரிர்க்கு மணமாலையைச் சூட்ட,

என்றது : வள்ளியொடு நகையமர்ந்தமுகம் (100 - 102) உலகிற்கு இல்வாழ்க்கை நிகழ்த்துவித்ததாகவின், 3 அவ்வில்வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒருகை ; ஒருகை இல்வாழ்க்கை நிகழ்த்தற்பொருட்டு மணமாலையைச் சூட்டிற்றென்றவாறு.

117 - 8. <sup>4</sup> ஆங்கு அ பன்னிருகையும் பால் பட இயற்றி - அப் படியே அந்தப் பன்னிரண்டுகையும் முகத்தின் பகுதியிலே படும்படி தொழில்செய்து,

முகங்களில் ஒருமுகம் ஓர்க்கும் (96) ஒருமுகம் விளக்கும் (98) ஒருமுகம் வேட்டன்று (100) ஒருமுகம் அமர்ந்தன்று (102) ஒருமுகம் விரிந்தன்று (92) ஒருமுகம் கொடுத்தன்று (94) அம்முவிருமுகனும் அத்தொழில்களிடத்துக் கெய்யும் முறைமைகளைப் பயின்று கடத்துகை வினாலே (103) அம்முகங்களுக்குப் பொருந்தத் தோள்களில் (106) இருகை (110) திரிப்ப (111) ஒருகை வினங்க (112) ஒருகை பொலிய (113) ஒருகை கொட்டப் (114) ஒருகை இரட்ட (115) ஒருகை பொழிய (116) ஒருகை சூட்ட (117) ஒருகை ஜீயர்க்கேந்தியது (107) ஒருகை உக்கஞ் சேர்த்தியது (108) ஒருகை கடாவ (110) ஒருகை அசைந்தது

<sup>1</sup> கலி. சங், ந. மேற்.

<sup>2</sup> பார வளையோடே (வேறுரை.)

3 “நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும், வானின் றமையா தொழுக்கு” துறள். 20.

<sup>4</sup> ஆங்கு - ஆக (வேறுரை.)

(109) அப்படியே பன்னிருக்கயும் முத்தின் பகுதியிலே படிம்படி தொழில் செய்தென இச்சொன் முடிபுக்கேற்பக் கைகளையும் முகங்களையும் 1 மாட்டாக முடிக்க.

திஸிப்பவன்பதுமுதலிய நிகழ்காலச் செயவெனைச்சங்கள் ஏந்தி யது சேர்த்தியதென முற்றுவினைகொண்டு முடிந்தன.

119. அந்தரம் பல்வியம் கறங்க - ஆகாயத்தினாது தூந்துயி ஓலிப்ப,

119 - 20. திண்டு காழ் வயிர் எழுங்கு இசைப்ப - திண்ணிய வயி ரத்தையுடைய கொம்பு மிக்கொலிப்ப,

வால் வளை ஞால் - வெள்ளிய சங்கு முழங்க,

121. உரம் தலை கொண்ட உரும் இடு முரசமொடு - வலியைத் தன்னிடத்தே கொண்ட உருமேற்றினாது இடிப்புப்போலும் ஓசையை யுடைய முரசடனே,

122. பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவையலட்டிலியை யுடைய மயில் அவனுணையினாலே 3 வென்றெடுத்த கொடியிலேயிருங்கு ஓவியாசிற்க,

பொறி: ஆகுபெயர்.

123. விசம்பு ஆரூக - ஆகாயமே வழியாக,

விரை செலல் முன்னி - விரைந்த செலவினை மேற்கொண்டு,

124. [உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்:] ஓங்கு உலகம் புகழ்ந்த உயர்<sup>1</sup> விழுச்சீர் - நன்மையோங்கும் நன்மக்கள் புகழ்ந்த உயரும் சிரினையுடைய புகழினையுடைய,

125. அலைவாய்<sup>2</sup> 5 சேறலும் நிலைஇய பண்பு - நாமனூவையென் னும் திருப்பதியேற எழுங்கருஞ்சதலும் அவற்கு நிலைபெற்ற குணம்;

குன்றமர்க்குறைதலமுரியன்; அதான்று (77) வேழமேல் கொண்டு (82) இயற்றிக் (118) கறங்க (119) இசைப்ப ஞால (120) அகவ (122) முன்னி (123) அலைவாய்ச்சேறலும் நிலைஇயபண்பென முடிக்க.

அதான்று - அதுவன்றி,

ந. - திருவாவினாச்சுடி.

126. சிரை கைதியவென்பதுமுதல் முனிவர் முற்புக (137) என்னுங்குணையும் ஒருதொடர்.

1 மாட்டு : 43 - 4 - ஆம் அடிகளின் விசேடவரையைப் பார்க்க.

2 கரிய கொம்பு (வேறுரை.)

3 “செருப்புகண் ரெடுத்த சேணுயர் நெடுங்கொடி” மநுத. 67.

4 விழுமிய அழகு (வேறுரை.) 5 சேறல் - செறிதல் (வேறுரை.)

## க.—திருமுருகாற்றுப்படை.

நூ.

சிரை 1 தைஇய உடுக்கையர் - மரவுரியை உடையாகச் செய்த உடையினையுடையர்,

இதற்குக்<sup>2</sup> கற்றேருய்த்தல் முதலியன செய்த உடுக்கையரென்பாரு. மூளர்.

126-7. சிரோடு,வலம்புரி புரையும் வால் 3 நரை முடியினர் - அழகோடு வடிவாலும் நிறத்தாலும் வலம்புரிச்சங்கினை யொக்கும் வெள்ளிய நரைமுடியினையுடையர்,

128. மாசு அற இமைக்கும் உருவினர் - 4 எக்காலத்தும் நீராடு தவின் அழுக்கற விளங்கும் வடிவினையுடையர்,

128 - 30. மானின் உரிவை தைஇய ஜனங்களும் கொடு மார்பின் என்பு. எழுங்கு இயங்கும் யாக்கையர் - கிருட்டினுகினம் போர்த்த விரதங் களால் விட்ட பட்டினியால் தசைகெடுகின்ற மார்பினெலும்புகள் கோவைதோன்றி உலவும் உடம்பினையுடையர்,

தைஇய மார்பென்க.

130 - 31. நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் - எப்பொருளும் நுகர்தற்கு நன்றாகிய பகற்பொழுதுகள் பலவும் சேரக்கழிந்த உணவினையுடையர்,

இது மாதோபவாசங்க-றிற்று.

131-2. இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் - மாறுபாட்டோடே நெடுங்கால நிற்கும் செற்றத்தினையும்போக்கிய மனத்தினையுடையர்,

பகைமை நெடுங்காலம் நிகழ்வது செற்றம்.

132-3. [யாவது,கற்றேரு ஏறியா ஏறிவினர்] 5 கற்றேர் யாவதும் அறியா அறிவினர் - பலவற்றையும் கற்றேர் சிறிதும் அறியப் படாத இயல்பான அறிவினையுடையர்,

133-4. கற்றேர்க்கு தாம் வரம்பு ஆகிய தலைமையர் - பலவற்றையும் கற்றேர்க்குத் தாம் எல்லையாகிய தலைமையையுடையர்,

என்றது கல்வியைக் கரைகண்டா ரென்றவாறு.

134-5. காமமொடு கடு சினம் கடிந்த 6 காட்சியர்—ஆசையோடே கடிய சினத்தையும்போக்கின அறிவினையுடையர்,

1 தைத்த (வேறுரை.)

2 கற்றேருய்த்தல் - காவிக்கல்லைக்கரைத்த நீரில் தோய்த்தல்.

3 நரைக்கொண்டையினை யுடையார் (வேறுரை.)

4 “நீர்ப்பலகான் மூழ்கி நிலத்தசைசூத் தோலுடை” பு. வே. 168..

5 யாவதும் கற்றேர்—எவ்வகைப்பட்ட பொருளினையும் கற்று எல்லார் (வேறுரை.) 6 தோற்றத்தினை யுடையார் (வேறுரை.)

1 கோபத்தின் பின்னாகச் சிறிதுபொழுது நிற்பது சினம்.

135-6. இடும்பை யாவதும் அறியா இயல்பினர்—<sup>2</sup> தவத்தான் மெய்வருத்தம் உளவேனும் மனத்தான் வருத்தம் சிறிதுமறியப்படாத இயல்பினையுடையர்,

மே வர - திருவுள்ளம் பொருந்துதல் வர,

137. 3 துணி இல் காட்சி முனிவர் முன் புக—ஒருவருடனும் வெறுப்பில்லாத நல்ல அறிவினையுடைய முனிவர் முன்னே செல்ல,

உடுக்கையர் (126) முடியினர் (127) உருவினர் (128) யாக்கையர் (130) உண்டியர் (131) மனத்தினர் (132) அறிவினர் (133) தலைமையர் (134) காட்சியர் (135) இயல்பினராகிய (136) முனிவர் (137) மேவர (136) முற்புக (137) வென முடிக்க.

138. புகைமுகந்தன்ன என்பதுமுதல் மேவலர் (142) என்னுங் துணையும் பாடுவாரைக் கூறிற்ற.

4 புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை - புகையை முகந்தா வொத்த தெய்வத்தன்மையால் அழுக்கேறுத தூய உடையினையும்,

139. 5 முகை வாய் அவிழிந்த தகை குழ் ஆகத்து - முகை வாய் நெகிழ்ந்த மாலை குழ்ந்த மார்பினையும்,

கட்டுதலிற் றகையென்றார், மாலையை ; ஆகுபெயர்.

140 - 41. செவி சேர்பு வைத்த செய்வு உறு திவவின் நல் யாழ் சவின்ற - 6 எஃகுச் செவியாலே சுருதியையளந்து நரம்பைக்கட்டின சுற்றுதலுறும் வார்க்கட்டினையுடைய நன்றாகிய யாழின் இசையிலே பயின்ற,

141 - 2. சயன் உடை நெஞ்சின் 7 மென்மொழி மேவலர் இன் சரம்பு உளர - சாரமுடைய நெஞ்சாலே ஏக்காலமும் மெல்விய வார்த்தை சொல்லுதலைப் பொருந்திய கந்தருவர் இனிய நரம்பை வாசிக்க, சவின்ற நயனென்க.

1 “கோபம் நீட்டித்து நிற்கின்றது சினம்” என்பர் பின் ; சிறு பாஸ். 210, உரை.

2 “இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக், கையாருக் கொள்ளாதா மேல்” துறள், 627. 3 துயரயில்லாத தோற்றம் (வேறுரை.)

4 புகையைக் கையாலே முகந்தாற்போன்றசொய்யவாய (வேறுரை.)

5 மொட்டுப்பூக் கிண்கிணிவாய்க் கொண்ட பக்குவத்திலே கட்டின மாலை குழ்ந்த மார்பினையும் (வேறுரை.)

6 எஃகுச் செவி - மூவகைச் செவியிலும் தலையான கூரிய செவி ; “எஃகுதுண் செவிகள் லீழ்” (சிவக. 2718); “எஃகுச் செவித்தேவர் கள்” தக்க. 610, உரை.

7 மெத்தென்ற சொற்சேர்க்கோராகிய வித்தியாதரர் (வேறுரை.)

143. கோயின்றென்பது முதல் மகளிர் (147) என்னுஞ்து ஜெயம் பாடு மகளிரைக் கூறிற்று.

கோய் இன்று இயன்ற யாக்கையர் - மக்களுக்குரியகோய் இல்லை யாக நிருமித்த உடம்பினையுடையராய்,

143-4. மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - மாவினது விளங்குகின்ற தளிரையொக்கும் நிறத்தினையுடையராய்,

144-5. அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் - விளங்குக்கோறும் பொன்னுரை விளங்கினுற்போலும் துத்தியினையுடையராய்,

145-7. இன் நகை 1 பருமம் தாங்கிய பணிக்கு ஏந்து அல்குல் 2 மாசு இல் மகளிரொடு - கட்கினிய ஒளியினையுடைய பதினெண் கோவையாகிய 3 மேகலை யனிந்த தாழவேண்டியவிடம் தாழ்ந்து உயரவேண்டியவிடம் உயர்ந்த அல்குலையுடைய குற்றமில்லாத கந்தருவமகளிரோடே,

மறு இன்றி விளங்க - குற்றமின்றுய் விளங்கா நிற்க,

உடையினையும் (138) ஆகத்தினையுமுடைய (139) மென்மொழி மேவலர் (142) யாக்கை (143) முதலியவற்றையுடையராய், மாஜில்லாத மகளிரோடே மறுவின்றி விளங்க (147) இன்னரம்புளர (142) வென்முடிக்க.

148. 4 கடுவொடு ஓடுங்கிய தூம்பு உடை வால் எயிறு-நஞ்சுடனே உறைக்குள்ளே கிடந்த துளையினையுடைய வெள்ளிய எயிற்றினையும்,

மிடற்றினஞ்சு தண்ணிடத்தேதோன்றுதலின், ‘கடுவொடு’ என்றார். 5 எயிறு : காளி, காளாத்திரி, யமன், யமதூதியென கான்காம்.

149. அழவென உயிர்க்கும் அஞ்சு வரு கடு திறல் - நெருப்பென் னும்படி செட்டுயிர்ப்புக்கொள்ளும் கண்டார்க்கு அச்சங்தோன்றும் கடிய வலியினையுமுடைய,

150. பாம்பு பட புடைக்கும் - பாம்பு படும்படி அடிக்கும்,

1 அரைப்பட்டிகை (வேறுவரை.)

2 தெய்வக் குறத்திகளோடே (வேறுவரை.)

3 மேகலை யென்பது காஞ்சி முதல் விரிகிகை யீருக உள்ளவற்றிற் குப் பொதுப்பெயர் (பரி. க. 10 : 11, பரி. மேல்.) ; “என்கோவையாகிய மேகலை” கலி. இசு : 9-12, ந.

4 ஓடொடுங்கிய - ஓடுங்கி ஓடப்பட்ட (வேறுவரை.)

5 இப்பற்களின் இயல்பு, சித்தாந்தம், சிந்தாமணி முதலியவற்றிற் கூறப்பட்டுள்ளது ; “காளி காளாத்திரி தாதி யமதூதி” என்பர் ; தக்க. 155, உரை.

## பத்துப்பாட்டு.

150-51. பல் வரி கொடி சிறை புள் அணி நீள் கொடி செல் வனும் - பலவரியினையுடைத்தாகிய வளைந்த சிறகினையுடைய கருடனையணிக்த நீண்ட கொடியினையுடைய திருமாலும்,

151-4. [வெள்ளேறு, வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ, ஞமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண், மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும் :]

1 வலம் வயின் வெள்ளேறு உயரிய செல்வன் - வெற்றிக்களத்தே வெள்ளிய ஏற்றினை வெற்றிக்கொடியாக எடுத்த உருத்திரன்,

உமை அமர்ந்து விளங்கும் செல்வன் - இறைவி ஒருபாகத்தே பொருங்தி விளங்கும் செல்வன்,

பலர் புகழ் திணி தோள் - பலரும் புகழ்கின்ற சிக்கென்ற தோளினையும்,

இமையா முக்கண் செல்வன் - இதழ் குவியாத மூன்றுகண்ணினையு முடைய செல்வன்,

அ எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் - முப்புரத்தையெரித்த மாறுபாடு மிக்க செல்வனும்,

155. நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து - நூற்றைப்பத்தாக அடுக்கிய சண்ணினையும்,

என்றது ஆயிரங்கண்ணென்றவாறு.

155-6. நூறு பல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து - நூறென்னும் எண்ணாகிய பலவேள்விகளை வேட்டுமூடித்ததனுற்பெற்ற பகைவரை வென்றுகொல்கின்ற வெற்றியினையும்,

157. [ஸரிரண் டேங்கிய மருப்பின்:] ஏங்கிய ஸரிரண் மருப்பின் - தலைகள் ஏங்கியிருக்கின்ற நான்காகிய கொம்பினையும்,

எழில் நடை - அழகினையுடைய நடையினையும்,

158. தாழ் பெரு<sup>2</sup> தடகை-3 சிலத்தே கிடக்கின்ற பெரிய வளைவினையுடைய கையினையுமுடைய,

158-9. உயர்த்த யானை ஏருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் - எல்லாரானும் உயர்த்துச் சொல்லப்படுகின்ற யானையின் புறக்கழுத்திலே ஏறிய திருமகள் விளங்கும் இங்கிரனும்,

உயர்ந்த உயர்த்தவென விகாரமுமாம்.

நாட்டத்தினையும் (155) கொற்றத்தினையுமுடைய (156) செல்வ னென்க.

1 வலவயின் உயரிய - வெற்றியினால் ஏறிய (வேறுரை.)

2 “தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்” தோல். உரி. து. 28.

3 “ஸர்ந்துசிலங் தோடு மிரும்பிடித் தடக்கை” (சிறுபாஸ். 19)

“இரும்பினர்த் தடக்கை யிருசிலஞ் சேர்த்து” குதித்தி. 168.

மருப்பு (157) முதலியவற்றையுடைய யானை (158) யென்க.

160 - 61. நால் பெரு தெய்வத்து நல் ஈகர் ஸிலையூ உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை - நான்காகிய பெரிய தெய்வத்தையுடைய கன்றுகிய ஊர்கள் ஸிலைபெற்ற உலகத்தைக் காக்கும் ஒரு தொழிலையே விரும்பிய கோட்பாட்டையுடைய செல்வன் (151) என முன்னேகூட்டுத் திருமாலுக்கு அடையாக்குக.

1 நாற்பெருங் தெய்வமாவன: இந்திரன், யமன், வருணன், 2 சோம னென்னும் தெய்வங்கள்.

162. பலர் புகழ் மூவரும் தலைவராக - பலரும் புகழ்கின்ற அயன் அரி அரணன்னு மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்புபோல சிக்முத்தித் தலைவராகவேண்டி,

என்றது : பிள்ளையார் அயனைச்சபித்தவின், அயன் படைத்தற ரெழிலைத் தவிரவே ஏனையிருவர்க்கும் காத்தற்ரெழிலூம் அழித்தற ரெழிலூம் இன்றுமாகவின் மூவரும் தத்தமக்குரிய தொழில்களைப் பெற்றுத் தலைவராகவென்றார்.

163 - 5. [<sup>3</sup> ஏழூறு ஞாலங் தன்னிற் ரேன்றித், <sup>4</sup> தாமரை பயந்த தாவி ஊழி, நான்முக வொருவற் சுட்டி :]

ஞாலம் தன்னில் தோன்றி 5 ஏம் உறு நான்முக ஒருவன் சுட்டி - பிள்ளையார் சபித்தலாலே மண்ணிடத்தே தோன்றி மயக்கமுறுகின்ற நான்கு முகத்தையுடைய அயனைப் பழையவிலையிலே நிறுத்தக் கருதி,

தாமரை பயந்த ஊழி தா இல் ஒருவன் - திருமாலுடைய திருங்கித் தாமரை பெற்ற ஊழிக்கோறும் தன் படைத்தற்ரெழிலில் வருத்தமில்லாத ஒருவன் (165),

1 நாற்பெருங் தெய்வம் - அந்தனர் தெய்வம், அரையர்தெய்வம், வசியர் தெய்வம், சூத்திரர் தெய்வம் ; என்பதைச் சீலப்பதிகாரத்துக் (அழற் படுகாதை) கண்டு கொள்க (வேறுரை.)

2 சோமன் - குபேரன்.

3 ஏழூறு ஞாலம் - ஜூயம் மிக உடைத்தாய பூமி (வேறுரை.)

4 தாமரை பயந்த தாவி ஊழி நான்முகவொருவற் சுட்டி தோன்றி - தாமரைப்பூவின்கட்டோன்றி, கேடில்லாத காலத்தினை யுடைய நான்முகஞ்சிய அயனைக்காக முன் சொன்ன மூவரும் பூமியின் கண் வந்து தோன்றி ; அது, பிள்ளையார் அயனைச் சிறையிடுகையில் அவர் எழுந்தருளியிருக்கும் திருவர்வினன்குடியிற் சென்று அயனை விடுவிக்கப் பூமியின்கண் வந்ததெனக் கொள்க (வேறுரை.)

5 “ ஏழூறுகடுந்தின்டேர் - பகைவர் மயக்கமுறுதற்குக் காரணமான கடிய தின்னியதேர் ” கலி. உன : 25, ந.

நிறு

## பத்துப்பாடு.

இனித் தாமரையென்னும் எண்ணேன்த்தந்த அழிவில்லாத ஊழிக் காலத்தையுடைய அயனுமாம்.

பயந்த ஒருவனென்க.

சாபமென்றது : பிள்ளையார் அசரரையழித்துத் தேவரைக் காத்தற்கு இந்திரன்மகள் தெய்வயானையாரை அவர்க்குக் கொடுத்தவிடத்தே, பிள்ளையார் தம் கையில் வேலை நோக்கி, “ நமக்கு எல்லாந்தங்களும் இவ்வேல் ” என்ன, அருகிருந்த அயன், “ இவ்வேலிற்கு இங்கிலை என்னால் வந்ததன்றோ ” என்றாக, “ நங்கையில் வேலுக்கு நீ கொடுப்பதொரு சத்தியுண்டோ ” என்று கோபித்து, “ இங்கனங் கூறிய நீ மன்னிடைச் செல்வாய் ” என்ற சாபத்தை.

1 காண் வர - அழுகு தோன்ற,

166. 2 பகலில் தோன்றும் இகல் இல் காட்சி - ஒருபொருள் பல வாமாறு பகுத்துக்காண்டற்கண் வேறுபடத் தோன்றும் தம்முள் மாறு பாடில்லாத அறிவினையுடைய,

167. 3 நால் வேறு இயற்கை பதினெரு மூவரோடு - ஈன்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்துமூவரும்,

என்றது : ஆதித்தன், உருத்திரன், வச, மருத்துவனென்னும் ஒரோ வோர் பொருள்கள் பலவாகப் பகுக்குக்காற் பன்னிருவர் பதினெருவர் எண்மர் இருவராகப் பகுக்க, ஈன்கு கூரும் முப்பத்துமூவராயினுரென்ற வாறு ; பதினெருவராகிய மூவரென்க. அவர் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினெருவரும், வசக்கள் எண்மரும், மருத்துவர் இருவருமாம்.

ஒடு: எண்ணெடு.

168. 4 ஒன்பதிற்கு இரட்டி உயர் நிலை பெற்றியர் - பதினெண் வகையாகிய உயர்க்காலையைப் பெற்றவரும்,

என்றது பதினெண்கணக்களோ. அவர் தேவரும், அசரரும், தைத்தியரும், கருடரும், இன்னரூம், கிம்புருடரும், இயக்கரும், விஞ்சையரும், இராக்கதரும், கந்தருவரும், சித்தரும், சாரணரும், பூதரும்,

1 காண்வர - காட்சிபெற (வேறுரை.)

2 பகலாகிய அருக்கணைப் போலத் தோன்றுங்கள் (வேறுரை.)

3 நால் வேறு இயற்கை - சாலோகம், சாமீபம், சாருபம், சாயுச்சியம் (வேறுரை.)

4 பதினெண் பூமியின் மிக்க பதங்களைப் பெற்றுடையர் (வேறுரை.)

## க.—திருமுருகாற்றுப்படை.

நிகு.

பைசாசகணமும், தாராகணமும், நாகரும், ஆகாயவாசிகளும், போகழி யோருமெனவில்வர்; இதற்குப் 1 பிறவாறு முரைப்பர்.

பெறீஇயர் : தொழிற் பெயர்.

169. மீன் பூத்தனன் தோன்றலர் - உடுக்கள் பொலிவுபெற்றுத் தோன்றினுலொத்த தோற்றத்தையுடையராய்,

169 - 70. மீன் சேர்பு வளி கிளர்க்கண்ண செலவினர் - மீன்களு ஸாவுகின்ற விடத்தைச் சேர்க்கு காற்று எழுங்காலோத்த செலவினை யுடையராய்,

170 - 71. வளி இடை தீ எழுங்கண்ண திறவினர் - காற்றிடத்தே நெருப்பெழுக்காலோத்த வலியினையுடையராய்,

171 - 2. தீ பட உரும் இடித்தன்ன குரவினர் - நெருப்புப் பிறக்க உருமேறு இடித்தாற் போன்ற குரவினையுடையராய்,

இவை வினையெச்சமுற்று.

172 - 3. [விழுப்பிய, வறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மார்:] தம் விழுப்பிய பெறுமுறை குறை உறு மருங்கில் கொண்மார்-2 தம்முடைய சீரிய படைத்தல் காத்தல் அழித்தலென்னும் தொழில் களோப் பண்டிபோலப் பெறுமுறைமையினைக் குறைவேண்டி நின்று பெறுங்கூற்றுவே முடித்துக்கோட்டார்,

174. அந்தரம் கொட்டினர் - ஆகாயத்தே சுழற்சியினையுடையராய்,

[வந்துடன் காண:] உடன் வந்து காண-சேரவங்கு கானும் படியாக,

175. தா இல் கொன்கை மடங்கையொடு - வருத்தமீல்லாத கீ அருட்கற்பினையுடைய தெய்வயானையாருடன்,

1 புறநாளாறு, கடவுள் வாழ்த்து உடையில் பதினெண்கணங்களை இங்குக் கூறப்பட்டவற்றிற்குப் பெரும்பாலும் ஓப்பேச வீரிப்பர்; “கிண் னரர் கிம்புருடர் விச்சா தரர்க்கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர் - மன்னும், உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்”, “காஷ்தருவர் தாரகைள் காணுப் பசாசகண, மேஞ்சு புகழ் மேய விராக்கத்ரோ - டாய்ச்ததிற்ற, போகா வியல்புடைய போகழி யோரு டனே, யாகாச வாசிகளா வார்” (பீலப். இ: 176 - 8, அடியார். மேற்.); பிங்கலந்தை முதலிய விகண்டுகளில் இவ்வாறே கூறப்பெற்றிருக்கின்றன. “பேயும் பூதமும் பாம்புமீருகிய பதினெண்கணம்” (தோல். பொருள். கு. 256) என்று போசிரியும், “பதினெண்கணங்களாவன தேவ கணம் பிதிரர்கணம் முதலியன” (136) என்று தக்கயாகப்பராணி உரை யாசிரியரும் எழுதுவர்.

2 162 - ஆம் அடியின் உரையைப் பார்க்க.

3 6 - ஆம் அடி உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க.

175-6. [சின்னான், ஆவினன்குடி யசைதலு முரியன்:] ஆவி னன்குடி சின்னான் அசைதலும் உரியன் - ஆவினன்குடி யென்னும் ஊரிலே சிலாள் இருத்தலுமுரியன் ;

பலர்புகழ் மூவரும் தலைவராகவேண்டி (162) அதற்குக் குறை பாடுண்டாக்கின நான்முகவொருவனைக் கருதி (165) ஒன்றுபுரிகொன் கைப் (161) புள்ளைனி நீங்கொடிச் செல்வனும் (151) முரண்மிகு செல் வனும் (154) யானையெருத்தமேறிய செல்வனும் (159) முப்பத்துமூவ ரும் (167) பதினெண்கணக்களும் (168) தோன்றலர் (169) செலவினர் (170) திறவினர் (171) குரவினர் (172) கொட்டினராய் உடன்வந்து (174) தம் (173) விழுமிய (172) பெறுமுறை குறையுறுமருங்கின் முடித்துக் கோடற்கு (173) மென் மொழிமேவலர் இன்னரம்புளர (142) முனிவர் (137) மேவர (136) முற்புகக் (137) காணத் (174) தான் ஆவினன்குடியிலே காண்வர(165) அசைதலு முரியனென முடிக்க.

கந்தருவர் பாட்டால் (141 - 2) முனிவுதீர்ப்பார்.

முனிவர் தம்மை மறுமைபற்றி முன்னேசென்றார்.

இனிச் சீத்தள்ளவாழ்வென்று சொல்லுகின்றலூர் முற்காலத்து ஆவி னன்குடி யென்று பெயர்பெற்றதென்றுமாம். அது, “நல்லம்பார் நல்ல குடியுடைத்துச் சீத்தள்ளவாழ், வில்லங் தொருமூன் ரெறியுடைத்து - நல்லரவப், பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியனின், ஞட்டு டைத்து நல்ல தமிழ்” என்ற ஓவாவையார் கூறியதனாலுணர்க ; 1 சீத்த னேன்பது பிள்ளையாருக்குத் திருநாமம்.

அதான்று - அதுவன்றி.

#### சு.—தீருவேரகம்.

177. இரு மூன்று எய்திய 2 இயல்பினின் வழாஅது - ஓதல் ஓ வித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றவென்னும் ஆரூகிய நன்வ பொருங்கிய இலக்கணத்தில் வழுவாமல்,

வழாது, வழாமல் வழுவாமலெனத் திரிக்க.

178. இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி - தாயும் தங்கைய மாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறக்க இருபிறப்பாளர் (182),

குடி - 3 குண்டினர், காசிபர் என்றாற்போல்வன.

1 இது முருகக்கடவுள் ஆயிராமத்துள் ஏன்று.

2 இயல்பினின் - ஒழுக்கத்தினின் ; அது வைதீக ஆசாரம் (வேறுவரை.)

3 பிழி. ‘குண்டலர்’

179-80. [அறங்கன் இரட்டி யளமை நல்வியான், டாறினிற் கழிப்பிய:] அறங்கு இரட்டி ஆண்டு நல்லிளமை ஆறினில் கழிப்பிய - இருபத்துஞ்சிக்கிண் இரட்டியாகிய நாற்பத்தெட்டியாண்டு நல்லிளமையை வேதங்கூறிய நெறியிலே போக்கிய இருபிறப்பாளர் (182),

இவர் 1 பிரமசரியங்காத்த அந்தனர்.

அறன் நவில் கொள்கை - அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,

181. மூன்று வகை குறித்த 2 முத்தீ செல்வத்து—நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவுமாகிய 3 மூன்று வகையைக் கருதின ஆகவனீயம் தக்கினுக்கினி காருகபத்தியம் என்னும் மூன்று தீயானுண்டாகிய செல்வத்தினையுமுடைய,

182. இருபிறப்பாளர் - உபநயந்த்துக்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒரு பிறப்புமாகிய இருபிறப்பினையுமுடைய அந்தனர்,

4 பொழுது அறிந்து நுவல் - தாங்கள் வழிபடுக்காலமறிந்து தோத் திரங்களைக் கூற,

183. ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞான் - முந்தால் கொண்டு முப்புரியாக்குதலின், ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட ஒரு புரி மூன்றாகிய நுண்ணிய பூஜைநூலையும்,

ஞானினையும் (183) கொள்கையினையும் (180) செல்வத்தினையுமுடைய (181) இருபிறப்பாளர் (182) என்க.

184. புலரா காழகம் புலர உடை - நீராடுக்கால் தோய்க்கப்பட்ட கலிங்கம் உடம்பிலே கிடந்து புலர் உடுத்து,

என்றது, ஸரத்துடனேயிருங்கு வழிபடுதல் கூறிற்று.

185. உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ச்சு - தலைமேலே வைத்த கையினையுடையராய்த் தன்னைத் துதித்து,

1 “நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங்காத்தான்.” தோல். களவு. சூ. 1, உரை; இறை. சூ. 1, உரை.

2 முத்தீ : மூன்றாவன ஒன்று வேதத்தை வழங்கவும் ஒன்று தேவர் கட்குத் தட்சினை கொடுக்கவும் ஒன்று பூலோகத்தை ரட்சை பண்ணவும் இவ்வாருய முத்தீ (வேறுரை.)

3 இவற்றுட் பின்னைய இரண்டன் வகையும் இக்காலத்து வழங்கு வனவற்றிற்கு வேறுபட்டிருத்தவின், இம்மூன்று வகையும் சாகாபேதமாக இருத்தல் வேண்டுமெனக் கூறுகின்றனர்.

4 உதயகாலத்தும் மத்தியாண்ண காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம் அதுட்டானம் பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்ற செய்ய (வேறுரை.)

186. ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி - ஆறெழுத் தினைத் தன்னிடத்தே அடக்கியிருக்கின்ற கேட்டற்கரிய, 1 மறைய உச்சரிக்கப்படும் மங்கிரத்தை,

அது, 2 “நமோகுமாராய்” என்பதாம்.

187. நா இயல் மருங்கில் நவீல் பாடி - நாப் புடைபெயரும் அளவிலே பயில உச்சரித்து;

188. விரை உற நற மலர் ஏஞ்சி - மணமிக்க நறிய பூவை எடுத்து,

188-9. பெரிது உவங்து ஏரகத்து உறைதலும் உரியன் - பெரிது மகிழ்ச்து ஓரகமென்கின்ற ஊரிலே இருத்தலுமூரியன் ;

இருபிறப்பாளர் (182) புலரவடித்து (184) தந்புகழ்ந்து (185) நறு மலரேந்திக் (188) கூப்பியகையராய் (185) கவிலப்பாடிப் (187) பொழுதறிந்து நவல (182) அதற்குப் பெரிதுமகிழ்ச்து (188) ஏரகத்துறைதலும் உரியனென முடிக்க.

3 ஏரகம் - மலைநாட்டகத் தொரு திருப்பதி.

அதான்று - அதுவன்றி.

#### ஞ. — துறைதோறுடல்.

190. 4 பைங்கொடி - பச்சிலைக் கொடியாலே.

எல்லாவற்றிலும் பசத்திருத்தவிற் பச்சிலையென்று பெயர்பெற்றது; பச்சிலையென்னுது சினைவினை முதன்மேலேற்றிப் பைங்கொடி யென்றார்.

நறை காய் - நறுகாற்றத்தையுடைய காயை,

அது சாதிக்காய்.

1 “ஜிதுரைத்து” (முநத். 228) என்பதற்கு, ‘தான் வழிபடுத்தற்குரிய மங்கிரத்தைத் தோன்றுமல் உச்சரித்து’ என்றெழுதிய உரை இங்கே கருத்தத்தைக்கது.

2 பி-ம். ‘நமக்குமாராய்’

3 இதைச் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலை யென்னும் தலமென்று கொள்வர் அஞ்சைகிளாதர் முதலியோர்; “காவிரி யாற்றுக்கு னேவரு, வளமைச் சோழன்னுட்டுக்கு னேரக, நகரிற் சீர் பெறு மோட்சத்தை யேதரு பெருமாளே”, “யாவு மலைகொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்று மேரகமமர்க்க பச்சை மயில்வீரா” (த்துப்புகழ்); “சீர்கெழு செங்கிலுஞ் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமு நீங்கா விறைவன்” (சீலப். குன்றக்.) என்பதன்உரையினால் ஏரகம் சுவாமிமலையினும் வேரூன் ஒருதலமென்று அரும்பதவுரையாசிரியர் கருதுவதாகத் தெரிகின்றது.

4 “பைங்கொடிப்படலை-பச்சிலைமாலை” சீலப். உடு : 44, அநும்பத்.

## க.—திருமுருகாற்றுப்படை.

கால

இடை இடுபு - நடவேயிட்டு,

வேலன் - படிமத்தான்,

191. அம் பொதி புட்டில் - அழகினையுடைத்தாகிய பொதிதலை  
யுடைய தக்கோலமென்னும் முதலின் காய்,  
அது புட்டில்போறவிற் புட்டிலென்றார்.

விரைவு - கலக்கு,

1 குளவியொடு - காட்டு மல்லிகையுடனே,

192. 2 வெள் கூதாளாம் தொடுத்த கண்ணியன் - உண்டாளியை  
மும் கட்டின கண்ணியையுடையனும்,

193. நறு சாங்கு அணிந்த கேழ் கிளர் மார்பின் - ஏறிய சுந்தனத்  
தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடைய வேலன் (190),

வேலன் பைங்கொடியாலே (190) புட்டில்விரைவு (191) கழறக்  
காய் இடையிடுபு (190) குளவியொடு (191) கூதாளத்தையுக் கட்டிய  
கண்ணியனும் (192),

கண்ணியன்: வினையெச்சவினைக் குறிப்புமுற்று.

194. கொடு தொழில் வல் வில் கொலையு கானவர் - 3 கொடிய  
தொழிலையுடைய வலியவில்லாற் கொல்லுதலைச் செய்த குறவர்,

‘குலையு’ என்ற பாடத்திற்கு வில்லைவனைத்த கானவரென்க;  
எனவே கோறல் பெற்றார்.

195. 4 நீடு அமை விளைங்க தேன் கள் தேறல் - செடுகின மூங்கி  
விலே யிருந்து முற்றின தேனுற்செய்த கட்டெளிவை,

196. குஞ்சம் சிறுகுடி கிளையுடன் மகிழ்ச்சு - மலையிடத்துச்  
சிறிய ஊரிலே இருக்கின்ற சுற்றத்தோடே உண்மெகிழ்ச்சு,

197. தொண்டகம் சிறு பறை குரவை அயர - அங்கிலத்துக்குரிய  
தொண்டகமாகிய சிறுபறையினாலும் தாளத்திற்குக் குரவையாட,

கானவர் தேறலைகிழ்ச்சு குரவையாடவென்க.

198-9. [விரலுளர்ப் பவிழ்ச்சு வேறுபடு நறுங்காற், குண்டுசைனை  
பூத்த வண்டுபடு கண்ணி :]

விரல் உளர்ப்பு அவிழ்ச்சு வேறுபடு நறு கான் கண்ணி - விரலது  
அலைப்பாலே 5 வலிய அலர்ச்சு அலர்ச்சு பூவாகவின் வேறுபடுகின்ற

1 தாளிப்பூவோடு (வேறுரை.)

2 வெள்ளைக் கூதாளப்பூவையும் (வேறுரை.)

3 “கோட்டமை வல்விற் கொலைபிரியா வன்கண்ணர்” ஜி.ந். ஜி.

4 செடிய மூங்கிலரிசியில் உண்டாகச்சமைத்திட்டு இனிமைக்கு இடு  
மாகிய மதவை (வேறுரை.)

5 “திரங்குமோக் தன்ன சிறங்கமழ் நாற்றத்து” (மதுரை. 567)  
என்பதும், அதனுரையும், “அகைமத்தம்” (தக்க. 98) என்பதனுரை

நறியமணத்தினையுடைய தலையிற்குடும் மாலையினையும்,

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி - அதுதான் ஆழந்த சுனை யிற்புத்த பூவாற்செய்த வண்டுவீழ்கின்ற கண்ணி,

இஃது ஒற்றுமை நயம்பற்றிச் செய்ப்படுபொருண்மேல் நின்றது.

‘கார்க் குண்டுசுனை’ என்று பாடமாயின், கரிய ஆழந்த சுனை யென்க.

200. இனைத்த கோதை - இதழ்பறித்துக்கட்டின மாலையினையும், அனைத்த கூங்கள் - சேர்த்தின கூங்களினையும்,

201. முடித்த குல்லை - இலையைத் தலையிலே யணிந்த 1 கஞ்சக் குல்லையினையும்,

இலை உடை நறு பூ - இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்,

202-3. செகால் மராஅத்த வால் இனார் இடை இடுபு சரும்பு உண தொடுத்த பெரு தண் மா தழை - செவ்விய காலினையுடைய மராத் திட்டனவாகிய வெள்ளிய கொத்துக்களை நடுவே வைத்துச் சரும்பு தேனை யுண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை,

குல்லையையும் பூவையும் வாலினர் இடையிட்டுத் தொடுத்த தழை யென்க.

204. [திருந்துகா ழல்கு றிளோப்ப வடிகி:] <sup>2</sup> காழ் திருந்து அல்குல் திளோப்ப உடிகி - வடங்கள் திருந்தும் அல்குலிடத்தே அசையும் படி உடுத்து,

அல்குற்றிளோப்பவன்னும் வல்லொற்று விகாரமாயிற்று.

205. [மயில் கண்டனன் மடநடை மகளிரொடு:]

மயில் கண்டனன் மகளிரொடு - 3 சாயலுடைமையான் மயிலைக் கண்டாற்போன்ற மகளிரொடு,

மடநடை மகளிர் - மடப்பம்பொருந்திய ஒழுக்கத்தினையுமுடைய மகளிர்.

தழையை யுடித்து மயில்கண்டனன் மகளிரென்க.

உடுத்தென்னும் வினையெச்சம் அன்னவென்னும் பெயரெச்சமாகிய உவம உருபோடு முடிந்தது.

---

யில் உள்ள, ‘அகைத்தல் - வீய மலர்த்தலுமாம்’ என்ற பகுதியும் இங்கே கருதத்தக்கன.

1 “கஞ்சக் குல்லை கஞ்சா வாகும்” தீவா.

2 காழ் - புடைவை (வேறுரை.)

3 “மயிலியன் மடவரல்” (சீலப். குன்றக்.); “அயில்வே வண்ணல் காறிய, மயிலேர் சாயல் வண்ணமு மதுவே” (போருளியல்); “விளங்கியலான் மயிலாம்” திருச்சீற். 29.

## க. - திருமுருகாற்றுப்படை.

குரு

கண்ணியினையும் கோதையினையும் சேர்த்தின கூந்தலினையும் மடைக்கடையினையுமுடைய மகளிரென்க.

இம்மகளிர் தன்னைச் சேவிக்கு மகளிர்.

206. செய்யன் - சிவந்தவன்,

206 - 7. சிவந்த ஆடையன் செ அரை செயலை தண் தளிர் துயல் வரும் காதினன் - சிவந்த ஆடையுடித்துச் சிவந்த அரையினையுடைய அசோகிற் குளிர்க்க தளிர் அசையுங்காது பொருந்தி,

208. கச்சினன் கழவினன் செக்சை கண்ணியன் - கச்சைக் கட்டிக் கழலையனிந்து வெட்சிமாலையைச் சூடி,

209. குழலன் கோட்டன் <sup>2</sup> குறு பல்லியத்தன் - குழலையூதிக் கொம்பைக் குறித்துச் சிறிய பல்லியங்களை எழுப்பி,

210 - 11. தகரன் மஞ்சனுயன் புகர் இல் சேவலங்கொடியன் - கிடாயைப் பின்னிட்டு மயிலையேறிக் குற்றமில்லாத கோழிக்கொடியை உயர்த்து,

நெடியன் - தான் வேண்டிய வடிவகோடவிற் பிள்ளையாயிராது  
3 நெடுக வளர்க்கு,

தொடி அணி தோளன் - தோளிலே தொடியையனிந்து,

212. நரம்பு ஆர்த்தனன் இன் குரல் தொகுதியொடு - நரம்பு ஆரவாரித்தாலொத்த இனிய மிடற்றையுடைய பாடு மகளிரோடே,

இவர்கள் தன்னைச் சேவித்துப்பாடுமகளிர்.

213 - 4. [குறும்பொறிக் கொண்ட நறுந்தன் சாயன், மருங்கிற கட்டிய நிலனேர்பு துகிலினன் :]

மருங்கில் கட்டிய குறும்பொறி கொண்ட - இடையிலே இறுகக் கட்டிய உதரபங்கத்தின் மேலே உடுப்பதாக உட்கொண்ட,

4 நிலன் கேர்பு நறு தண் சாயல் துகிலினன் - நாலவிட்டமையால் நிலத்தைப் பொருந்தி நறிய குளிர்க்க மென்மையை உடைத்தாகிய துகிலினையுடித்து,

215 - 6. [முழுவறழ் தடக்கையி னியல வேங்கி, மென்றோட் பல பினை தழித்த தலைத்தஞ்சு :]

1 மகளிர் நடைக்கு மயிலினடையை உவமை கூறுதலும் பண்டையாசிரியர் வழக்கம்; முநுத. 205-ஆம் அடி மூலத்தின் அடிக் குறிப்பைப் பார்க்க.

2 நெடும்பல்லியத்தனுரென்று ஒரு நல்லிசைப் புலவரின் பெயர் பழைய நூல்களிற் காணப்படுகிறது ; இயங்கள் குறும்பல்லியம் நெடும் பல்லியமென இருவகைப்படுவன்போலும்.

3 “வான்றோய் நிவப்பிற் ரூன்வங் தெய்தி” முநுத. 288.

4 “நிலங்தோய் புடுத்த நெடுநன்னடையர்” பேரங்கி, க. 32: 64.

## பத்துப்பாட் ⑥.

மெல் தோள் பல் பினை இயல - மெல்லிய தோளினையுடைய பல வாகிய மான்பினைபோலும் மகளிர் குரவையாடி அசைய,

இவர்கள் மெய்த்தீண்டி விளையாடுதற்குரிய மகளிர்.

முழு உறழ் தட கையின் தழீஇ எந்தி தலைத்தங்து - தன்னுடைய முழுவையொத்த பெருமையையுடைய கையினுலே அவர்கள் கையினைத் தழீஇ எடுத்துக்கொண்டு முதற்கை கொடுத்து,

217. [குன்றுதொ ரூட்லு நின்றதன் பண்பே:] குன்றுதொ ரூட்லும் தன் சின்ற பண்பு - மலைக்கொடூறுஞ்சென்று விளையாடுதலும் தனக்கு விலைநின்ற குணம்;

ஆடையன் (206) கண்ணியன் (208) என்பன முதலியன வினையைச்ச வினைக்குறிப்புமுற்று ;<sup>1</sup> “முன்னத்தி னுணருங் கிளவியு மூளைவே” என் னுஞ் சூத்திர விதியால் செய்தெனைச்சப் பொருளை உணர்த்தின.

கானவர் (194) குரவையர (197) அதனைக்கண்டு மென்றோட் பல் பினை (216) குரவையாடியசைய (215) அதனைப்பொருதே செய்யன் (206) வேலன் (190) தொடுத்த கண்ணியைச்சுடி (192) உடுத்துப் (206) பொருந்திக் (207) கட்டி அணிந்து குடி (208) ஊதிக் குறித்து ஏழுப்பிப் (209) பின்னிட்டு ஏறி (210) உயர்த்து வளர்ந்து தொடியையன்னித்து (211) துகிலையுடுத்துத் (214) தொகுதியுடனே (212) மகளி ரோடே (205) மலைக்கொடூறுஞ் சென்ற (217) தழீஇ (216) எந்தித் (215) தலைத்தங்து (216) ஆடலும் சின்ற தன்பன்பென வினை முடிக்க.

<sup>2</sup> “குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் வென்றியு, மெய்தக் கூறு மியல்பிற் ரூகும்” எனவரும்.

அதான்று - அதுவன்றி,

கூ. - பழழத்திர் கோலை.

218. சிறு தினை மலரொடு விரைவு மறி அறுத்து - சிறிய தினையரிசியைப் பூக்களோடே கலந்து பிரப்பரிசியாகவைத்து மறியையறுத்து,

219. வாரணம் கொடியொடு வயின் பட நீரீஇ - கோழிக்கொடியோடே தான் அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி,

220. 3 ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழுவினும் - ஊர்தோ ரும் ஊர்தோ ரும் எடுத்துக்கொண்ட தலைமை பொருந்தின விழாவின் கண்ணும்,

1 தோல். எச்சவியல், சு. 63.

2 சிலப். பதிகம், 77, அடியார். மேற். “குரவை யென்ப தெழுவர் மங்கையர், சென்னிலை மண்டலக் கடகக் கைகோத், தங்னிலைக் கொட்டப் பின்றுட லாகும்:” (ஷே ஷே); “குரவைக் கூத்தே கைகோத் தாடல்” தீவா.

3 அடிக்கு, பன்மை (வேறுகா.)

221. 1 ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும் - தன்மேல் அன்புடையார் ஏத்துதலாலே தன் மனம் பொருங்துதல் வருகின்ற இடத்தினும்,

222. வேலன் கைதியை வெறி அயர் களனும் - பழிமத்தான் இழூத்த வெறியாடுகளத்தினும்,

பிள்ளையார்வேலைத் தனச்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின், வேலனென்றார் ; இது, ““வெறியறி சிறப்பின் வெங்வாய் வேலன்” எனப் புறத்திற்கும் கூறியது.

223. காடும் காவும் கவின் பெறு துருத்தியும் - காட்டினும் பொழி வினும் அழகுபெறுகின்ற ஆற்றிடைக்குறையினும்,

224. யாறும் குளனும் - ஆறுகளினும் குளங்களினும்,

வேறு பல் வைப்பும் - முற்கூறிய ஊர்களன்றி வேறுபட்ட பல வாகிய ஊர்களினும்,

225. சதுக்கமும் - நாற்சங்கியினும்,

சங்கியும் - முச்சங்கியினும் 3 ஜஞ்சங்கியினும்,

4 புது புதம்பும் - புதிய பூக்களையுடைய கடம்பினும்,

226. மன்றமும் - ஊர்க்குடுவாய் எல்லாருமிருக்கும் மரத்தடியினும்,

4 பொதியிலும் - அம்பலத்தினும்,

5 கஞ்சு உடை நிலையினும்-ஆதிண்டுகுற்றியையுடைய இடத்தினும்,

227. [மாண்டலைக் கொடியோடு மண்ணி யமைவர:] மாண் தலை கொடியோடு உரு கெழு வியனகர் (244) அமைவர் மண்ணி - மாட்சி மைப்பட்ட தலையையினையுடைய கோழிக்கொடியோடே உருகெழு வியனகரை அமைவரப் பண்ணி,

ஒடு: வேறுவினையோடு.

இனி, 6 ‘ஆண்டலைக்கொடி’ என்று பாடமாயின், பேய் முதலியன

1 ஆர்வலர் - ஓன்றுற்குறையுடையார் (வேறுரை.)

2 தொல். புறத்தினை. சு. 5.

3 “சங்கி யைக்குந் தம்முடன் கூடி, வங்குதலை மயங்கிய வான்பெரு மன்றத்து” (சிலப். க0: 19-20); “காளத்தி, வருமைஞ் சங்கி மழை மத யானையே” சீகாளத்தி. காப்பு.

4 பொதியமலை யென்பாருமார் (வேறுரை.)

5 யானைத் தறியிடத்தினும்; பசமுதலானவை உரிஞ்சுதறி யெனினு மழையும் (வேறுரை.)

6 ஆண்டலைக் கொடி - மயிற்கொடி (வேறுரை.)

பலியை நுகராமல் 1 தலை ஆண்மகன்றலையும், உடல் புள்ளின் வடிவுமாக எழுதின கொடி யென்க.

228. செய்யோடு ஜயவி அப்பி - செய்யோடே வெண்சிறுகடிகை யும் அப்பி,

<sup>2</sup> ஜது உரைத்து - தான் வழிபடுதற்குரிய மங்திரத்தைத் தோன்று மல் உச்சரித்து,

229. குடந்தம்பட்டு - வழிபட்டு,

வணக்கம் பட்டென்று உரைப்பர் ; குடவென்பது தடவென்பது போல வளைவு உணர்த்துவதோர் உரிச்சொல்லாதவின், அதனடியாகப் பிறக்க பெயருமாம்.3

கொழு மலர் சிதறி - அழகியமலர்களைத் தூவி,

230. முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடலி - தம்மிற் பகைத்தல்கொண்ட வடிவினையுடைய இரண்டு அறுவையை உள்ளொன்றும் புறம்பொன்றுமாக உடுத்து,

231. செ நால் யாத்து - சிவந்தநூலைக் கையிலே காப்புக்கட்டி, நூலொழுக்கி எல்லைப்படுத்தென்றுமாம்.

வெள் பொரி சிதறி - வெள்ளிய பொரியைத்தூவி,

232. மத வலி நிலைஇய மா தாள் <sup>4</sup> கொழு விடை - மீகுதியையுடைய வலி நிலைபெற்ற பெருமையையுடைத்தாகிய காலையுடைய கொழுவிய கிடாயினது,

233. குருதியொடு விரைவுய தூ வெள் அரிசி - உதிரத்தோடே பிசைந்த தூய வெள்ளரிசியை,

234. சில் பலி செய்து - சிறுபவியாக இட்டு,

பல் பிரப்பு இரீஇ - பலபிரப்பும் வைத்து,

இனிப் பிரப்புக்குடை யென்பாருமளர்.

235. 5 சிறு பசுமஞ்சளோடு ஏறு விரை தெளித்து - சிறிய பசு மஞ்சளோடே எறிய சந்தன முதலியவற்றையும் தெளித்து,

1 ஆண்டலை ஆண்மகன்றலை போன்றதென்பதும் பிறவும், “வெறுந்தலையே தலையாகி.....ஆண்டலையா யற்றனமே” (தக்க. 284) என்பதனாலும் அதன் விசேஷக் குறிப்பினாலும் விளங்கும்.

2 சிறிது மங்திரங்களையுமோதி (வேறுரை.)

3 இதன்பின்னே, “குடந்தமாவது : நால்விரன் முடக்கிப் பெரு விர னிறுத்தி, கெஞ்சிடை வைப்பது குடந்த மாகும்” என்பது ஒரு பிரதியிலுள்ள பாடம்.

4 யானைத்திரள் (வேறுரை.)

5 காட்டு மஞ்சள் (வேறுரை.)

## க.—சிருமுருகாற்றுப்படை..

கங்கூ

இனிச் சிறுபசுமஞ்சள் மஞ்சளில் ஒரு சாதிவிசேடமுமாம்.

விரை : ஆகுபெயர்.

236 - 7. [பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை, துணையற வறுத் துத் தாங்க நாற்றி :]

பெரு தண் கணவீரம் மாலை - பெரிய குளிர்ந்த செவ்வளரி மாலையையும்,

நறு தண் மாலை - ஒழிந்த எறிய குளிர்ந்த மாலைகளையும்,

அறுத்து - தலையொக்க அறுத்து,

1 துணை அற தாங்க நாற்றி - தமக்கு ஒப்பில்லாதபடி அசையத் தாக்கி,

இனித் தம்மில் இனையொத்த அறுப்பாக அறுத்தென்றுமாம்.

238. நளி மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி - செறிந்த மலைப் பக்கத்திலுள்ள நல்ல ஊர்களைப் 2 பசியும் பிணியும் பகையும் நீங்குத வென்று வாழ்த்தி,

நகர் - பிள்ளையார் கோயிலென்றுமாம்.

239. நறு புகை எடுத்து - நறிய தூபங்கொடுத்து,

குறிஞ்சி பாடி - அங்கிலத்திற்கு அடைத்த குறிஞ்சிப்பண்ணைப்பாடி.,

240. இமிழ் இசை அருவியோடு இன்னியம் கறங்க - முழங்கு. கின்ற ஓசையினையுடைய அருவியோடே இனிய பல்லியக்களும் ஒவியா ஸிற்க,

241-2. உருவம் பல் பூ தாழ்ய வெருவரா 3 குருதி செங்கினை பரப்பி - சிவந்த சிற்தினையுடைய பல பூக்களையும் தாவி அச்சம் வரும் படி உதிரமளைக்க சிவந்த தினையையும் பரப்பி,

242-4. குறமகள் 4 முருகு இயம் நிறத்து முரணினர் உடக் குறுகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியன் நகர் - குறச்சாதியாகிய மகள் முருகனுவக்கும் வாச்சியங்களை வாசிக்கப்பண்ணித் தெய்வமின்றென் பார் அஞ்சம்படியாகப் பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருங்கின அகற்சியையுடைய நகரின் கண்ணே,

---

1 துணை அற அறுத்து - இனையொக்க நறுக்கி, தாங்கநாற்றி - அசைதரப் பூங்கோயிலாகத் தாக்கி (வேறுரை.)

2 “பசியும் மினியும் பகையு நீங்கி, வசியும் வளனுஞ் சரக்கென் வாழ்த்தி” சிலப். இ : 72 - 3 ; மணி. க : 70 - 71.

3 உதிரம் போன்ற செங்கினை (வேறுரை.)

4 முருகியம் - துடி ; தொண்டகப்பறையெனிலும் அமையும் (வேறுரை) ; முருகியமும் தொண்டகப்பறையும் குறிஞ்சிக்குரிய பறையென்பர்; தோல். அகத். சு. 18, ந.

5 பிள்ளையாரைத் தம்வழிப் படுத்தின (வேறுரை.)

1 “வேலன் வெறியாட் டயர்க்க” என்புழிச் சிறுபான்மை ஏனையோரும் ஆவொரென்றலின் குறமகள் வெறியாட்டுக் கூறினார்.

குறமகள் (242) மண்ணி (227) அப்பி உரைத்துப் (228) பட்டுச் சிதறி உடலு யாத்துச் சிதறிச் செய்து இரீதித் தெளித்து நாற்றி வாழ்த்தி எடுத்துப் பாடிக் கறங்காந்கத் தூஉய்ப் பரப்பி நிறுத்து ஆற்றுப்படுத்த கூரென வினை முடிக்க.

காந்திசெய்ய ஆற்றுப்படுத்தாள்.

245. ஆடு களம் சிலம்ப பாடி - அவ்வெறியாடுகின்ற களம் ஆரவாரிப்ப அதற்கு ஏற்பனவற்றைப்பாடி,

245 - 6. [பலவுடன் கோடுவாய் வைத்து:] கோடு பல உடன் வாய் வைத்து - கொம்புகள் பலவற்றையும் சேரலுதி,

கோடு மணி இயக்கி - கொடிய மணியையும் ஓலிப்பித்து,

247. ஓடா பூட்டை 2 பின்னிமுகம் வாழ்த்தி - கெடாத வலியினையுடைய பின்னிமுகமென்னும் பட்டத்தினையுடைய யானையை வாழ்த்தி, 3 பின்னிமுகம் - மயிலுமாட்.

248. வேண்டுகர் வேண்டியாக்கு எய்தினர் வழிபட - காரியங்களை விரும்புவோர் தாங்கள் விரும்பின காரியங்களை விரும்பினாற்போலப் பெற்றுநின்று வழிபட,

நகரிலே (244) பாடி வைத்து இயக்கி வாழ்த்தி வழிபட உறைதலு முரியன் (189) என்க.

விழுவின்கண்ணும் (220) நிலையின்கண்ணும் (221) கஞ்சுடை நிலையின்கண்ணும் (226) உறைதலுமுரியன் (189) என்க.

249. ஆண்டு ஆண்டு உறைதலும் - களனும் (222) காடும் காவும் துருத்தியும் யாறும் குளனும் வைப்பும் சதுக்கமும் சங்தியும் கடம்பும் மன்றமும் பொதியிலுமாகிய அவ்வவ்விடங்களிலே உறைதலுமுரியனென்க.

அறிந்தவாறே - யான் அறிந்தபடியே கூறினேன் ;

250. ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக - யான் முற்கூறிய அவ்வவ்விடங்களிலேயாயினுமாக, பிறவிடங்களிலேயாயினுமாக, உம்மை: ஜயவும்மை.

250 - 51. [காண்டக, முந்துங் கண்டுழி முகனமர்க் தேத்தி:] முந்து நீ கண்டுழி காண் தக முகன் அமர்க்கு ஏத்தி - முந்பட நீ கண்ட : பொழுது அழுகு தக்கிருக்கும்படி முகம் விரும்பித் துதித்து,

1 தொல். புறத்தினையியல், கு. 5.

2 பின்னிமுகமென்பது பிள்ளையார் பவனிவரும் யானை (வேறுரை.)

3 “பின்னிமுக ஓர்தி” (புறநா. சிசு : 8), “பின்னிமுக மேற்கொண்டு” (சிலப். குன்றக்.) என்பவற்றில் பின்னிமுகமென்பதற்கு மயிலெலன்டே உரையாசிரியர்கள் பொருளெழுதியுள்ளார்கள்.

## க.—திருமுருகாற்றுப்படை.

எக்.

முகனமர்ந்தென்றார், 1 அவன் தெய்வத்தன்மையைக் கண்ட பொழுது அச்சம் பிறவாது நிற்க வேண்டுமென்றந்து.

252. கை தொழூல் பரவி - முன்னர்க் கையைத் தலைமேலே வைத்து வாழ்த்தி,

கால் உற வணங்கி - பின்னர்த் திருவடி தலையிலேயுறும்படி தண்ட ணிட்டு,

253. நெடு பெரு சிமையத்து 2 நீலம் பைஞ்சனை - நெடிய பெரிய இமவானுக்கியில் தருப்பைவளர்க்க பசிய சனையிடத்தே,

கீலமென்றார், அதினின்ற கீலசிற்றதையுடைய தருப்பையை. அஃது ஆகுபெயர் ; என்றது சரவணப் பொய்கையென்றவாறு.

254. ஜவருள் ஒருவன் அங்கை ஏற்ப - விசம்பும் வளியும் தீயும் நீரும் நிலஞ்சுமாகிய ஜவருள் தீ தன் அங்கையிலே ஏற்ப,

3 சதாசிவனும் மயேச்சரனும் உருத்திரனும் அரியும் அயனும் பூதங் கட்குத் தெய்வமாகவின், ஜவரென்றார் ; ஜவருளொருவனென்றது : உருத்திரன் தெய்வமாகிய தீயை.

அவன் அங்கையேற்பவென்றது, இறைவனிடத்தினின்றும் இந்திரன் வாங்கிய கருப்பத்தினை முனிவர் வாங்கித் தமக்குத் தரிக்கலா காமையின் இறைவன்கருகிய முத்தீக்குண்டத்திட்டதைக் கூறிற்று.

255. அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ - அருந்ததியொழிந்த அறுவராலே பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வ,

என்றது :<sup>4</sup> அங்சனம் அங்கியின்கணிட்டுச் சத்தி குறைந்த கருப்பத்தை முனிவரெழுவரும் வாங்கித் தம்மனைவியர்க்குக் கொடுப்ப அருந்ததியொழிந்தார் விழுங்கிச் சூன்முதிர்க்குது, சரவணப் பொய்கையிற் பது மப்பாயலிலே பெற ஆறுவடிவாக வளர்க்குமை கூறிற்று.

ஏற்கையினாலே (254) அறுவராற் பைஞ்சனையிலே (253) பயக்கப் பட்ட செல்வ (255) !வென்க ; இது பரிபாடலில், “பாயிரும் பனிக் கடல்” என்னும் 5 பாட்டானுணர்க.

1 “அணங்குசா லுயர்ச்சிலை தழீஇ” (முநுத. 289) என்பது இக் கருத்தை வலியுறுத்தும்.

2 கிலோந்தபல முதலாகவள்ள பூக்கள் மிடைந்து கிடக்கின்ற சரவணப் பொய்கையில் (வேறுரை.)

3 “ஜவகைப் பூதத்திற்கு சாயகரான பிரமாவிட்டுணு ருத்திர ஈச வர சதாசிவர்கள்” (தக்க. 138, உரை) ; “பாராதி யைந்துக்கும் பன்னு மதி தெய்வங்கள், ஆரா ரயனுதி தேவராம்” உண்மையிளக்கம், 8.

4 58 - ஆம் அடியின் விசேடவரையாலும் இது விளங்குகின்றது.

5 பாட்டு, 5.

256. ஆல் கெழு கடவுள் புதல்வ - கல்லாலன் கீழிருந்த கடவுளினுடைய புதல்வ,

கடவுளரென உயர்தினையாய் நில்லாது கடவுளென்பது தெய்வமென்னும் பொருட்டாய் அஃறினை முடிபுகொள்ளும் உயர்தினையாய் நிற்றவின், அஃறினைப்பாற்பட்டு, 1 “உணரக்குறிய” என்னும் புறங்கடையான் முடிந்தது.

256-7. ७ மால் வரை மலை மகள் மகனே - பெருமையையுடைய மலையாகிய மலையரையன் மகஞ்சுடைய மகனே,

வரை - மூங்கிலுமாம்.

மாற்றேர் கூற்றே - பகைவர்க்குக் கூற்றுவனே,

258. [வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ :]

வெற்றி கொற்றவை சிறுவ,- வெற்றியை உலகத்திற்குக் கொடுக்கும் ३ வனதூர்க்கையினுடைய புதல்வ,

வெல் போர் கொற்றவை - தான் வெல்லும்போரைச் செய்யுங் கொற்றவை,

என்றது, மகிடனைச் செற்றதனை.

259. இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி - பூணனிந்த தலைமையினையுடைய காடுகாஞ்சுடைய குழவி,

காடுகிழாளன்பது இக்காலத்துக் ५ காடுகாளன மருவிந்து. அவரும் இறைவனுடைய சத்தியாகவின், அவனுடைய குழவியென்றார்.

260. [வானேர் வணங்குவிற் ரூனைத் தலைவ :]

வானேர் தானை தலைவ - தேவர்கள் படைத்தலைவ,

என்றது, தேவசேனைபதி என்றதாம்.

வணங்கு வில் - வளையும் வில்லையும்,

வில்லையும் தேவராகிய தானையையுமுடைய தலைவவென்க.

261. மாலை மார்ப - ५ இன்பத்திற்குரிய மாலையனிந்த மார்ப,

६ நூல் அறி புலவ - எல்லா நூல்களையும் அறியும் புலவ,

१ தோல். புள்ளி. சூ. 110.

२ மால்போலும் வரையினையுடைய மலையரையன் திருமகளார் மகனே (வேறுரை.)

३ “கானாடி - வனதூர்க்காதேவி” தக்க. ५४, உரை.

४ “கையார் வளைக்கைக் காடுகாளோடு முடனுய்க், கொய்யார் பொழிற் கோடியே கோயில் கொண்டாயே” தே.

५ இன்பத்திற்குரிய மாலை - கடப்பமாலை ; முநுத. 11-ஆம் அடியின் உரையைப் பார்க்க.

६ வேதாகமங்கள் முதலிய பல சாத்திரங்களையும் ஓதாதுணர்த்தும் பண்டிதனே (வேறுரை.)

## க.—திருமுருகாற்றுப்படை.

எங்

புலவன் - அறிவுடையவன்.

262. செருவில் ஒருவ - போர்த்தொழிலில் ஒருவனுகி ஸ்ர்பாய், 1 பொரு விற்மள் மன்னா - பொருகின்ற வெற்றியினையுடைய மன்னா, மன்னன் - இளமைப்பருவத்தோன்.

263. 2 அந்தணர் வெறுக்கை - அந்தணருடைய செல்வமாயிருப்பாய்,

அறிந்தோர் 3 சொல் மலை - சான்றேர் புகழ்ச்சு சொல்லப்படும் சொற்களின் ஈட்டமாயிருப்பாய்,

264. மங்கையர் கணவ - தெய்வயானையாரும் உள்ளிஙாய்ச்சி யாருமாகிய மகளிர்க்குக் கணவ,

மைந்தர் ஏறே - வீரர்க்கு இடபமே,

265. வேல் கெழு தட கை சால் பெரு செல்வ - வேல்பொருங் தின பெருமையையுடைய கையானமைந்த பெரிய செல்வ,

என்று, வேல் வெற்றியாற்பெற்ற அச்செல்வத்தை.

266-7. [குன்றங் கொன்ற குன்றுக் கொற்றத்து, விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவு :]

குன்றம் கொன்ற குன்று கொற்றத்து கிழவு - 4 குருகாற் பெயர் பெற்ற மலையைப் பிளங்த குறையாத வெற்றியையுடைய கிழவு,

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவு - தேவருலகைத் தீண்டும் நெடியவரைகளையுடைய குறிஞ்சிதிலத்துக்கு உரிமையுடையாய்,

அதற்கு உரியனுதல், 5 “சேயோன் மேய மைவரை யுலகமும்” என்பதனாலுணர்க.

268. பலர் புகழ் கல் மொழி புலவர் ஏறே - பலரும் புகழ்ச்சு சொல்லும் நன்றாகியசொற்களையுடைய பரசமயத்திலுள்ளார்க்கு ஏற்றின் தன்மையை உடையவனே,

என்று : கல்விமத்தையுடைய யானோபோல்வார்க்குச் சிங்க வேறு போல்வாயன்றதாம்.

269. [அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக :] பெறல் அருமரபின் பெரும்பெயர் முருக - பிறர்க்குப் பெறலரிய முறைமையினை யுடைய பெரும்பொருளையுடைய முருக,

1 வீராயிருப்பார்க்கு வீராயிருப்பவனே (வேஹா.)

2 “வேதியர் வெறுக்கையும்” தீஞ்வதுப்பு, வேளோக்காரன்.

3 “சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்” கம்ப. நாட்டுப். 47.

4 குருகு - கிரவுஞ்சமென்னும் பறவை; அதனாற் பெயர்பெற்ற மலை கிரவுஞ்சமலை.

5 தோல். அகத்தினை. சு. 5.

பெயர் - பொருள். 1 “பெற்ற பெரும்பெயர் பலர்கை யிர்திய” எனவும்,<sup>2</sup> “சொற்பெயர் நாட்டம்” எனவும் வரும். பெரும்பொரு ரென்றது வீட்டினை.

270. [நசையுஙர்க் கார்த்து மிசைபே ராள : ] நசையுஙர்க்கு ஆர்த்தும் பேர் இசை ஆள் - அவ்வீட்டைப் பெறவேண்டுமென்று ஈச்சிவங்கார்க்கு அதனை நுகர்விக்கும் பெரியபுகழை ஆளுதலையுடையாய், பேரிசையென்று மாறுக.

271-2. [அலங்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேங்ய, மண்டமர் கடந்தனின் வென்று டகலத்து : ]

அலங்தோர்க்கு அளிக்கும் சேங்ய - பிறரால் இடுக்கட்பட்டி வங்கோர்க்கு அருள்பண்ணும் சேய்,

மண்டு அமர் கடந்த வென்று ஆடு நின் அகலத்து பொலம்பூண் சேங்ய - மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்றுகின்ற நினது மார்பிடத்தே பொன்னுற்செய்த பேரணிகலங்களையனித் தே சேயென்க.

273. பரிசிலர் தாங்கும் உரு கெழு செடு வேள் - இரங்துவங்கோரை வேண்டுவன கொடுத்துப் பாதுகாக்கும் உட்குதல் பொருந்திய நெடியவேளே,

274. பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் - தேவரும் முனி வரும் ஏத்தும் பெரிய திருஞாமத்தையுடைய தலைவனே,

இயவுள் - கடவுளுமாம்.

275-6. [குர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர்மிகு : ] 3 போர் மிகு மொய்ம்பின் குர் மருங்கு அறுத்த மதவலி - போர்த்தொழி விலே மிகுகின்ற மொய்ம்பாலே குரபன்மாவின் குலத்தை இல்லையாக கின மதவலியென்னும் பெயரையுடையாய்,

பொருங் - உவயிக்கப்படுவாய்,

பொருவப்படுவன், பொருஙனென நின்றது.

குரிசில் - தலைவனே,

276-7. [எனப்பல, யானறி யளவையி னேத்தி யானுது : ] என யான் அறி அளவையின் ஓனுது பல ஏத்தி - என்று யானறிது நினக்குக்கூறிய அளவாலே நீடிம் அமையாதே பலவற்றையும் கூறிப் புகழ்க்குது,

278. நின் அளங்கு அறிதல் மன் உயிர்க்கு அருமையின் - நின் தன்மை யெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல்லுயிர்க்கும் அரிதாகை யினாலே,

279. நின் அடி உள்ளி வந்தனென் - நின் திருவழியைப் பெற வேண்டுமென்று நினைந்துவந்தேன் ;

1 பதிற்றுப்பத்து, க0 : 23. 2 பதிற்றுப்பத்து, உக : 1.

3 போர்மிகுபொருங் - போரை யிகப்பொர வல்லவனே (வேறுரை.)

279 - 80. நின்னேடு புரையுகர் இல்லா புலமையோய் - நின்னேடு ஒப்பாரில்லாத மெய்ஞ்ஞானத்தை உடையோய்,

280 - 81. என குறித்தது மொழியா அளவையில் - என்றுசொல்லி நீ கருதிய வீடுபேற்றினை விண்ணப்பஞ் செய்வதற்கு முன்னே,

முந்துகீண்டுமிழு முகனமர்ந்து (251) மகனே கூற்றே (257) குழவி (259) வெறுக்கை சொன்மலையாயிருப்பாய் (263) மைச்தரேரே (264) புலவரேரே (268) சேனய் (271) வேள் (273) இயவுளே (274) மத வலி (275) குரிசில் (276) புலமையோய் (280) என்று முன்னர் எதிர்முக மாக்கி ஏத்தி (251) யென அண்மைவினியல்லாதனவற்றை முன்னர்க் கூட்டி முடிக்க. அங்கும் எதிர்முகமாக்கி யேத்திப் பின்னர்ப்பரவி வணங்கிச் (252) செல்வ (255) புதல்வ (256) சிறுவ (258) தலைவ (260) மார்ப புலவ (261) ஒருவ மள்ள (262) கணவ (264) செல்வ (265) கிழவ (267) முருக (269) இசைபேராள (270) பொருக (276) என்று அண்மையாக விளித்து, மன்னுயிர்க்கருமையின் (278) யானறி யளவை யினேத்தி (277) நின்னடியுள்ளிவந்தனென் (279) என்று நீ குறித்தது மொழியா வளவையினென முடிக்க.

281 - 2. [குறித்துடன், வேறுபல் ஹருவிற் குறும்பல் கூளியர் :] வேறு பல் உருவில் 1 குறு பல் கூளியர் உடன் குறித்து - வேறுவேரு கிய பலவடிவினையுடைய சிறிய பலராகிய சேவித்துச்சிற்பார் சேரக்கருதி,

2 “நின், கூர்கல் லம்பிற் கொடுவிற் கூளியர்” என்றார் பிறரும்.

283. சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி - விழாவெடுத்த களத்தே தாங்கள் பொலிவுபெறத் தோன்றி,

284. [அளியன்றுனே 3 முதுவா யிரவலன் :] முது வாய் இரவென் தான் அளியன் - அறிவு முதிர்க்க வாய்மையையுடைய புலவன் ரூன் அளிக்கத்தக்கான்.

285 - 6. [வங்தோன் பெருமளின் வண்புகழ் ஈயக்கென, வினியவ நல்லவு கனிபல வேத்தி :] பெரும நின் வள் புகழ் ஈயக்கு இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி வங்தோன் என - பெரும, நினது வளவிய புகழினைக்கூற விரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதிபயப்பனவு மாக மிக்க பலவற்றை வாழ்த்தி வங்தோனென்றுக்கற,

கூளியர் (282) குறித்துத் (281) தோன்றி (283) அளியன் (284) பெரும நின் வண்புகழைக் கூறங்கூறு (285) இனியவும் நல்லவுமாக ஏத்தி (286) வங்தோன் (285) என்று கூறவென முடிக்க.

1 குறும்பல் கூளியர் - குறியவாயிருப்பன பல பூதங்கள்; கூளி களென்று பேய்க்கும் பெயராம் (வேறுரை.)

2 புறநா. உங : 4 - 5.

3 நிரம்பவோகிய புலவன் (வேறுரை.)

287. தெய்வம் சான்ற திறல் விளக்கு உருவின் - தெய்வத்தன்மையைமந்த வலிவிளக்கும் வடிவினையும்,

288. வான் தோய் நிவப்பின் தான் வந்து எத்தி - வானைத்தீண் இம் வளர்ச்சியினையுமடைய தான் அவையை வந்தனுகி,

289. அணக்கு சால் உயர் நிலை தழிதி - வருத்தமமைந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக்கொண்டு,

289 - 90. [பண்ணடத்தன், மணங்கமழ் தெய்வத் தினாலங்காட்டி:] மணம் கமழ் தெய்வத்து பண்ணட தன் இளாலம் காட்டி - மணம் நாறுகின்ற தெய்வத்தன்மையையுடைய முன்புண்டாகிய தன் இனையவடிவைக்காட்டி,

291. [அஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென:] சின் வரவு அறிவெல் அஞ்சல் ஓம்புமதி என - நீ வீடுபெற நினைத்துவந்த வரவையான் முன்னே யறிவேன்; அது சினக்கு எய்தலரிதென்று அஞ்சதலைப் பரிகரியென்று,

292. அன்புடை நன்மொழி அளைஇ - சின்மேல் அன்புடையவாகிய நல்ல வார்த்தைகளைப் பலகாலும் அருளிச்செய்து,

292 - 4. [வினிவின்று, இருணிற முங்கீர் வளைஇய வுகத், தொருகீ யாகித் தோன்று:] இருள் நிற முங்கீர் வளைஇய உகத்து ஒரு கீ ஆகி வினிவி இன்று தோன்று - இருண்ட சிற்றதையுடைய கடல் குழந்த உலகத்திடத்தே கீ ஒருவனுமே பிறர்க்கு வீடினித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி,

294 - 5. விழுமிய பெறல் அரு பரிசில் நல்குமதி - சீரிய பிறராற் பெறுதற்கரிய வீடுபேற்றினைத் தருவன் ;

1 “இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந், தகுஙிலை யுடைய வென் மனார் புலவர்” என்றதனுதைல், 2 “அவ்வச் சொல்லிற்கு” என்னும் புறனடையதனுதைல் மதி படர்க்கைக்கண் வருதல் கொள்க.

இனி மதிபலவுடனெனக் கூட்டி, அறிவுகள்பலவுடனே பரிசில் நல்குமென்று கூறுவாருமளர்.

295 - 6. [பலவுடன், வேறுபஸி துகிலி னுடங்கி:] வேறு பல் துகி வின் பல உடன் துடங்கி - வேறுபட்ட பலவாகிய துகிற்கொடிகளைப் போலத் தாம் பலவும் கூடவசைந்து,

296 - 7. அகில் சமங்கு ஆரம் முழு முதல் உருட்டி - அகிலை மேற் கொண்டு சந்தனமாகிய பெரிய மரத்தைத் தள்ளி,

1 தோல். இடை. சு. 27; இச்சுத்திர உரையில் நாசினூர்க்கிணியர் இப்பகுதியை மேற்கோள் காட்டியதன்றி அங்கே பொருளும் இங்கனமே எழுதினர்.

2 தோல். இடை. சு. 47.

297 - 8. வேரல் பூ உடை அவங்கு சினை புலம்ப வேர் கீண்டு - சிற்மூங்கிலினது பூ வடைத்தான அசைகின்ற கொம்பு தனிப்ப வேரைப் பிளங்கு,

299 - 300. விண் பொரு செடு வரை பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இருல் சிதைய - தேவருலகத்தைத் திண்டுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றின் மன்றிலத்தைப்போல ஈவைக்கப்பட்ட தண் ணியவாய் மணக்கின்ற வீரிச்த தேங்கூடு கெட,

300 - 301. எல் பல ஆசினி முது சௌ கலாவ - என்றுகிய பல 1 ஆசினிகள்னுடைய முந்றிய சௌ தண்ணிடத்தே கலக்க,

301 - 2. மீ மிசை ஈகம் ஏறு மலர் உதிர - மலையிலுக்கியிலுண் டான சுரபுன்னையின் கறிய மலர்கள் உதிர,

302 - 3. யூகமொடு 2 மா முகம் முசு கலை பனிப்ப - கருங்குரங் கோடே கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் எடுங்க,

3 “கலையென் காட்சி யுழைச்கு முரித்தே”, 4 “நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்” என்றார்.

303 - 4. பூ துதல் இரு பிடி குளிர்ப்ப வீசி - புகரையணித்த மத் தகத்தையுடைய பெரிய பிடி குளிரும்படி வீசி,

304 - 5. பெரு களிறு முத்து உடை வான் கோடு தழீஇ - பெரிய யானையிலுடைய முத்தையுடையவாகிய வெள்ளிய கொம்புகளை உள் எடக்கி,

305 - 6. [தத்துற்று, நன்பொன் மணிச்தங் கிளர:] எல் பொன் மணிசிறம் கிளர - தத்துற்று - எல் பொன்னும் மணியும் சிறம் வீளக்கும் படி மேலே கொண்டுகுதித்து,

தத்துற்று - தத்துதலையுற்று.

பொன் கொழியா - பொடியான பொன்னைத் தெள்ளி,

307 - 8. வாழை முழு முதல் துயிய தாழை இளரீர் விழு குலை உதிர தாக்கி - வாழையினது பெரிய முதல் துணியத் தெங்கினது இன் சிரையுடைய சிரிய குலை உதிர அவ்விரண்டினையும் மோதி,

309. கறி கொடி கரு துணர் சாய - மிளகினது கொடியின் கரிய கொத்துக்கள் சாய,

309 - 11. [பொறிப்புற, மடநடை மஞ்சளு பலவுடன் வெரீஇக், கோழி வயப்படை யிரிய:] பொறிப்புற 5 மட நடை மஞ்சளு கோழி

1 ஆசினி - சுரப்பலா.

2 “மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை” துறுந். கடக : 2.

3 தோல். மரபியல், சு. 45. 4 தோல். மரபியல், சு. 46.

5 மடப்பத்தினையும் நடையினையும் உடைய மயில்கள் (வேறுரை.)

வயம் பெடை வெரீஇ பலவுடன் இரிய - பீவியையுடைத்தாகிய இடத் தினையும் மடப்பத்தை யுடைத்தாகிய ஒழுக்கத்தினையுடைய மயில் களோடே கோழியினுடைய வலியையுடைய பெடை வெருவிப் பலவும் சேர்க்கெட,

311-4. [கேழ்லொ, டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன, குரு மயிர் யாக்கைக் குடாவடி யுளியம், பெருங்கல் விடரளைச் செறிய]: கேழ்லொடு வெளிற்றின் இரு பனை புல் சாய் அன்ன குரு மயிர் யாக்கை 1 குடாவடி உளியம் பெரு கல் விடர் அளை செறிய - ஆண் பன்றியுடனே உள்ளே வெளிற்றினையுடைத்தாகிய கரிய பனையினது புல் விய செறும்பையொத்த கரிய நிறத்தையுடைத்தாகிய மயிரினையுடைய உடம்பினையும், வளைந்த அடியினையுடைய கரடி பெரிய கல்வின்ட முழுமூஞ்சிலே சேர,

314-5. கரு கோடு ஆமா நல் ஏறு சிலைப்ப - கரிய கொம்பினை யுடைய ஆமாவினுடைய நன்றாகிய ஏறுகள் முழுங்க,

315-6. சேண் நின்று திழுமென இழித்தரும் அருவி - மலையின் உச்சியினின்றும் திழுமென்னும் ஓசைபடக் குதிக்கும் அருவியையுடைய,

317. பழம் முதிர் சோலை<sup>1</sup> மலை கிழவோனே - பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை யுடையோனே.

ஷடங்கிச் சுமங்கு (296) உருட்டிக் (297) கீண்டு (298) சிதையக் (300) கலாவ (301) உதிரப் (302) பனிப்ப (303) வீசித் (304) தழீதித் தத்துற்றக் (305) கொழியாத் (306) துமிய (307) உதிரத்தாக்கிச் (308) சாய (309) இரியச் (311) செறியச் (314) சிலைப்ப (315) இழி தரும் அருவி (316) யென முடிக்க.

கிழவோனென்ற பெயர், 3 உடம்படிபுணர்த்தலாற் கொள்க.

கணவன் (6) மார்பினன் (11) சென்னியனுகிய (44) சேயுடைய (61) சேவடி படரும் உள்ளத்தோடே (62) செல்லுஞ்செலவை நீ நயங் தனையாயின் (64) என்னர் செஞ்சக்குது இன்னசைவாய்ப்ப (65) இன்னே பெறுதி (66); அது பெறுத்தஞ்சு அவன் யான்திறையுமென்னிற் குன்ற மர்ந்துறைதலுமுரியன்; அதுவன்றி (77) அலைவாய்ச்சேறலும் நிலையப்பன்பு; அதுவன்றி (125) ஆவினன்குடி அசைதலுமுரியன்; அதுவன்றி (176) ஏரக்குதுறைதலுமுரியன்; அதுவன்றிக் (189) குன்றுதொரு டலும் நிற்றநன் பன்பு; அதுவன்றி (217) விழவின்கண்ணும் (220) நிலையின்கண்ணும் (221) காத்துடை சிலையின்கண்ணும் (226) உறைதலுமுரியன் (189); என்னும் (222) காடும் (223) முதவியன ஆண்டான்டுறை

1 குடமுழுவோன்ற அடி (வெறுமை.)

2 317 : நன். கு. 164, மயிலை. மேற்.

3 டி-ம். உடம்பொடு புணர்த்தல்.

தலும் (249) உரியன் (189); கசரிலே (244) பாடி (245) வைத்து இயக்கி (246) வாழ்த்தி (247) வழிபட (248) உறைதலுமுரியன் (189); இஃது யானறிந்தபடியே கூறினேன் (249); இனி ஆண்டாண்டாயினு மாக, பிறவிடங்களிலே யாயினுமாக (250), முந்துகீகண்டுமிழுகனமர்க்கு முன்னர் எதிர்முகமாக்கிஏத்திப் (251) பரவி வணக்கிப் (252) பின்னர் அண்மையாகவித்து யானறியளவையினேத்தி (277) நின்னடி யுள்ளி வந்தேனன்று (279) சீ குறித்தது மொழிவதந்குமுன்னே (281) கூளி யர் (282) குறித்துத் (283) தோன்றிப் (288) பெரும (285) இரவலன் கீ அளிக்கத்தக்கான் (234) வக்தோனென்றக்கற (285) மலைகிழவோ ஞிய (317) குரிசிலும் (276) தான்சுக்கெழ்திக் (283) தழிலீக (289) காட்டி (290) அஞ்சலோம்புமதியென்று (291) அன்புடை என்மொழி யளைது (292) ஒரு சீயாகித் தோன்றும்படி (294) பெறலரும்பரிசில் நல் குவ (295) நென வீடுபெறக் கருதிய இவலனை சோக்கி லீடுபெற்று ஞெருவன் ஆற்றுப்படுத்ததாக விணைமுடிக்க.

இது புறத்தினையியலுள், 1 “தாவினல்லிசை” என்னுஞ் சூத்திரத் தள், “ஆற்றிடைக்காட்சி யுறுத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவறீஇச், சென்றுபய நெதிரச் சொன்ன பக்கமும்” என்பத னால் காந்தமியைப் பெற்றுக்கொண்டு அதனைப் பெருதாக்குவது அதனைப் பெறுவது கூறுவான்பது பற்றிச் செய்யுள் செய்தாராயிற்று.

காந்தமியாவது ஒருபற்றுமற்று அருவாய்த் தானேனிற்கும் தத்துவங்கடங்கத்தொருள்; அது, 2 “சார்பினாற் ரேன்றுத் தானருவாய்.....மைதீர் சடர்” என்பதாம்; இதனே, 3 “உந்த வாச்சகயி ஹுத்பொரு னைமல ரெமுதரு காற்றம்போற், பற்றலாவதோர் சீயிலாப் பரம்பொருள்” என அதனை உணர்க்கோர் கூறியவாற்றாலுணர்க.

முந்காற்றுப்படையென்றதற்கு வீடுபெறுதற்குச் சமைக்தானேர் இரவலனை வீடுபெற்றுக்கொண்டு முருகனிடத்தே ஆற்றுப்படுத்த தென்று பொருள் கூறுக.

துமரவேளை மதுரைக் கணக்காயனுர்மகளும் நாசீரானுபாடிய தீநு முந்காற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாத்துவாசி நக்சீனிர்க்கினி யர் சேய்தவரை மூற்றிற்று.

1 தோல். புறத்தினை. சு. 36.

2 “சார்பினாற் ரேன்றுத் தானருவா யெப்பொருட்குஞ், சார் பெனநின் ரெஞ்ஞான்று மின்பக் தகைத்தரோ, வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறக்க, தும்மையதா மைதீர் சடர்” தோல். புறத்தினை. சு. 33, ந. மேற்.

3 தீநுவா. அதிசயப்பத்து, 9.

## வேலுமயிலுந்துணை.



அடியிலுள்ள பாடல்கள், பத்துப் பாட்டும் சேர்ந்துள்ள பழைய ஏட்டுப்பிரதிகளிலில்லாமல் திருமூர்காற்றுப்படை மட்டுமூள்ள புதிய ஏட்டுப்பிரதிகளிலும் அச்சுப்பிரதிகளிலும் இருந்தமையால் தனியே பதிப்பிக்கப்பெற்றன; திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்திலுள்ள, “உயர்வற வுலக முவப்பவென் ரெடுத்தாங் கொண்டமிழ்த் தண்டல முவப்ப, வியலுற வரைப்பக் கேட்டலு மடைந்து வெற்பகந் திறக்கவேல் விட்டு, நயினுடு மெதித்து வினைக்கர்த் தருளு நன்சனை காட்டிந் ராட்டி, அயிலுடை நம்மைக் கிழவனென் றனையென் ரூலயத் தடைந்தனன் காண”, “இனிதொர்கவி குன்றமெறிந் தாயெனப்பி னென்றுமினோ யாயழகி யாயென் லுங்கான், மனமகிழ்ஞ்சீ தியார்பகர்வா ரவர்க்கு வேண்டும் வரங்கொடுப்போ மதுரையிற்போ கென்னப் போங்து, கனமலிசங் கத்துரைப்பக் கேட்டி யாருங் களிக்கார்ந்தார் தமிழ்முருக னருளோ வாழ்த்தி” (சச : 27-8) என்னும் வரலாற்றை நோக்குக்கால், “குன்ற மெறிந்தாய்” என்னும் வெண்பா அந்தாலாசிரி யர் காலத்தே வழக்கி வந்ததாகத் தெரிகின்றது.

1. குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தாந்தாய்  
புன்றலீய பூதப் பொருப்படையாய் - <sup>1</sup> என்றும்  
இளையா யழகியா யேஹார்ந்தா னேறே  
உளையாயென் னுள்ளத் துறை.
2. குன்ற மெறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும்  
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்  
கைவிடா நின்றதுவுங் <sup>2</sup> கற்பொதும்பிற் காத்ததுவும்  
மெய்விடா வீரன்கை வேல்.
3. வீரவே றூரைவேல் விண்ணேர் சிறையீட்ட  
தீரவேல் செவ்வே டிருக்கைவேல் - வாரி

1 “என்றுமழி யாத விளமைக்கார” திருப்புச்சீ.

2 பொதும்பு - முழை. கற்பொதும்பிற் காத்த வரலாற்றை,  
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் சச - ஆம் திருவிளையாடலாலும், சீகாளத்திப்புராணம் நக்கீரச்சருக்கத்தாலும் அறியலாகும்.

துளித்தவேல் கொற்றவேல் 1 சூர்மார்புங் குன்றும்  
துளோத்தவே வுண்டே துளை.

4. இன்ன மொருகா லென்திடும்பைக் குன்றுக்கும்  
கொன்னவில்வேற் சூர்ததிந்த கொற்றவா - முன்னம்  
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட  
தனிவேலை வாங்கத் தகும்.
5. 2 உன்னை யொழிய ஒருவரையு நம்புகிலேன்  
பின்னை யொருவரையான் பின்செஸ்லேன் - பன்னிருகைக்  
கோலப்பா வானேர் கொடியவினை தீர்த்தருளும்  
வேலப்பா செந்திவாழ் வே.
6. அஞ்ச முகந்தோன்றி னறு முகந்தோன்றும்  
3 வெஞ்சமரி லஞ்சலென வேறேன்றும் - நெஞ்சில்  
4 ஒருகா னினைக்கி னிருகாலுங் தோன்றும்  
முருகாவென் ரேதுவார் முன்.
7. முருகனே செந்தி முதல்வனே மாயோன்  
மருகனே யீசன் மகனே - ஒருகைமுகன்  
தம்பியே னின்னுடைய தண்டைக்கா லெப்பொழுதும்  
நம்பியே கைதொழுவே னன்.
8. காக்கக் 5 கடவியாங் காவா திருந்தக்கால்  
ஆர்க்குப் 6 பரமா மறுமுகவா - பூக்கும்  
கடம்பா 7 முருகா கதிர்வேலா நல்ல  
இடங்கா னிரங்கா யினி.

1 “உழல்குரு மலைமார்பு முடனாடுறப் பொருது” (தக்க. 5) என்  
பதும், ‘சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்  
பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரேகாலத்திலே ஊடுருவும்படி வேலேறு  
படப் பொருதருளி’ என்ற அதனுரையும் இங்கே கருதத்தக்கன.

2 “உன்னையலா லொருதெய்வ முன்கே னென்றும்” (தே. திருநா);  
“உள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்க ஞுத்தமனே”  
நவா.

3 பி - ம். ‘வெஞ்ச மரங்தோன்றில் வேறேன்றும்’

4 ஒருகால் - ஒரு முறை ; இருகால் - இரண்டு திருவடிகள்.

5 பி - ம். ‘கடன்காணி’ 6 பி - ம். ‘பயங்கா னைறுமுகவா’ 7 பி - ம்.  
‘குமரா கதிர்வேலா’

9. பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல் ஆசையா வெஞ்சே யணிமுருகாற் றப்படையைப் பூசையாக் கொண்டே புகல்.
10. நக்கீர் தாழூரத்த நன்முருகாற் றப்படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினால் - முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தானினைத்த வெல்லாங் தரும்.

பின்னருள்ள கட்டளைக்கலித்துறை, திருமுருகாற்றுப்படையை நியமமாகப் பாராயணஞ் செய்யுங்காலத்துப் பெரியோர்களால் தொன்று தொட்டு ஒதப்பெற்று வருகின்றது.

“ஒருமுரு காவென்ற னுள்ளங் குளிர வுவந்துடனே வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்குனே தருமுரு காவென்று தான்புலம் பாநிற்பத் தையன்முன்னே திருமுரு காற்றுப் படையுடு னேவருஞ் சேவகனே.”

“வளவாய்மை சொற்பரப்த முள்கீர னுக்குக்குந்து மலர்வாயிலக் கணங்க ஸியல்போதி, அடிமோனை சொற்கிணங்க வலகாமு வப்ப வென்று னருளா லளிக்குக்கந்த பெரியோனே”, “மருகு மாமது ரைக் கூடன் மால்வரை லளைவுளாகிய நக்கீர ரோதிய வளமை சேர்தயி முக்காக சீதிய கரவோனே”, “கீதவிசை கூட்டி வேதமொழி குட்டு கிரரியல் கேட்ட க்ருபைவேளே” (நீருப்புகழி), “நக்கீர் சொற்றித் தித்ததே” (கந்தாந்தாதி)

என அநுணகிரிநாதராலும்,

“இன்னன நினைந்து கீர னிலங்கிலை நெடுவேற் செம்மல் பன்னிரு செவியு மாரப் பருகமு தாகி யோதின் உன்னிய வுன்னி யாங்கிங் குதவு தாகிப் பாவுன் முன்னுற வந்து நிற்கு முருகாற்றுப் படைமொ ழிந்தான்”

(சிகாஸத்திப். நக்கீரச. 115.)

எனக் கவிஞர்களிற் பெரும்புகழ்வாய்க்கத துறைமக்கலம் மூரீ சீவுப்பிரா காசல்வாமிகளாலும் திருமுருகாற்றுப்படை பாராட்டப்பெற்றிருத்தல் காண்க.